


கட்டுப்பாடு



1973

தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக் கழக கட்டுப்பாட்டுத் துறை

Digitized by Noolaham Foundation
noolaham.org | aavanaham.org

தமிழ்

எங்கள்

உயிருக்கு

நேர்...

யாழ் உலோக தொழிற்சாலை

250 — 254, காங்கேசன்துறை வீதி,
யாழ்நகர்.

தொலைபேசி: 7049

கிளை:

63, பாங்ஷால் வீதி, கொழும்பு-11.

தொலைபேசி: 26150

யாழ் மெட்டல் விற்பனவு நிலையம்

6, நவீன சந்தை
யாழ்நகர்.

36 கிளியூலி கட்டிடம் கட்டி

சூன் 2019 -

இலங்கை - உலகம்



நுட்பம்

Nudpam

1973

கிளியூலி
சூன் 2019
இலங்கை - உலகம்
23012019.

Editor:

இதழாசிரியர்:

K. Balendra

க. பாலேந்திரா

தமிழ்ச் சங்கம்

இலங்கைப் பல்கலைக் கழகம்,
கட்டுப்பெத்த வளாகம்.

இதழாசிரியர் குழு:

வே. சண்முகநாதன்
கு. சிவகுமாரன்

Thamil Sangam

University of Ceylon,
Katubedde Campus.



டிசைன் றெடிமேட் ஸ்ரோஸ்

B, 27, பெரியகடை,
யாழ்ப்பாணம்.

நவநாகரீகமான றெடிமேட்
உடுப்புகளுக்கும், உயர்ந்தரக
பிடவைகளுக்கும், தினிசுகளுக்கும்
புகழ் பெற்ற ஸ்தாபனம்.

கிளை ஸ்தாபனம்

நியூ டிசைன் ஜுவல்லர்ஸ்
68, கன்னாதிட்டி,
யாழ்ப்பாணம்.

கிருஷ்ண பவான் KRISHNA BHAWAN

ருசி மிக்க சைவச் சாப்பாட்டிற்கும் சுவையான சிற்றுண்டி
வகைக்கும் சிறந்து விளங்குமிடம்.

இன்றே ஒருமுறை விஜயம் செய்யுங்கள்
ஓடர்கள் உடன் கவனிக்கப்படும்

கிருஷ்ண பவான்

35, கே. கே. எஸ். வீதி,

யாழ்ப்பாணம்.

உள்ளே..

- இ. சிவபாலன்
எஸ். நாகேஸ்வரன்
செ. ராசலிங்கம்
ஆர். கே. விவேகானந்தா
கலாநிதி சு. சுதந்திரராசா
சுஹோர் ஹமீட்
ச. துரைசிங்கம்
எவ். ஆர். சி. மொராய்ஸ்
ந. கருணாகரன்
குப்பிழான் ஐ. சண்முகம்
ச. சிவலோகநாதன்
சி. தில்லைநாதன்
த. சபாரத்தினம்
எச். எச். எம். மஹ்தூக்
க. இராஜமனோகரன்
கு. சிவகுமாரன்
“செம்பாட்டான்”
எம். சிறீபதி
அ. யேசுராஜா
இ. முருகையன்
அருப் சீவராம்

இ. சிவபாலன்

போதலுசிரியர்
கட்டுபெத்த வளாகம்.

விஞ்ஞானம் - சமூகம் - தாக்கங்கள்

“சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும் சாவி உங்களிடமே உள்ளது. அதே சாவி நரகத்தின் கதவுகளையும் திறக்கும்”

— கௌதம புத்தர்

விஞ்ஞானம் அப்படியானதொரு சாவி யா?

விஞ்ஞானி சமுதாயத்தின் அங்கம். எனினும் விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கங்கள் சமுதாயதிற்கு நன்மை தராதபோது சமூகம் விஞ்ஞானியைக் குறைகூறுகிறது. சமுதாயத்தில் விஞ்ஞானம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களுக்கு விஞ்ஞானிக்கும் பொறுப்பு உண்டு. ஆனால் விஞ்ஞானத்தை உன்னதஸ்தானத்திலிருந்து இறக்கி அதன் பயன்களைப்பற்றி விவாதிக்க வேண்டிய நிலைக்குள்ளாக்கியிருப்பது சமுதாயம் தான் என்பது விஞ்ஞானியின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே விஞ்ஞானத்தின் பெறுமதி என்ன என்பதைப் பற்றி ஆராயவேண்டியது அவசியமாகிறது.

விஞ்ஞானம் எமக்களித்திருக்கும் முதல் பயன் “விஞ்ஞான அறிவு” ஆகும், ஒவ்வொரு மனிதனும் அன்றாட இயக்கம் அவனது விஞ்ஞான அறிவில் தங்கியுள்ளது. இந்த அறிவு மண்ணில் சொர்க்கத்தின் கதவுகளைத் திறப்பதற்காக உருவாகிய சாவி. அதே சாவியைக் கொண்டு நரகத்தின் கதவுகளையும் திறக்கமுடியும். எனவே இந்தச் சாவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற ஆணைகள் (Instructions) வரையறுக்கப்படாததால் அது பயங்கர ஆயுதமாகவும் உபயோகிக்கக் கூடியதாக உள்ளது. எனினும், ‘விஞ்ஞான அறிவு’ ஆக்கமோ, நாசமோ ஏதாகினும் மொன்றை உருவாக்கக் கூடியது ஆகையால் அது பயன் தரும் கருவியே.

விஞ்ஞானத்தின் முக்கியமான அடுத்த பயனாக "ஆய்வறிவு பூர்வமான மகிழ்ச்சி" யைக் (Intellectual Enjoyment) குறிப்பிடலாம். விஞ்ஞானத்தைக் கற்கும் பொழுது விஞ்ஞானத்தைப் பற்றி வாசிக்கும் பொழுது அதைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது ஒரு விதமான மகிழ்ச்சி உண்டாகிறது. இந்த மகிழ்ச்சியை பலர் அனுபவித்திருப்பதாகக் கூறமுடியாது. இத்தகைய மகிழ்வால் சமுதாயத்திற்கு என்ன பிரயோசனம் எனப் பலர் கேட்கிறார்கள். ஆனால், இதே அடிப்படையில் நோக்கினால் சமுதாயத்தினால் என்ன பயன் என்றும் ஒரு கேள்வியை எழுப்பலாம். வாழ்க்கைச் சாதனங்களை மகிழ்ச்சி தரும் வகையில் ஒழுங்குபடுத்துவது சமூகம் என்றால், மற்றொருவனைப் பாதிக்காத வகையில் மகிழ்ச்சி தரும் கருவிகள் யாவும் சமூகத்தைப் போலப் பெறுமதி உள்ளவையே இந்த வகையில் விஞ்ஞானமும் பயன் தரும் கருவியே.

இந்த மகிழ்ச்சியைப் பூரணமாக அனுபவிக்க நாம் விஞ்ஞான உண்மைகளைப் பற்றிச் சிறிது ஆழமாக சிந்திக்கவேண்டும். எமது புலவர்கள், கவிஞர்கள் ஆகியோரின் கற்பனையைவிட இயற்கை எவ்வளவோ விசித்திரமானது. ஒரு மனிதன், தான் அடிவாரம் தெரியாத கடலின் நடுவே நீந்திக் கொண்டிருக்கும் ஒரு ஆமையின் முதுகில் ஏறிநிற்கும் யானையின் மேல் சவாரி செய்வதாகக் கற்பனை பண்ணலாம். இது விசித்திரமானதாகக் கூட இருக்கும். ஆனால், இனம் கண்டு கொள்ளமுடியாத ஏதோ வொரு கவர்ச்சியால், பலகோடிக் கணக்கான வருடங்களாக மிகவேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கோளத்தில் நாங்கள் எல்லோரும் ஒட்டிக்கொண்டிருப்பதை அதுவும் சிலர் தலைகீழாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில் முதல் கூறிய கற்பனையை விட இது பல மடங்கு விசித்திரமானதாகத் தோன்றும். ஆனால் இது ஒரு விஞ்ஞான உண்மை. உண்மைகள் கற்பனைகளை விட எவ்வளவோ மடங்கு விசித்திரமானதாக இருக்கின்றன. இவைகளைப் பற்றிச் சிந்திக்கையில் தான் எத்தனை ஆச்சரியம்! எத்தனை மகிழ்ச்சி!

கடற்கரையோரத்தில் நிற்கும் போது சிறிது விஞ்ஞானபூர்வமாக சிந்தித்துப் பாருங்கள். குமுறிக் கொண்டு வரும் ஓவ்வொரு அலையும் கோடிக் கணக்கான மூலக் கூறுகளால் ஆனவை. ஒவ்வொரு மூலக் கூறும் தன் தன் அலுவலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் கரையில் வெண்மையான நுரையைக் கொண்டு வந்து தள்ளுகின்றனவே. இந்த மூலக்கூறுகள் இவற்றின் உள்ளே இருக்கும் அணுக்கள் கோடானுகோடி காலமாக தமக்குள்ளே ஆடும் நர்த்தனைத்தைப் பற்றிச் சிந்திப்பது எவ்வளவு சுவாரசரியமாயிருக்கும். இதே ஆனந்தத்தை, அதிர்ச்சியை எந்தப் பிரச்சனையையும் விஞ்ஞான பூர்வமாக ஆராயும் பொழுது பெற்றுக்கொள்ளலாம். சில ஆராய்ச்சிகளில் முடிவுகள் ஏமாற்றத்தைத் தரக்கூடும். ஆனால் விஞ்ஞானிகள் களைத்துவிடுவதில்லை. முடிவு தராத ஆராய்ச்சிகள் நம் கற்பனைக்குள் இதுவரை வராத புதிய கேள்விகளையும் புதிர்களையும் ஏற்படுத்தும். இக் கேள்விகளின் சவாலை ஏற்றுக்கொள்வதிலும் மகிழ்ச்சி உண்டல்லவா? ஆனால் இத்தகைய ஆய்வுணர்வு மகிழ்வைப் பற்றி கவிதைகள், கதைகள் இதுவரை எழுதப்படவில்லை. அன்றாட வாழ்க்கையில் மகிழ்வு தரும் மது, மாது, காதல், காமம் பற்றி எண்ணற்ற கவிதைகளை கதைகளை எழுதிக் குவித்திருக்கிறார்கள். எந்த மாலைப் பொழுதிலும் இவற்றைப் பற்றிய பாடல்களைக் கேட்கலாம். ஆனால் விஞ்ஞான அறிவு தரும் அதிர்ச்சிகள் மிக்க ஆனந்தத்தைப் பற்றி அறிய வேண்டுமானால் ஒரே ஒரு வழிதானே உண்டு. யாராவது ஒரு பேராசிரியன் சுவாரசரியமற்ற விரிவுரைக்குத்தான் செல்லவேண்டும். இந்தச் சூழ்நிலை எதைக் காட்டுகிறதென்றால் நாம் இன்று விஞ்ஞான யுகத்தில் இருப்பதாக பெருமையடித்துக் கொண்டாலும், இன்னமும் அந்த உன்னதமான விஞ்ஞான யுகம் பிறக்கவேயில்லை.

விஞ்ஞானத்தின் மகிமையை சமூகம் எப்படிக்கொடுக்கிறது என்பது பற்றியும் சிந்திப்பது அவசியம். "மனிதனின் மூலையிலுள்ள கதிர் வீச்சியல்பு கொண்ட பொஸ்பரசின் அளவு இரண்டு கிழமைகளில்

அரைப்பங்காகக் குறையும் "என்று விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கிறார். இந்தக் கருத்திலிருந்து நாம் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? எங்களுடைய மூளைக்குள் இன்று இருக்கும் பொஸ்பரஸ் இரண்டு கிழமைக்கு முன் இருந்த பொஸ்பரஸ் அல்ல. மூளைக்குள் நாளுக்கு நாள் புது அணுக்கள் உருவாகி பழைய அணுக்களை அகற்றுகின்றன "ஒரு வருடத்திற்கு முன் நடந்த சம்பவங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கும் மூளையிலுள்ள அணுக்கள் இரண்டு கிழமைக்கு முன்னர்தான் உருவானவை" என்பதே இக்கண்டுபிடிப்பின் கருத்து. இக்கண்டுபிடிப்பைப் பற்றி பத்திரிகை வெளியிடும்போது "இப்புதிய கண்டுபிடிப்பின் உதவியால் புற்று நோயைக் குணப்படுத்தலாம்" எனத் தலையங்கம் தீட்டும். பத்திரிகைக்கு அந்தக் கருத்தின் மகிமையைப் பற்றி அக்கறை இல்லை. அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியே பத்திரிகை அக்கறை காட்டுகிறது. விஞ்ஞானம் பயில்பவர்களில் பலர் இந்தப் பத்திரிகைச் செய்தியால் தாக்கத்துக்குள்ளாகி அந்த விஞ்ஞானக் கருத்தை மறந்து விடுகின்றனர். எங்கேயாவது ஒரு குழந்தைக்கு இந்தக் கருத்தின் முக்கியத்துவம் தட்டுப்படும். அப்படித் தட்டுப்பட்ட குழந்தை எதிர்காலத்தில் விஞ்ஞானியாகிறான். விஞ்ஞானிகளை பல் கலைக்கழகப் படிப்புகளால் மட்டும் உருவாக்க முடியாது.

விஞ்ஞானத்தின் மறை முகமான ஆனால் மிக முக்கியமான பயன் "சந்தேகிப்பதற்கான சுதந்திரம்" ஆகும். விஞ்ஞானம், அறியாமை-நிச்சயமின்மை-சந்தேகம்-நிச்சயம் என்ற ஓழுங்கில் வளர்வது. எந்தத்துறையிலும் முன்னேற்றத்திற்கான வழி இதுவே. நாங்கள் முன்னேறவேண்டுமானால் முதலில் அறியாமையை (Ignorance) இனம் கண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். பின், முயற்சியின் பயனாக இந்த அறியாமையைத் தீர்க்க வழி கிடைத்தால் அது பற்றிய சந்தேகத்துக்கு இடம் கொடுக்கவேண்டும். விஞ்ஞான கோட்பாடுகள் எதுவுமே முழுக்க முழுக்க நிச்சயமானவை அல்ல. சில நிச்சயமில்லாதவை, வேறு சில கிட்டத்தட்ட நிச்சயமானவை.

ஆனால் எதுவும் முழுக்க நிச்சயமானவை யல்ல. இவ்வாறு விஞ்ஞான அறிவு படைத்தவன் தன்னுடைய அறியாமையையும் சந்தேகத்தையும் பற்றி வெட்கப்படாமல் அவற்றோடு வாழப் பழகிக் கொள்கிறான். எந்த விஷயத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், அதைப்பற்றிச் சந்தேகிப்பதற்கு மனிதன் பெற்றுள்ள சுதந்திரமே அவனை அதிகாரத்தோடு மோத வைக்கிறது. சர்வாதிகாரங்களுக்கும், எதேச்சாதிகாரங்களுக்கு மெதிராக மனிதனைப் போராடத் தூண்டியது இப்படியான சந்தேகிக்கும் உரிமையே. இதுவே விஞ்ஞானத்தின் தலையாய பயன்.

விஞ்ஞான வளர்ச்சி தனிமனிதன் சமூகத்திலிருந்து பிரிந்து தனியாக வாழ்வதற்கான வசதிகளைக் கொடுக்கிறது" என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இது அர்த்தமற்ற கோஷம்; சமூகத்தைப் பற்றிய மிகப் பழைய வரைவிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது. "ஒரு மனிதன் மற்றவர்களிடம் உதவிக்குத் தங்கி இருப்பதனால் தான் சமூகக் கட்டுப்பாடு குலையாமல் இருக்கும்" என்பது பழைய விவாதம். உண்மையில் இப்படியான நிலை மனிதனின் அடிப்படைச் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துகின்றது. விஞ்ஞானத்தின் பயனாக ஒருவன் மற்றவர்களிடம் அதிகம் தங்கி இருக்கத் தேவையற்ற நிலையிலும் மனிதர்கள் இணைந்திருப்பதால் உருவாகும் சமூகம் நீடித்து நிற்கக் கூடிய சமூக அமைப்பாகும். இது தனிமனிதனின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும். யாழ்ப்பாணக் கிராமங்களில் வாழும் ஒருவர் "தீண்டாமை" தவறென உணர்ந்தாலும் அதை நடைமுறையில் செயல்படுத்த முடியாதவராய் இருப்பார். ஏனெனில் அவர் தன் ஆதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தவறான கொள்கைகளை வைத்திருக்கும் சமூகத்தில் தங்கியிருக்கிறார். ஆனால் கொழும்பு போன்ற நகரத்தில் வாழும் ஒருவரின் ஆதார தேவைகளைப் பூர்த்தி செய்பவர் அவருடைய தனிப்பட்ட வாழ்வில் தலையிட முடியாதபடி விஞ்ஞானம் உதவி செய்கிறது. எனவே விஞ்ஞான வளர்ச்சியினால் நிலையான நீடித்த சமூக அமைப்பு உருவாகும் என்பதே உண்மையாகும்.

“விஞ்ஞானம் நாசவேலைக்குப் பயன்படுகிறது. எனவே அதன் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்றும் சில மதவாதிகளும், சமூக வியலாளர்களும் கோருகின்றனர். இந்தக் கூற்றை நாம் விஞ்ஞானபூர்வமாக ஆராயவேண்டும். சென்ற நூற்றாண்டுகளில் நாட்டுக்கு நாடு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது மனிதகுலத்தின் பெரிய கனவாக இருந்தது. இன்று விஞ்ஞானம் அதை நனவாக்கி பல நாட்டு மக்களிடையே தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இத் தொடர்பு, பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்ப்பதும், ஒருவரையொருவர் புரிந்து ஏற்றுக்கொள்ள அடிகோலுவதுமேயாகும். ஆனால் இதே தொடர்புகள் பரப்பும் செய்திகள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் வதந்திகளாக, இனக்கலவரங்களை ஏற்படுத்தும் பொய்களாகவும் இருக்கலாம். இதேபோல் பிரயோக விஞ்ஞானத்தின் பயனாக ஏற்பட்டுள்ள மருத்துவ வளர்ச்சி எத்தனையோ நோய்களைக் குணமாக்குகிறது. எனினும் இதே பிரயோக விஞ்ஞானத்தைக் கொண்டு பல லட்சக்கணக்கான உயிர்களை அழிக்கக்கூடிய நஞ்சுகளும், கிருமிக் குண்டுகளும் தயாராகின்றன. இப்படியான முரண்பாட்டிற்குக் காரணம் விஞ்ஞானம் என்ற பெரிய சக்தியை எப்படி உபயோகிப்

பது என்பதற்கான தெளிவான போதனை மனிதகுலத்திற்கு இதுவரை கொடுக்கப்படவில்லை. எந்த சக்தியும் அதை இப்படித்தான் உபயோகிக்க வேண்டும் என்ற வரைமுறைகளின்றி சரிவரப் பயன்படாது. எனவே விஞ்ஞானம் நாசக்கருவி என்ற அசட்டுத்தனமான கொள்கையைக் கைவிட்டு நாம் விஞ்ஞானத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற போதனையை அடுத்த தலைமுறையினருக்காவது அவர்களின் சிறுமையிலிருந்தே ஊட்ட வேண்டும்.

இன்று மனிதகுலம் தன் சிறுபிராயத்திலேயே இருக்கிறது. மனிதகுலத்திற்கு இன்னும் கோடிக்கணக்கான வருடங்கள் எதிர்காலத்தில் உண்டு. எமது மூதாதையர் சில கோட்பாடுகளை “இது, இப்படித்தான்” என நிச்சயித்துவிட்டபடியால் நாம் அவற்றின் நிச்சயம் பற்றிச் சந்தேகிக்காமலேயே மிகுந்த காலத்தை வீணடித்திருக்கிறோம். அதே தவறுகளை மீண்டும் செய்யாது, விஞ்ஞானத்தின் தலையாய பெறுமதியான “சந்தேகிப்பதற்கான சுதந்திரத்தை” வளரும் சந்ததியினருக்கு, அச்சுதந்திரம் அவர்களின் பிறப்புரிமை, அதுவே அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்பதை உணர்த்துவது மிக மிக முக்கியம்.

மனிதனையும் அவன் சூழ்நிலையும் பற்றிய புதிய சிந்தனைகள் பழைய சிந்தனைகளிலிருந்தே வடிவம் பெறுகின்றன. மனித அனுபவங்களின் புதிய வளர்ச்சிகளிலிருந்து மிகக் குறைந்த அளவுதான் சிந்தனைகள் சுயமாகத் தோன்றுகின்றன. இன்றைய எலக்ரோனிக் சாதனங்கள் நிரம்பிய உலகைத் திறமையாகக் கட்டி ஆளுகிற அளவுக்கு மனிதன் இன்னமும் சிந்தனை வளர்ச்சி பெறவில்லை.

தெளிவான எழுத்து, சிந்தனைக்குறைவின் வெளிப்பாடு, ஆழ்ந்த கண்டு பிடிப்பு எதுவும் அதில் அடங்காது.

மார்ஷல் மக்ளுகன்

நுட்பத்திற்கு எமது வாழ்த்துக்கள்

அம்பாள்ஸ்

உரிமையாளர்: திரு. வை. சோமசுந்தரம்

வங்களாவடி,

வேலணை.

Space Donated by

v

Multipurpose Co-operative Union

KAYTS.

↓

நேருக்கு

நேர்

↑

எஸ். நாகேஸ்வரன்

↓

[பொறியியல் 5ம் வருடம்]

ஈல்லூரி விடுமுறையின் போது பெற்றோரின் கண்டிப்புக் காரணமாக வெளியில் கிளம்ப முடியாத கன்னிப் பெண்ணுக்கு வீட்டில் வசதியிருந்தால் காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தோன்றும். காதலனுடன் கதைக்கும் போது முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்று மீண்டும் விரக்தி கூடும். வியாபாரியொருவர் தன்னுடன் வர்த்தகம் செய்யும் தோழருடன் தொலைபேசியில் பேசும் போது அவரின் முகத்தையும் பார்க்க முடிந்தால் அவரின் 'தில்லுமுல்லு' களை நோட்டம் பார்க்கலாமே என்று ஆசை தோன்றும்.

இவர்களுடைய கவலையைப் போக்கும் வகையில் 1970-ம் ஆண்டு ஆனி மாதம் நடுப்பகுதியில் பெல்ஸ் தாபனத்தினர் (Bell-Company) ஒரு சந்தையை நிலைநாட்டினார்கள். Pits burgh நகருக்கும் New York நகருக்குமிடையில் பேசுவதைப் பார்க்கவும் கூடிய வகையிலான புதிய கருவியை செயற்படுத்தி வெற்றி கண்டனர்.

இனி, தொடர்ந்து படத்துடன் கூடிய தொலைபேசியை புதிய தொலைபேசி என்று குறிப்பிடுகிறேன். இப்புதிய தொலைபேசியிலும் மூன்று பெரும் பகுதிகளாக அதனை இணைப்பைப் பிரிக்கலாம். முதலாவதாக, ஒவ்வொருவருடனும் இருக்கும் தொலைபேசி. இரண்டாவதாக தொலைபேசி இணைப்புகள். மூன்றாவதாக இருவருக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தும் ஆழிகள். வாடிக்கைக்காரருடன், அவர் மேசையில் மூன்று கருவிகளுள். ஒன்று 12 பொத்தான்களைக் கொண்ட அழுத்தும் ஆழிகள் கொண்ட சாதாரண தொலைபேசி (இன்று இலங்கையிலிருப்பவையல்ல புதிய மாதிரி) (A Standard 12 button, touch tone telephone). படம் காட்டும் கருவி ஒன்று (Video Display Unit) தரப்படுத்தும் கருவியொன்று (Video Control Unit).

ஒரு வட்ட வடிவமான வளையத் தாங்கியில் 340°க்கூடாகத் திரும்பக் கூடியதாக படம் காட்டும் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கருவி 6.5 அங்குல அகலமும் 5.5 அங்குல உயரமும் கொண்ட படங்

களை உருவாக்கக்கூடியது. படம் எடுக்கும் கருவிக்கு மேல் நேராகப் பொருத்தப்பட்டுள்ளது. இது பாவிப்பவர் நேரே படம் காட்டும் கருவியைப் பார்க்க வசதியளிப்பதோடு, இருவரும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் பார்க்க வசதியளிக்கிறது.

கமராவின் வில்லையின் அளவை வெளிச்சத்திற்கேற்றவாறு மாற்றமுடியும். இது கமராவின் திரையில் விழும் சக்திக் கேற்றவாறு தானாகவே சரி செய்து கொள்ளும். கமெராவின் திரை அண்ணளவாக 700,000 சிலிக்கன் 'டயோட்டு'க்களை (Silicon diodes)க் கொண்டதாகும். இத்திரை ஒளிக்குக் கூடிய உணர்திறன் கொண்டது. பிரகாசமான வெளிச்சங்களால் பழுதடையாமல் பாதுகாக்கவும் பட்டுள்ளது. படம் விழும் திரையில் (5½" X 5") எமக்கு விரும்பிய பகுதியை மட்டும் விழச் செய்யலாம். இதற்கும் வசதியளிக்கப்பட்டிருக்கிறது. பாவனையாளர் தனது கமெராவை மட்டும் தான் சரிசெய்து கொள்ளமுடியும். இதன் மூலம் தனது பிரதியையோ அல்லது காட்சியையோ தன்னுடன் பேசுவருக்கு காட்டாமல் விடலாம். எனவே இப்புதிய தொலைபேசி சாதாரண தொலைபேசியாகவும் உபயோகிக்கலாம் என அறிகிறோம். ஒருவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, தான் தன்னுடைய பிரதியை முன்னிருக்கும் திரையில் பார்ப்பதற்கும் வசதியளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒருவர் தன்னுடைய பிரதி திரையில் நடுவிலிருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.

இக்கருவிகள் மூலம் ஒரு இணைப்பைப் பெறுவதற்கு, "ON" என்றெழுதப்பட்டிருக்கும் ஆழியை அழுத்தியதும், எங்களுக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்தித் தர முடியுமென்பதற்கு ஆதாரமாக ஒரு சமிக்ஞை பரிவர்த்தனை நிலையத்திலிருந்து கிடைக்கும். இதை ஆங்கிலத்தில் "டயல் ரோஸ்" என்பர். ஒரு சமிக்ஞையும் கிடையாவிடின் பரிவர்த்தனை நிலையத்தால் எங்களுக்கு உடனே ஒரு இணைப்பையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பது விளங்கும். அச்சமிக்ஞை கிடைத்ததும் எங்களுக்குத் தேவையானவரின் கருவியெண்ணை அழுத்தும் ஆழிகளில் அழுத்தல் வேண்டும். (அவ்வெண்ணின் ஒழுங்கின்படியே செய்ய வேண்டும்). இச் செய்தி அல்லது சமிக்ஞை பரிவர்த்தனை நிலையத்திற்குக் கிடைத்ததும் அக்குறிப்பிட்ட எண்ணுடன்

தொடர்பு கொள்ள முடியுமாயிருந்தால், (அக் குறிப்பிட்ட எண் வேறுயாருடனும் பேசிக்கொண்டிராவிடின்) பரிவர்த்தனை நிலையம் இருவருக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் கதைக்கும் வரை தராதரமான சேவையைக் கொடுக்கிறது.

இச் சேவைக்கு ஒவ்வொரு பாவனையாளரிடமிருந்தும் மத்திய கந்தோருக்கு மூன்று சோடி இணைக்கும் கம்பிகள் (telephone cable pairs) செல்கின்றன. இவற்றில் ஒரு சோடி இரண்டு பாவனையாளர்களினது பேச்சை உருவாக்கவும், மற்ற இரண்டு சோடி கம்பிகளும் அவர்களுடைய விம்பங்களை உருவாக்கவும் பயனாகின்றன.

இரு பரிவர்த்தனை நிலையங்களுக்கிடையே ஒரு சோடி கம்பிகள் பேச்சுச் சமிக்ஞையையும் (audio signal), இரு சோடி கம்பிகள் (திசைக் கொரு சோடியாக) விம்பத்தின் சமிக்ஞையையும் கடத்துகின்றன. கடத்திகளில் உண்டாகும் இழப்புக்களைச் சரிப்படுத்த சமப்படுத்திகள் 6000 அடிகளுக்கொரு தடவை பொருத்தப்பட்டுள்ளன. இவை சக்தி இழப்புக்களை ஈடு செய்கின்றன. இரு பரிவர்த்தனை நிலையங்களுக்கு மிடையில் தூரமதிகமானால் வேறு சில உபாயங்கள் கையாளப்படுகின்றன. உதாரணமாக ரேடியோத் தொடர்பு போன்றன.

சாதாரண தொலைபேசியில் இணைப்பை எப்படி கருவிகள் ஏற்படுத்துகின்றனவோ அப்படியே இப்புதிய தொலைபேசியும் செயல்படுகின்றது. இப்புதிய தொலைபேசியில் பேசும் கருவிகளை இணைத்தால் மட்டும் போதாது வேறு இரு சோடி கம்பிகளால் இணைக்கப்பட்ட படம் உருவாக்கிகளும் (Display Units) தொடுக்கப்பட வேண்டும். இதுவும் பேசும் கருவிகளுக்குக் கிடைத்த இணைப்புப் போல, அதே நேரம், படம் உருவாக்கிகளுக்கும் இணைப்புக் கிடைத்துவிடுகின்றது.

விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் கிடைத்த இக்கருவி ஒரு பெரும் சாதனை என்றே கூறலாம். இன்று சாதாரண தொலைபேசி எவ்வெளவோ வேலைகளைச் சுலபமாக முடிக்கிறது.

இப்புதிய தொலைபேசி பாவனைக்கு வந்ததும், நேருக்கு நேர், பேசுவாய்ப்பளிப்பதோடு, மக்களுக்கு அது ஒரு இன்றியமையாததாகி விடுமெனவும் எண்ணுகிறேன்.

செ. ராசலிங்கம்

B. Sc. (Hons) Engineering

விளிவுரையாளர், கட்டுப்பாட்டுத் துறை வளாகம்

கணிதம்

கணிதம் என்பது ஒரு பிரச்சினையை தெளிவாக தீர்த்துக் கொள்ள தேவையான ஒரு ஆயுதமென்று பலர் கருதுகின்றார்கள். இவர்கள் கணிதம் என்பதை சில செய்கை முறைகளையும் சில உண்மைகளையும் தொகுத்த தொகுப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கணிதத்தின் மூலம் தங்களுடைய அறிவுப்பகுதிக்கு முழுப்பயனையும் பெற்றுக் கொள்ளத் தவறிவிடுகின்றார்கள்.

கணிதம் என்பது விவாதமுறை பற்றிய கல்வி. இதைச் சில வெளிப்படையான உண்மைகளிலிருந்து உண்மைகளைத் தோற்றுவிக்கும் வழிமுறை எனக்கூறலாம். உண்மை என்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிர். நம்பிக்கையைக் குறைத்து முரணானவற்றை நீக்கி உண்மையை அணுகலாம். நம்பிக்கையை முற்றும் தவிர்க்கதால் எதையும் உணரமுடியாமல் போய்விடும்.

ஒரு தொகுதி உண்மைகளை முரண்பாடுகளற்ற மிகக்குறைந்த சில எளிய வெளிப்படை உண்மைகளிலிருந்து உணர்த்திக் கொள்ளும் கல்விமுறை கணிதம் எனப்படுகின்றது. ஒத்து நோக்குதலும் நேரான விவாதமுறையும் கணிதத்திற்கு அழகையும் கம்பீரத்தையும் வழங்குகின்றன. உண்மையை அடுத்து அணுகும் முறையும் பிரயோக கணிதத்தில் தேவையை அனு

சரித்து சேர்க்கப்பட்ட வரவேற்கப்பட வேண்டிய ஒரு பகுதி.

ஒத்துநோக்குதல் என்பதை இப்பொழுது ஒரு உதாரணத்தால் விளக்குவோம். ஒரு சிறுபிள்ளையிடம் சில கற்களைக் கொடுத்து ஐந்து கற்களும் மூன்று கற்களும் சேர்ந்து எத்தனை கற்கள் என்று கேட்டால். எட்டுக்கற்கள் என்று விடை கூறும். அதே பிள்ளையிடம் இப்பொழுது ஐந்து மாம்பழங்களும் மூன்று மாம்பழங்களும் எத்தனை மாம்பழங்கள் என்று கேட்டால் அப்பிள்ளை 'மாம்பழங்கள் தந்தால் எண்ணிச் சொல்ல முடியும்' என்கிறது. கற்களை எண்ணி மாம்பழக்கணக்கை செய்யும் படி கூறினால் அப்பிள்ளை எங்களைப் பரிசாசம் செய்யவும் முன் வரலாம்.

மேற்படி பிரச்சனையில் மாம்பழங்களும் கற்களும் ஒரு ஒத்த தன்மையோடு செயற்படுகின்றன. சிறிது அறிவு வர மேற்கூறிய பிரச்சினைக்கு அதேபிள்ளை ஐந்தும் மூன்றும் எட்டு என்ற வாய்ப்பாட்டை பிரயோகிக்க பழகிக்கொள்கின்றது. மேலும் அறிவு வளர அந்தப்பிள்ளை மேற்படி வாய்ப்பாட்டை $5x+3x = 8x$ என்ற உண்மையை தொகுத்துக் கொள்கின்றது.

பௌதிக நோக்கில் இரு வேறுவேறான பிரச்சினைகளை கணிதமொழியில் சமன்பாடு

- ★ கியர்வில் வெட்டுல்தல்
- ★ சுடைசல் வேலைகள்

மற்றும் பொதுவான, எந்திரவியல்
வேலைகள் உங்கள் பூரண திருப்திக்கு
செய்து கொடுக்கப்படும் ஒரே ஸ்தாபனம்

ராதா மெசீன் கோம்பனி

95, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

Radha Machine Company

95, Hospital Road,
JAFFNA.

**ஸ்ரீ லங்கா புத்தகசாலை யாரின்
வெளியீடுகள் 1973**

- (1) உடனலசாத்திரம் — வீலை 6-50
(உயர்தர வகுப்பிற்குரியது)
சு. கந்தப்பு
- (2) ஆரம்ப பொருளியில் — வீலை 7 00
(உயர்தர வகுப்பிற்குரியது)
அ. விசுவநாதன்
- (3) தமிழ் இலக்கிய வாலாறு — வீலை 4 75
Prof V. செல்வநாயகம் M.A.
- (4) உரை நடை வாலாறு — வீலை 2-50
Prof V. செல்வநாயகம் M. A.
- (5) உயிரியல் — வீலை 8-50
இரமகிருஷ்ணன்-புத்திரசீங்கம்
- (6) புதிய முறை உயர்தர தாவரவியற் பயிற்சி
பாகம் - I — வீலை 5-60
பாகம் - II — வீலை 4-60
ம. சிவபாலராசா
- (7) உயர்தர தாவரவியல் — வீலை 16-00
ம. சிவபாலராசா
- (8) உலகப் புலியியல் — வீலை 6-75
S. குணராசா

யாழ் நகரின் தலைசிறந்த கல்வி ஸ்தாபனம்

ஸ்ரீ மீனாட்சி வர்த்தகக் கல்லூரி

38, 40, சீனிவாசகம் வீதி,
கொட்டடி, யாழ்ப்பாணம்.

கற்பிக்கப்படும் பாடங்கள்:-

க. பொ. த. (சாதாரணம்/உயர்தரம்) வர்த்தக பாடங்கள்
International Association of Book-Keepers, London
Institute of of Book-Keepers, London
Pitman Examination, London.
தட்டெழுத்து, சுருக்கெழுத்து (தமிழ்/ஆங்கிலம்)

விபரங்களுக்கு:

அதிபர் செ. சந்திய ழூர்த்தி

B. Sc., D. Com., T. T. C., A. M. E. C.

களாக மொழிபெயர்க்கப்படும் போது ஒரேவகையான சமன்பாட்டு உருவங்களாக உணர்த்தப்படக் கூடுமானால் அவை கணித நோக்கில் ஒத்த பிரச்சனைகளாகின்றன.

இப்பொழுது சிறந்த ஒரு கணித விவாதமுறையைக் கவனிப்போம். உண்மைக்கு ஒருங்குதல் என்று பொருத்தமாக பெயர் சூட்டப்பட வேண்டிய அழகான விவாதமுறை, ஒரு சிறு உதாரணத்தின் மூலம் இங்கு விளக்கப்படுகின்றது.

கண்ணனும் பொன்னனும் மற்றும் மூன்று நண்பர்களும் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது வழியிலிருந்து கண்ணன் ஒரு ரூபா நாணயமொன்றை கண்டெடுக்கின்றான். பொன்னனின் ஆலோசனைப்படி நண்பர்கள் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிவெடுக்கின்றார்கள். பொன்னன் கண்ணனிடம் பதினைந்து சதத்தை கொடுத்துவிட்டு மற்றவர்களைப் பணத்தை பகிர்ந்து கொள்கின்றான். கண்டெடுத்ததற்கு கண்ணனுக்கு பெரிய பங்கு கொடுத்ததாக பொன்னன் சொல்கின்றான்.

பொன்னன் பொய் சொல்கின்றான் என்பதை எப்படி அழகாக நிரூபிப்பது என்பது தான் இப்போதைய பிரச்சனை. மேற்கூறிய பிரச்சனையை அழகாகவும் நேராகவும் தீர்க்கும் விவாத முறையைக் கவனிப்போம்.

கண்ணன் பெரிய பங்கைப் பெற்றான் என்று ஏற்றுக்கொள்வோம். அப்படியாயின் மிகுதியான நண்பர்களில் எவரும் 15 சதத்திற்கு அதிகமாகப் பெற்றிருக்க முடியாது. ஆகவே மேற்கூறிய ஐவரில் எவரும் 15 சதத்திற்கும் அதிகமாகப் பெற

வில்லை. ஆகவே பகிர்ந்துகொள்ளப்பட்ட தொகை 75 சதத்திற்கும் அதிகமாக இருக்கமுடியாது. ஆனால் ஒரு ரூபா பங்கு போடப்பட்டுள்ளது. இதிலிருந்து கண்ணன் பெரிய பங்கைப் பெற்றான் என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. எனவே பொன்னன் சொன்னது பொய்.

இங்கு ஒரு உண்மை மிகவும் அழகாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. இந்த அழகு காரணமாக கணிதம் ஒரு கலை என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. மேலும், ஏனைய கலைகள் மன எழுச்சியையும், சாந்த நிலையையுமே கருத்திற் கொண்டிருப்பதால் நேராக முறித்து எதையும் எடுத்து விளக்குவதில்லை. மற்றைய விஞ்ஞானப் பாடங்களிலும் பார்க்க கணிதம் மனத்தைக் கவனிக்காது புத்தியின் துணையோடு நேரான விவாதமுறையையே தனதாக்கி இருப்பதால் அது அதிநேரத்தியான விஞ்ஞானப் பாடமாகவும் விளங்குகின்றது. ஒரேநேரத்தில் விஞ்ஞானமாகவும் கலையாகவும் இந்தக் கணிதம் விளங்குகின்றது.

எந்தவொரு பொருளுள்ள செயலைச் செய்வதற்கும் கணித அறிவு இன்றியமையாதது. இன்றைய அறிவுலகில் இடைமட்ட கல்விமாண்கள் கணித அறிவாற்றலர்களாக விளங்குவது கண்கூடு. இவர்கள் வால் அறுந்த நரிகள் போல அறிவுத்துறையையே இருட்டடிப்புச் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, அறிவுதில் அவாவுள்ளவர்களுடைய தலையான கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படியே கணிதத்தைப் பிரயோகிக்கும் விதங்களைப்பற்றியும் பிரயோக நயங்களைப்பற்றியும் எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரையின் நீளத்தை உத்தேசித்து இத்துடன் இதை முடித்துக் கொள்வோம்.

ஆர். கே. விவேகானந்தா

[கட்டுப்பெத்த வளாகம்]

அ

வ

ள்

அவளுடைய புற அழகு
அதையார் கண்டார்கள்?
உலகம் கண்டிருக்கும்
ஆனால் என் கண்களுக்கு
அது ஒரு பொருட்டில்லை
அவளைத்தான் நான் கண்டேன்.

அவள் ஒரு மனிதப்பிறவி
மிருகங்கள்தான்
இனக் கவர்ச்சி நோக்குடன்
அவதப்பூசி இதைத்தீட்டி
வெட்டிக் குறுக்கி வெறுமுடல் காட்டி
போலியழகுடன்
பொய்த்தோற்றமளிக்கும்.
அவளுடைய
மூக்கு வாய், கண், கன்னம்,
இடை, சடை, நடை உடை
இவைபற்றி நானறியேன்.
"அவளுடையவை"யை அல்ல
"அவளை"த்தான் நானறியேன்.

அவள் என்னைக் கோபித்தால்
அவளுடைய
முகச்சதைகளின் சில நெரிவுகளைத்தான்
உலகம் பார்க்கிறது.
ஆனால்
அவள் இதயத்தில்
கொழுந்து விட்டெரியும்
அன்பு அக்கினியில்
என் பிழைகள் தவறுகள் தீயவை யாவும்
தகிந்து பொசுங்குவதை
நான்
ஒருத்தன்தான் உணர்வேன்.

அவள் சிரிக்கும் போது
அவளுடைய
இதழ்களின் விரிவையோ
தந்த அழகையோ
கண்களின் மலர்ச்சியையோ
உலகம் இரசிக்கிறது.
ஆனால்
இதயம் ஆகிவிட்ட இதயங்களின்
இன்பப் பிணைப்பின் இறுக்கத்தை
அதன் சூணைப்பை
நான் ஒருவன்தான்
அருபவித்து இரசிக்கின்றேன்.

அவள் எனக்கென்ன சொன்னாள்
அந்த சொற் சேர்க்கைகள்
உலகத்தின் செவிகட்டு
வெறும்
அர்த்தமற்ற அலம்பல்கள்
ஆனால் அவைதான்
வாழ்வின் பயனை
நான் அறிய வைத்தன
இதயமும் இதயமும் இதயம்தான்
இதயங்கள் அல்ல என
அவள்
எனக்குப் புரிய வைத்தாள்.

நினைவை ஒழித்திட வருவது காதல்
நினைவை வளர்த்திட வளர்வது பிரமை
என்று

அவள் பற்றிய
நினைவுகள் அனைத்தும் என்
நெஞ்சினில் ஒழித்தாள்
அதன்பின்
என் காதலில்
இன்பமும் இல்லை துன்பமும் இல்லை
உறவென்பதுமில்லை பிரிவென்பதுமில்லை
அதனால்
அவளுடைய
தூல சரீரத்தைப் பிரிந்தபோது
அதை என்றென்றும் காணமுடியாது
என்ற நிலை வந்தபோது
நான்
கதறவுமில்லை துடிக்கவுமில்லை
"அவளுடையவை" யோடு அல்ல
"அவளோடு" தான் என் சங்கமம்
"அவளுடையவை" யெல்லாம்
அன்றோடு அக்கினியிற் போயிற்று
ஆனால்
அவள்.....?

அவள் ஒருநாள்
நினைவுகளை காதலென்றேங்குகிற உலகை
நினைத்துச் சிரித்தாள்
நினைவுகள் தான்
இன்பமும் துன்பமும்
மகிழ்வும் துயரும்
நினைவுகள் ஒழியின்
யாவும் ஒழியும்
அதை விடுத்து
நினைவை வளர்த்து காதலென்றெண்ணி
போற்றி வாழ்த்தி வழிபட்டு
ஒருநாள் அதன்
பொய்த் தோற்றம் வெளிப்படக்கண்டு
வெருண்டு மருண்டு
கதறி அழுவது ஏனெனக் கேட்டாள்

திறந்தது

ஊற்றினைக் காணத்
தோண்டிடக் கிணறு
தடுத்துக் கிடந்த பாறையில்
துணை குடைந்து
மருந்தினை இட்டுத்
திரியினில்
நெருப்பு வைத்தனன்
சிதறிற்றுப் பாறை
கண்
திறந்தது ஊற்று.

தா. இராமலிங்கம்

கலாநிதி

சு. சீர்திரராசா

விரிவுரையாளர்,
இலங்கைப் பல்கலைக் கழகம்,
கொழும்பு.

ஒலித்துணை உகரம்

இன்று இந்திய நாட்டுப் பேச்சுத் தமிழில் எந்தச் சொல்லும் மெய்யொலியில் முடிவதில்லை. இவ்வியல்பு இந்தியத் தமிழ்க் கிளைமொழிகள் அனைத்திற்கும் பொதுவாகக் காணப்படுகின்றது. ஆயின் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் தடையொலிகள் தவிர்ந்த ஏனைய மெய்யொலிகள் பலவற்றில் முடிவடைகின்ற சொற்கள் பல. யாழ்ப்பாணத் தமிழில் -ம் என்ற மெய்யொலியில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் ஈற்று-ம் கெட்டு முன் நின்று உயிர் மூக்கினச்சாயல் உடையதாக வழங்குகின்றன. யாழ்ப்பாணத்தமிழில் யகரவொற்றில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் இகரம் பெற்று முடிகின்றன. மேலும் யாழ்ப்பாணத் தமிழில் ஏனைய மெய்யொலிகளில் முடிகின்ற சொற்கள் இந்தியத் தமிழில் ஓர் ஒலித்துணை உகரம் பெற்று முடிகின்றன. எடுத்துக் காட்டுக்கள் பின்வருமாறு:

யாழ்ப்பாணத் தமிழ்

மரம்
பாய்
கண்
பால்
வாத்தியார்

இந்தியத் தமிழ்

மர (Mara)
பாயி
கண்ணு
பாலு
வாத்தியாரு

மரம், பாய், கண், பால், வாத்தியார் ஆகிய பெயர்ச்சொற்கள் இலக்கிய வழக்கிலும் ஈற்றில் உகரம் பெறுவல்லை. இலக்கியத்தில் 'சொல்லு' முதலிய சில சொற்கள் உள. எனினும் இங்கு இலக்கியத் தமிழோடு யாழ்ப்பாணத் தமிழ் மிக நெருங்கி இருப்பதைக் காண்கின்றோம்.

ஆயின், ஈற்றில் உகரம் பெறுது மெய்யொலியில் முடியக் கூடிய பெயர்ச்சொற்
கள் சில யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழிலும் உகரம் பெற்று முடிவதைக் காணலாம்.
இவை மிகச் சில. முள் என்பது யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் முள்ளு என ஆகியுள்
ளது. இது பேச்சிலும் முள் என நிற்கலாம். முள் என்ற சொல்லையே பலர் இலக்கிய வழக்
கில் கையாள்கின்றார்கள் இதுவே பழைய வடிவமும் ஆம்.

மரம், பாய், கன், பால், வாத்தியார் போன்ற யாழ்ப்பாணத்து வழக்கை
நோக்கும் போது 'முள்ளு' என்பதும் 'முள்' என நமது பேச்சில் வழங்கியிருக்க வேண்டும்
அல்லவா? ஆயின் இங்கு ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் ஒரு நெறிப்பட்ட
தாகவே காணப்படுகின்றது. இந்நெறியைக் கண்டு கூறுவதே இக்கட்டுரையின் முடிபாகும்.

யாழ்ப்பாணத் தமிழில் மெய்யிலே முடிவடைந்திருக்க வேண்டிய சொற்கள் சில
இன்று ஒலித்துணை உகரம் பெற்று முடிகின்றன. அச் சொற்களில் சிலவற்றைக் கூறிவோம்

| | |
|------|--------|
| கல் | கல்லு |
| பல் | பல்லு |
| வில் | விலு |
| நெல் | நெல்லு |
| சொல் | சொல்லு |
| எள் | எள்ளு |
| முள் | முள்ளு |
| கள் | கள்ளு |
| கொள் | கொள்ளு |
| புல் | புல்லு |

ஏனையவற்றை நமது அன்றாட பேச்சு வழக்கில் காண்க.

(C) $V_s C_i$ என்ற வடிவத்தையுடைய ஓரசைச் சொற்களில் C_i -ல் ஆகவோ
-ள் ஆகவோ இருக்குமாயின் ஈற்றில் ஒலித்துணையாக உகரம் தோன்றியுள்ளது. உகரம்
தோன்றவே (C) $V_s C_i C_u$ என்ற வடிவம் அமைகின்றது. (C) என்பது ஏதேனும் மெய்;
சொல்லில் வரலாம் - வராது விடலாம். V_s என்பது ஏதேனும் குற்றியிர்.

யாழ்ப்பாணத் தமிழில் பிற வடிவத்தையுடைய சொற்களில் உகரம் பெறும்
இம் மாற்றம் இல்லை. எடுத்துக்காட்டு:

கன்
மன்
ஆன்
தேள்
தோல்
கால்
கடவுள்

குறிப்பு:

1. தமிழில் வல்லின மெய்கள் ஈறாக வரும்போது குற்றியலுகரம் ஒலிக்கப்படும்.
இம்முறை பண்டு தொட்டு இருந்து வருகின்றது.

நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றிய லுகரம் வல்லா நூர்ந்தே
(எழு. 36)

எனத் தொல்காப்பியர் விளக்கினார்.

மேலும், தெலுங்கு மொழியில் ஒவ்வொரு சொல்லும் உயிர் ஈறாகவே முடிவடை
கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தகும்.

★ ஜன்னல் கண்ணாடிகள்

★ சுவாமி படங்கள்

★ எவர் சில்வர்

★ செறமிக்ஸ்

பொருட்களுக்கு

மக்கள் நவீன சந்தையில் சிறந்ததோர் ஸ்தாபனம்

S. A. S. ஹமீட் & சன்ஸ்

47, மக்கள் நவீன சந்தை

யாழ்ப்பாணம்.

(படங்கள் பிரேமிங் செய்பவர்கள்)

ஓ ஹோ
நீல சோப்

நிகரற்ற வெண்மையான

சலவை தருவது

இது ஒரு சி. எஸ். கே. தயாரிப்பு

ஓஹோ சோப் இண்டஸ்றீஸ்

யாழ்ப்பாணம்.

சுஹோர் ஹமீட்

தமிழ் நாடகமும் யொதுஜன தொடர்பும்

இன்றைய தமிழ் நாடக உலகத்தைப் பொறுத்தவரையில், அநேக நாடகங்கள் பிரம்மாண்டமான விளம்பர பலத்தோடும், அதிக பணச்செலவுடனும், பல தடவைகள் மேடை ஏறுகின்றன. ஆனால் இவற்றின் விளம்பரங்களையும் மேடையேறும் எண்ணிக்கையையும் கொண்டு நாம் தமிழ் நாடக உலகம் வளர்கிறது என்ற முடிவுக்கு வந்து விட முடியுமா? பணம் கொடுத்து ஏராளமான ரசிகர்கள் நாடகம் பார்க்கிறார்கள் என்று எண்ணுகிறபோது திருப்திப் பட்டுக் கொண்டாலும் உண்மையான கலையுணர்வோடும், சமுதாய உணர்வோடும் மேடையேறும் நல்ல நாடகங்களுக்கு நேருகின்ற கதியையும் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

எந்தவொரு கலை வடிவத்தையும் அதிக பண வீரயத்தினால் தான் வெளிக் கொணர முடியும் என்ற நிலை வந்து விட்டால் அது அக்கலை வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக அமையும். உதாரணமாக, சினிமாக்கலையை எடுத்துக் கொண்டால், ஹொலிவுட், பம்பாய், சென்னை போன்ற இடங்களில் அதிக பணச் செலவில் தயாராகும் படங்களில் உயர்ந்த கலையுணர்வை நாம் எதிர்பார்க்க முடியாமல் இருக்கிறது.

இப்படியே நாடகத்தையும் பெரும் பணச் செலவில் தான் மேடையேற்ற முடியும் என்ற நிலை எமது தமிழ் நாடக உலகத்திற்கு வருமானால், எமது கலைஞர்கள் பணம் படைத்த பெரும் முதலாளிகளை அணுகுவதும், அவர்கள் இச்சைப்படி தான் நாடகங்கள் தயாரிக்க முடியும் என்ற நிர்ப்பந்தமும் தவிர்க்க முடியாததாகி விடும். இதைப் பற்றி எமது கலைஞர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

சிங்கள நாடக உலகத்திலும்பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு மந்தநிலை இருக்கத் தான் செய்தது. கலாநிதி சரத் சந்தர் மேடையேற்றிய தமிழ் நாட்டுக் கூத்து மரபு முறையிலமைந்த 'மனமே' அப்போது மேடையேறிய சாதாரண சிங்கள நாடகங்களிலிருந்து உருவத்திற் வேறுபட்டிருந்த ஒரே காரணத்தினால் விமர்சகர்களாலும்

பத்திரிகைகளாலும் 'ஓஹோ' என்று பாராட்டப் பெற்றது. பிரபல சிங்களப் பத்திரிகைகள் அந்த நாடகத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கலைஞனையும் கௌரவமான முறையில் அறிமுகம் செய்து வைத்தன. சிங்கள நாடக உலகத்தில் அன்று தொடக்கம் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. இப்படியான புதிய முயற்சிக்கு பத்திரிகைகளாலும், விமர்சகர்களாலும் தகுந்த முறையில் பாராட்டு கிடைத்து, ரசிகர்களும் அந்தப் புதிய முயற்சியை அறிந்து உணர்ந்து ரசிக்கத் தொடங்கியதால் தான் சிங்கள நாடக உலகத்தில் மேலும் 'ஷூனு வட்டயே கத்தாவ' என்ற அடுத்த முயற்சியையும் துணிவுடன் கையாள முடிந்தது. அது வெற்றியும் பெற்றது. இக்காரணத்தினால் தான் மேலும் மேலும் மற்றைய நாடகத் தயாரிப்பாளர்களுக்கும் இப்படியான நல்ல கலைவடிவங்களைப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

ஆனால் தமிழ்நாடகத்தைப் பொறுத்த வரையில் இங்கு நிகழ்வது என்ன?

எமது பத்திரிகைகள் நல்ல நாடகங்களை தகுந்த முறையில் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கத் தவறி விடுகின்றன. எனவே நாடகத்தைப் பற்றிய விபரங்களுையோ, நன்மைகளையோ ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதானால் பணம் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. என்ற நிலை உருவாகிறது. மேலும் பத்திரிகைகளில் நாடக விமர்சனங்கள் கூட இடம் பெறுவதில்லை. விமர்சனத்தில், 'அவரைப் பற்றி இப்படி எழுதினால் என்ன நினைப்பார்!' 'இப்படியெல்லாம் எழுதலாமா!' உண்மையான கருத்தை எழுதினால் இவர்களுடன் எல்லாம் பகைத்துக் கொள்ள நேருமே' என்கிற பயம் தான் இதற்குக் காரணம். இப்படி பத்திரிகைகள் தங்கள் கருத்தைக் கூறுவதற்குப் பயந்து கொண்டிருந்தால் 'பத்திரிகைச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம்' என்ற கூப்பாடுகளுக்கு அர்த்தம் தான் என்ன?

மேலும் பத்திரிகையாளர்கள் ஒரு நாடகத்திற்கு விமர்சனம் செய்வதற்கு

ஒருவரை அனுப்புப்போது நாடகத்தில் கொஞ்சமாவது ஈடுபாடு கொண்ட, நாடகத்தைப் பற்றி நன்கு அறிந்த நல்ல விமர்சகரை அனுப்ப வேண்டும். இதை விடுத்து யாராவது அந்த நேரத்திற்கு வசதியான, நாடகத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவர்களை அனுப்புவதால், அவர்கள் தங்கள் அறிவுக்கு எட்டியவரையில் ஏதேதோ எல்லாம் எழுதி விடுகிறார்கள் இதைப் படிக்கும் சாதாரண ரசிகனுக்கு நாடகக் கலையைப் பற்றிய தவறான தகவல்களையே வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

சிவ பத்திரிகைகளில் நாடகக்கலைக்கு என்று பக்கங்களை ஒதுக்கினாலும் அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் எப்படியானவை? அந்தப் பகுதி முழுவதையும், 'நாடகக்கலையின் பரிதாப நிலையைப் பற்றியும் அது வளருவதற்கு பிரமாதமான ஆலோசனைகளையும், 'நாடகம் தயாரிப்பது எப்படி?' என்ற பாணியிலமைந்த கட்டுரைகளையும் எழுதி, சில குறிப்பிட்ட அறிஞர்களே (?) ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடகக்கலையை எப்படிக் கையாள்வது? என்ற ஆரம்பப் பாடங்களையே பக்கம்பக்கமாக எழுதிக் குவிக்கிறார்கள். இவற்றையெல்லாம் யாருக்காக எழுதுகிறார்கள்? சாதாரண வாசகர்களுக்கா? அல்லது வளர வேண்டிய நாடகக் கலைஞர்களுக்கா? இப்படியான கட்டுரைகளால் சாதாரண பத்திரிகை வாசகனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. மேலும் அவனுக்கு 'தமிழ்நாடகங்கள் எப்படித் தயாரிப்பது? என்ற ஆலோசனைகள் தான் எமது கலைஞர்களுக்கிடையே இப்போது நடைபெறுகிறது. ஆலோசனை முடிந்து அவர்கள் செயலில் இறங்கும் போது 'நாமும் நாடகம் பார்க்கலாம்'' என்று நாடகம் பார்க்கப்பதிலான ஆர்வமும் குன்றிப்போய் விடுவதற்கு சந்தர்ப்பமுண்டாகிறது. சரி, இவர்கள் வளரும் கலைஞர்களுக்குத் தான் எழுதுகிறார்கள் என்றால் இந்த வெறும் கட்டுரைகளால் பிரமாதமாக என்ன சாதித்து விடப் போகிறார்கள். உண்மையான அக்கறை இவர்களுக்கு இருந்தால் இவர்களே நாடகங்களைத் தயாரித்து 'இது தான் நாடகம்' என்று ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அல்

லது நாடகக் கலைக்கு ஒரு கல்லூரி அமைந்து, வளரும் கலைஞர்களுக்கு அவற்றைக் கற்றுத் தர வேண்டும். வீணை நாடகக் கலையின் பரிதாப நிலையைப் பற்றியும் அது வளருவதற்கான ஆலோசனைகளையும் எழுதிக் கொண்டிருந்தால், பத்திரிகைகளுக்கு இடம் நிரப்புவதைத் தவிர வேறு எந்த விதமான பலனும் கிட்டாது.

இவர்கள் விமர்சனம் வேறு செய்கிறார்கள். இவர்களுடைய விமர்சனங்கள் பொதுவாக தங்களை ஒரு குருஸ்தானத்தில் கற்பனை செய்து கொண்டு, நாடகக் கலைஞர்களைச் சீடராகப் பாவித்து நல்ல கலையுணர்வுள்ள நாடகங்களுக்குக் கூட "பரவாயில்லை. நல்ல முயற்சி தான். முயன்று பார்! நான் ஆசீர்வதிக்கிறேன்" என்கிற தோரணையில் எழுதுகிறார்கள். "இவர்கள் முயற்சி பாராட்டத் தக்கது" என்பது தான் இவர்கள் நல்ல நாடகங்களுக்கு எழுதும் கடைசி வரியாக இருக்கிறது. இவர்களின் உள்ளக்கிடக்கை, தங்கள் தலை சிறந்த நாடகங்களைத் தயாரித்து விடமுடியும். தமக்கு நேரம் வசதியாக கிடைப்பதில்லை. அல்லது தமது அந்தஸ்துக்கு இழுக்கு என்பது போலும்.

ஏன்? நமது தமிழ் நாடக உலகத்தில் கூட ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பு நல்ல விமர்சனங்கள் சிறந்த முறையில் எழுதிக் கொண்டு தான் வந்தார்கள். அப்போது வளர்ச்சிக்குரிய சில அறிஞரிகள் தென்பட்டன. ஆனால் இப்போது அவர்கள் கூட 'நமக்கேன் வீண் வம்பு?' என்கிற பாவனையில் 'சும்மா' இருந்து விடுகிறார்கள். ஆனாலும் கே. எஸ். சிவசுமாரன் போன்ற ஓரிருவர் மாத்திரம் தான் எழுதி ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இப்படி தனி மனிதர்களால் ஒரு கலையின் வளர்ச்சிக்கு உதவ முடியுமா என்பது பிரச்சனைக்குரிய விஷயம்.

இப்படியான பல பிரச்சனைகளுக்கிடையில் எதிர்நீச்சல் போட்டு ஒரு நல்ல கலையுணர்வுடைய நாடகக் கலைஞனால் எப்படி நல்ல கலை சிருஷ்டிகளைப் படைக்க முடியும்? இவற்றோடு போராடி சலித்துப் போய் சில

நல்ல கலைஞர்கள் நாடக உலகத்திலிருந்து விரக்தி மனப்பான்மையுடன் ஒதுங்கிப் போவதும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அப்படி ஒதுங்கியும் போய்விட முடியாமல், கலை வேட்கையைத் தணிப்பதற்காக சில கட்டுப்பாடு, கொள்கைகளை விட்டுக் கொடுத்து சில நாடகங்களைத் தயாரிக்க வேண்டிய நிற்பந்த நிலையில் தான் எனது சில நாடகங்கள் உருவாகின்றன.

இதற்கு யார் பொறுப்பு? நல்ல கலைப் படைப்புக்களை உருவாக்குவதற்கு நல்ல சூழலை அமைத்துக் கொடுப்பது யார்? பத்திரிகைக்காரர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்கள். விமர்சனர்கள் இவற்றைச் சிந்திக்கத் தவறி விடுவார்கள். மாறுதல்களை விரும்புகின்ற, கலையார்வத்துடன் வளர்ந்து வருகின்ற எமது இளைஞர் சமுதாயமாவது இவற்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

ஒரு நல்ல நாடகம் தயாரிக்கின்ற பொழுது, அதனுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிற போதும், அதில் வருகிற சிறு குறைபாடுகளை மன்னித்து அந்த நாடகத்தை ஊக்குவித்து விமர்சிக்க வேண்டும். அதே வேளையில் தவறான நோக்கம் கொண்ட கலைத்தன்மையற்ற போலியான நாடகங்களை யார் தயாரித்தாலும் சரி, இலக்கிய நேர்மையுடன் கடுமையாகச் சாட வேண்டும். அப்போது தான் அதற்கும் பிறகு கலைத் தன்மையற்ற, போலியான சமுதாய உணர்வு இல்லாத நாடகத்தைத் தயாரிக்கும் நோக்கமுள்ளவர்கள் அதைக் கை விட்டு விடுவார்கள். நல்ல நாடகங்களை ஊக்குவிப்பதால் நாம் நமது நாடக உலகத்திற்கு நல்ல சிறந்த புதிய கலைஞர்களையும் துணிவுடன் நல்ல முயற்சிகளைக் கையாளுவதற்கு எனம் அமைத்துக் கொடுப்பதாகும். இவ்வாறு நல்ல நேர்மையான உண்மையான விமர்சனங்களையும், கட்டுரைகளையும் எழுதி நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று புதிய வளரும் எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

NORTHERN CHARGERS

BATTERY SALES & SERVICE

54, Clock Tower Road,
JAFFNA.

மிகவும் சிறந்த முறையில் பற்றறிகளை
சார்ச் செய்யவோ

புதிய எக்சைட் (EXCIDE) பற்றறிகள்
வாங்கவோ எம்மிடம்
விஜயம் செய்யுங்கள்

நோதேன் சார்ஜெஸ்

54, மணக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்.

VISIT

The Indo Ceylon Textile Co.

No. 142, SECOND CROSS STREET,
COLOMBO - 11.

for your

REQUIREMENTS OF HIGH QUALITY
READYMADE SHIRTS ETC. AT CHEAP
PRICES ALSO TEXTILES SUCH AS
DELITE FEATHER NYLON PLAIN
AND PRINTED, BUTTER NYLON
TUSSORE SUITINGS ETC.

*Space Donated
By*

A. K. S. & SONS,

68, KANNATHIDY

JAFFNA.

நவக்கிரகங்களுக்கும் நாம் அணியும் நவமணிகளுக்கும் அதனால் நம் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஆம் ஆராய்ச்சிகளின்படி, அணிபவர்களுக்கு அழகையூட்டுபவையாகவும், அரிய மருந்துகளாகவும் விஞ்ஞான ஆராய்ச்சிப் பொருட்களாகவும் நுட்பமான இயந்திரங்களின் முக்கிய உறுப்புக்களாகவும் விளங்கும் இவ்விரத்தினக்கற்கள் மனிதனுடைய ஜாதகத்துடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. இது பற்றிய பல உண்மைகளை இந்துதர்ம சாத்திரங்களாகிய சோதிடம், முகூர்த்தசிந்தாமணி, ஆயுள் வேதம் போன்றவற்றிலும், மேலைநாட்டு வேதங்களிலும் நன்கு கூறப்பட்டுள்ளன.

கஷ்ட திசையை அளிக்கின்ற ஒரு கிரகத்தின் ஆட்சி காலத்தில் அதற்குப் பிரீதியான ஒரு கல்லை அணிந்து கொள்வதால் துன்பத்தின் தாக்கம் குறைவாக இருக்குமெனக் கூறப்படுகின்றது. இதை நாம் இன்றைய விஞ்ஞானக் கண் கொண்டு பார்ப்போமானால் ஓரளவு உண்மைகள் தெளிவாகத் தெரிவதைக் காணலாம். இதை நிரூபிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்ளுகின்றனர்.

இரத்தினக்கற்களின் இரசாயன மூலங்களின் தன்மையும், பௌதீக தாக்கங்களும் ஒளித்தாக்க விளைவுகளும் விஞ்ஞான ரீதியிலான பல உண்மைகளை எடுத்தியம்புகின்றன. மனிதன் பிற கிரகங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் மூலமே

அவற்றுடன் தொடர்படைகின்றான். பிற கிரகங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் மணிக்கற்களில் படும்போது, அக்கல்லின் தன்மைக்கேற்ப, ஒளித்தெறிப்பு, ஒளிமுறிவு, ஒளிஉறிஞ்சல் போன்ற ஒளித் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் இரத்தினக்கற்கள் தீமையான கதிர்களை விலக்கியும் (ஒளித்தெறிப்பு) நன்மையான கதிர்களை ஏற்றும் (ஒளிஉறிஞ்சல்) மனிதனுக்கு பாதுகாப்பாக அமைகின்றது.

உதாரணமாக சனி கிரகத்திற்கு மனிதனை வாட்டிவதைக்கும் தன்மை அதிகம் உண்டு. அதன் தீய சக்திகளைக் குறைப்பதற்காக நீலமணிக்கல்லை அணிவார்கள். நீலமணிக்கல் பூமியின் உள்ளே அலுமினியம் ஓட்சைட்டு என்னும் மூலகம் விளைந்து வெள்ளைப் படிவங்களாகும் போது அதனுடன் இரும்பு ஓட்சைட்டு என்னும் மூலகம் இடையில் சேர்ந்து கொள்வதால் நீலநிறத்தைப் பெறுகின்றது. இது ஒளிபுகவிடும் வைரத்திற்கு அடுத்த கடிமமான, அழகான நீலநிற ஒளிவீச்சுள்ள கல்லாகும் சனிக்கிரகத்தினின்றும் வரும் ஒளியின் நிறம் நீலமாகும். நீலக்கல் எப்போதும் நீலநிறத்தை ஒதுக்கி விலக்கி மற்றக் கதிர்களை உறிஞ்சி நீலநிறத்தைக் கொடுக்கின்றது. இது ஒரு பொது விஞ்ஞான உண்மையாகும். ஆகவே நீலக்கதிர் மூலம் வரும்

ச. துரைசிங்கம்

[இரத்தினவியல் டிப்ளோமா,
புகற்பவியல் 1ம் வருடம்]
கட்டுப்பெத்த வளாகம்.

சனிக்கிரகத்தின் தீமையான சக்திகள் இவ்வாறு தவிர்க்கப்பட்டு மனிதனுக்கு பாதுகாப்பளிக்கின்றது. இதுபற்றிப் பிரபல ஆராய்ச்சியாளர் இப்பன்பட்டுடா என்பவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் உலோகங்களால் ஆன ஆபரணங்கள் மனிதனுக்கு பல நன்மைகளைக் கொடுக்கின்றன என பெரியோர்கள் அனுபவரீதியாகவே கூறியுள்ளார்கள். உதாரணமாக காக்கை வலிப்பு உள்ள ஒரு வனுக்கு வலிப்பு ஏற்படும்போது கையில் இரும்பு முதலிய உலோகப் பொருட்களைக் கொடுத்தவுடன் அதன் வேகம் குறைந்துவிடுவதை கண்கூடாகக் காண்கின்றோம்.

உலோகங்களுடனும், கவர்ச்சிகளுடனும் சம்பந்தப்பட்ட இரத்தினக்கற்கள் மனிதனுக்கு ஏதோ பல விதங்களில் நன்மை செய்கின்றன என்பதை மேல் நோக்காகப் பார்க்கும் போதே ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதனாலேயே இன்றைய உலகத்தில் இந்தப் பொன்னும், மணியும் பெரும் செல்வங்களாக, நாட்டின் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் பொருட்களாக அமைந்துள்ளன.

பொதுவாக இந்து சோதிட முறைப் படி நவமணிகளை ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் பிரீதியானவாறு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதகர்கள் தங்கள் தங்கள் ஜாதகத்தின்படி கற்களை கிரகங்களுக்கு ஏற்றவாறு தெரிவு செய்து தனித்தனியாகவோ, அன்றி நவரத்தினங்களும் அடங்கிய நவரத்தின மோதிரம் செய்தோ அணிந்து தன்பங்களினின்றும் நீங்கி இன்பமடைவார்கள்.

நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய நவமணிகளும் அவற்றின் பயன்கள் பற்றிய குறிப்புக்களும் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1. சூரியன்—சிவப்புமணி (மாணிக்கம்) இது அலுமினியம் ஓட்சைட்டும், குரோமியம் ஓட்சைட்டும் சேர்ந்து உருவாகும் அழகான சிவப்பு நிற ஒளிவீச்சுள்ள, வைரத்திற்கு அடுத்த கடினமான விலை மதிப்

புள்ள ஒரு கல்லாகும். பர்மா, இலங்கை போன்ற இடங்களில் அருமையாகக் கிடைக்கும் இக்கற்கள், விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் நுட்பமான இயந்திரங்களிலும் பயன்படுகின்றன. இதை அணிவதால் இதயம் சம்பந்தமான வியாதிகள் தடுக்கப்படுகின்றன. ஆயுள்வேத முறைப்படி 'பஸ்பம்' செய்து சாப்பிட்டால் வீரியமும், ஆயுள்வீருத்தியும் உண்டாகும்.

2. சந்திரன்—முத்து: இது கடலின் அடியிலுள்ள சிப்பியினுள்ளே, கல்சியம் காபனேற்று, 'கொன்கொயிலின்' போன்ற சேதனவுறுப்பு இரசாயனப் பசை போன்ற பொருட்கள், நுண்ணிய உறுத்தியைச் சுற்றி, சிப்பியின் மென் சவ்வுகளினால் சுரக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. இவை வளர்ந்து அழகிய வெள்ளை, வெளிர் நீலம் போன்ற ஒளிவீச்சுடன் விளங்குகின்றன. இவற்றை அணிவதால் மனோவியாதிகள் நீங்கும். பஸ்பம் சாப்பிட்டு வர வைகுரி, இரத்தசோகை போன்ற நோய்கள் நீங்கும். இவையும் உலகசந்தையில் விலைமதிப்புடையன.

3. செவ்வாய்—பவளம்: இதுவும் கடலின் அடியில் உள்ள நுண்ணிய கிருமிகளால் சுரக்கப்படும் கல்சியம் காபனேற்றுப் போன்ற சேதனவுறுப்புப் பொருட்களால் உருவாக்கப்படுகின்றது. சிறு சிறு பூண்டு மரங்கள் போல் கடலுள் கிளைவிட்டுப் படரும் இவற்றுள் சிவப்பு-ரோஸ் நிறமான பவளமே ஆபரணங்கள் செய்து போடவும், அரிய மருந்துகளாகவும் உபயோகிக்கப்படுகின்றது. இதை அணிவதால் சொறி நோய்கள், சர்ம நோய்கள் நீங்கும். பஸ்பம் சாப்பிட இரத்த பித்த நோய்கள் நீங்கி தேகம் ஒளிபொருந்தியதாக அமையும்.

4. புதன்—மரகதம்: இது அழகான ஒளிவீச்சுள்ள பச்சை நிற, கடினமுள்ள மிக விலையுயர்ந்த அரிய கல்லாகும். பெரிலியம் அலுமினியம் சிலிக்கேற்று என்னும் இரசாயன மூலகத்தையுடைய இக்கல் உள்ளீட்டுக் குற்றங்கள் இல்லாமல் எடுப்பது மிகவும் அரிதானகையால், நல்ல கற்கள் சிலவேளை வைரத்திலும் பார்க்க விலைமதிப்

புள்ளவையாக இருக்கின்றன. இதை அணிவதால் பலவித நோய்கள் நீக்கப் பட்டு நச்சுத்தன்மைகள் போக்கப்படுகின்றன. பஸ்பம் சாப்பிட்டால் தாதுவிருத்தி, சுகப்பிரவசம் உண்டாகும். சுகலவித நரம்பு வியாதிகளும் நீங்கும்.

5. வியாழன்—புஸ்பராகம்: இது சிக்கலான உலோக சிலிக்கேற்றுப் பொருளால் ஆன மஞ்சள் நிறமான கல்லாகும். நீலமணிக்கடுத்த வைரத்தன்மை பொருந்திய இக்கல் சில வேளைகளில் இதே நிறத்தை யொத்த வேறு வகைக் கற்களோடு ஒத்திருக்கும். (கவனித்து வாங்கி அணிந்தால் நல்லது) இதை அணிவதால் வியாபாரத்தில் அதிருஷ்டமும், புத்திக் கூர்மையும் உண்டாகும். பஸ்பம் சாப்பிட உடல் வளப்பு, புத்தி விசாலம் ஏற்படும்.

6. வெள்ளி—வைரம்: தனிக்காபனல் ஆன, எல்லாவற்றிலும் வைரத்தன்மை கூடிய, உலகப் புகழ்பெற்ற, அதிவிலையார்ந்த கூடிய ஒளிவிச்சுள்ள இக்கல் நிறமற்றதாகவும், வெளிர் நிறங்களிலும் காணப்படுகின்றது. மிகவும் அரிதாகக் கிடைப்பதாலும், கூடிய ஒளிக்கவர்ச்சியைக் கொடுப்பதாலும், விஞ்ஞான, இயந்திர தேவைகளில் முக்கிய பங்கு வகிப்பதாலும், மக்களால் அதிகம் விரும்பப்படுவதாலும் இதன் விலை எல்லாவற்றையும் விட அதிகமாக உள்ளது. காபன் புள்ளிகள் இல்லாத கற்களே அணிவதற்கு சிறந்தவையாகும். இதை அணிவதால் வாழ்க்கையில் வெற்றி, செல்வம் என்பன ஏற்படுகின்றன. உடலில் நோய்கள் வராமல் தடைசெய்கின்றது. இதை பஸ்பம் செய்து சாப்பிட்டால் குஷ்ட நோய், வாத நோய் என்பன நீங்கும் என ஆயுள்வேதம் கூறுகின்றது.

7. சனி—நீலமணி இதைப் பற்றிய விளக்கம் முன்னுரையில் நன்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை அணிவதால் அதிஷ்டம், சாந்தி என்பன கிட்டும். பஸ்பம் சாப்பிட பித்தமயக்கம் தடைப்பட்டு, நல்லறிவு, தாம்பத்திய இன்பம் பெருகும்.

8. ராகு—கோமேதகம்: உலோக சிலிகேற்றுக்களால் ஆன இக்கல் வகையில் பசு


வின் சிறுநீர் நிறத்தை ஒத்த கல் கோமேதகம் என்று பெயர் பெறுகின்றது. ஓரளவு விலையுள்ள இவ்விரத்தினக்கல்லை இராகுலக்ஷணம் உள்ளவர்கள் அணிந்தால் அதிருஷ்டம் அதிகம். இதை அணிவதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்கும். பஸ்பம் சாப்பிட வாதபித்த ரோகங்கள் அகலும். வலிமையும், அழகும் உண்டாகும்.

9. கேது—வைரூர்யம்: கருமை கலந்த வெண்மை நிறம்பொருந்திய வழவழப்பான மேற்பரப்பில் கனமும் ஒளியும் பொருந்தியிருக்கும் கல்வே மற்றைய இதே இனக்கற்களை விடச் சிறந்தது இதை அணிவதால் பலம் அதிகரிப்பதுடன் நோய்களையும் குணமாக்கும். வாழ்க்கையில் ஏற்படும் துன்ப நிகழ்ச்சிகளைத் தாங்கிக்கொள்ள உதவுகின்றது. பஸ்பம் சாப்பிட வாதபித்த நோய்கள் நீங்குகின்றன.

நவரத்தின மோதிரம் அமைய வேண்டிய முறை சூரியனைச் சுற்றி மற்றைய கிரகங்கள் சுற்றுவது போல அமைய வேண்டும்.

நவமணிகளில் வைரம், மரகதம் தவிர்ந்த ஏனைய எல்லாவிதமான இரத்தினக் கற்களும் இலங்கையில் கிடைக்கின்றன. இவற்றுள் நீலம், சிவப்பு, வைரூர்யம் முத்து என்பன விலையுயர்ந்தவை, புஷ்பராகம் கோமேதகம், பவளம், என்பன சிறிது விலை விலைமதிப்புள்ளவை.

| | | |
|--------------------------------|--|--------------------------------|
| வ. மே புஷ்பராகம் (குரு) | வடக்கு வைரூர்யம் (கேது) | வ. கி மரகதம் (புதன்) |
| நீலம் மே (சனி) | மாணிக்கம் (சிவப்புமண்) (சூரியன்) | வைரம் கி (சக்கிரன்) |
| கோமேதகம் (இராகு) 'தெ. மே | பவளம் (செவ்வாய்) தெற்கு | முத்து (சந்திரன்) தெ. கி |



பலபிட்டு
கொண்டைக் குருவிமர்க் சாரம்
மற்றும்

I. H. BRAND சாரங்களுக்கும்
சிறந்த இடம்.

இந்திரா டிரபரி
ஸ்டோர்ஸ்

133, 2ம் குறுக்கு வீதி,
கொழும்பு.

INDRA DRAPERY STORES

133, 2nd Cross Street,
COLOMBO.

❖ நியூலன்ட்ஸ் ஹோட்டல் ❖

- ★ கொழும்பில் சிறந்த சைவ உணவு வசதிகளுக்கும்
- ★ வசதியான தங்கும் அறைகளுக்கும்
உகந்த இடம்

“நியூலன்ட்ஸ்”

79, ரெசஞ்சர் வீதி,
கொழும்பு-12.

தொலைபேசி: 35821

F. R. C. Moraes
எவ். ஆர். சி. மொராய்ஸ்
முதல்தர போதகரரசிரியர்,
கட்டுப்பெத்த வளாகம்.

யாழ்ப்பாணப்

பிரதேசத்தில்

சிக்கனமாக

வீடு கட்டும் முறை

இன்று இலங்கையிலுள்ள நடுத்தரக் குடும்பத்தினரை ஆட்டிவைக்கும் பிரச்சனைகளில் வீட்டுப் பிரச்சனையும் ஒன்று. அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாட்டின் குடிமக்களாகிய எம்மைப் பொறுத்தவரை பலவீனமாகிய எமது பொருளாதார நிலையினாலும், கட்டுப்பாடின்றிப் பெருகிவரும் சனத்தொகையினாலும் குடியிருக்கும் வீடுகள் (Dwelling Houses) நிர்மாணிக்கும் பணியில் புதுமைகளைப் புகுத்தி செலவைக் குறைக்க வேண்டியது அவசியமாகிறது.

மேற்குறித்த சந்தர்ப்பத்தில் பின்வரும் பாதிப்புகளும் அவசரத் தேவைகளும் சராசரி அடிப்படையில் அமைந்தவையாகக் கருதப்படல் வேண்டும்.

1. இடம் (Location): வீடு நிர்மாணிக்கப்படவிருக்கும் பிரதேசம் அல்லது பகுதி. இக்கட்டுரை யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

2. போதுமான பரப்பளவு: கணவன் மனைவி, மூன்று குழந்தைகள் கொண்ட

ஒரு சராசரி குடும்பத்திற்கு கீழ்தரப்பட்டிருக்கும் தளப்பரப்பு அநேகமாக போதுமானதாகக் கருதலாம்.

| | |
|-----------------|--------------------|
| முற்றம் | 16'×8'—128 ச. அடி |
| மண்டபம் (Hall) | 16'×12'—192 ச. அடி |
| 3படுக்கை அறைகள் | 14'×10'—420 ச. அடி |
| சமையல் | |
| சாப்பாட்டு அறை | 16'×10'—160 ச. அடி |
| மலகூடம் | 5'×4'—20 ச. அடி |
| | <hr/> |
| | 920 ச. அடி |

3. கட்டிட வேலை பொருட்களின் இருப்பு: வேலைக்கு அவ்வப் பிரதேசங்களிலே இலகுவாகக் கிடைக்கக்கூடிய பொருட்களையே உபயோகிக்க வேண்டும். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சுண்ணக்கல், சுண்ணம், மணல் சிமெந்து ஆகியனவும் கூரை வேலைக்கு வேண்டிய பனைமரமும், கதவு ஜன்னல் ஆகியவற்றிற்குத் தேவையான பலா, வேம்பு, முதிரை ஆகிய மரங்களும் இலகுவாகக் கிடைக்கக் கூடியவையாகும்.

MALAYAN - CAFE

- ★ நெய்மணம் கமழும் பலகார வகைகளுக்கும்
- ★ சித்தமான பசும்பால் டிக்காக்ஷன் காப்பி, தேநீர்
- ★ மற்றும் குளிர்மான வகைகளுக்கும்
- வட இலங்கையில் மிகவும் பிரபல்யமான இடம்
- அறுசுவையுடன் மதிய உணவுக்கும் விஜயம் செய்யுங்கள்

★ மலாயன் கபே ★

கதிரவேல் கட்டிடம்,
36, 38, பெரியகடை,
யாழ்ப்பாணம்.

தரமான புகைப்படங்களுக்கு,

★ ஸ்ரூடியோ சற்குணம்ஸ் ★

51, பிரதான வீதி,
யாழ்ப்பாணம்.

STUDIO SATKUNAMS

51, Main Street,
JAFFNA.

4. மண்ணின் இயல்பு: இப்பிரதேசத்து மண் மணல்பாங்கானதாகவோ அல்லது அடர்ந்த செம்மண் பாங்கானதாகவோ உள்ளது. இருவகையிலும் மண்ணின் இயல் தகைப்புக் கொள்ளளவு (Safe bearing capacity) 1 தொன்/ச. அடிக்கு மேற்பட்டதாகும்.

4. தொழில்: குறிப்பிட்ட இப்பகுதி இருக்கின்ற தொழிலாளர்களையும், கிடைக்கக் கூடிய தொழில் நுட்ப அறிவையுமே பயன்படுத்தல் அவசியம் மேற்காட்டிய ஆதார தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டால் பின் நிர்மாணவேலை தொடரும்போது, அடிப்படை அங்கமாக வருவது நீள்சதுர சிமெந்துக் கட்டிகள். (Cement Blocks) 12 பங்கு குழிமணலுக்கு 1 பங்கு சிமெந்து சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கலவையிலிருந்து 12 அங்குல நீளமும், 6 அங்குல அகலமும் 6 அங்குல உயரமும் கொண்ட சிமெந்துக் கட்டிகளை, நீள்சதுர வடிவ மர அச்சின் உதவியுடன் அரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு 100 சிமெந்துக் கட்டிகள் அரிவதற்கு அண்ணளவாக 45 ரூபா செலவாகும். கட்டிடத்தின் வெளிப் பக்கம் அல்லது உட்பக்கம் உள்ள சுமை தாங்கும் சுவர்களின் பருமன் 9 அங்குலமாக இருக்கலாம். இப்படி 100 ச. அடி 6 அங்குலத் தடிப்புச் சுவர் கட்ட 200 கட்டிகள் தேவைப்படும். இத்துடன் 1:6 என்ற விகிதத்தில் தயாரிக்கப்பட்டு கட்டிகளை இணைப்பதற்கு பாவிக்கப்படும் சிமெந்துக் கலவைக்கான செலவையும் நிர்மாணக் கூலியையும் சேர்த்துக்கொண்டால் 100 ச. அடி அரைச் செங்கட்டிச் சுவர் கட்டுவதற்கும் இதே அளவு செலவுதான் ஆகும் எனத் தோன்றும். ஆனால் பின்வரும் உண்மைகளை விளங்கிக் கொண்டால் சிமெந்துக் கட்டிமுறை எவ்வளவு சிக்கனம் என்பது புலனாகும்.

1. 6 அங்குல தடிப்புள்ள சிமெந்துக் கட்டியாலான சுவர் 9 அங்குலத் தடிப்புள்ள செங்கட்டிச் சுவருக்குச் சமமாக சுமைதாங்கக் கூடியது. அது வெறும் பிரீப்புச் சுவர் அல்ல.

2. சிமெந்துக் கட்டிச் சுவர் நிர்மாணிப்பதற்கு குறைந்த உழைப்பே தேவைப்படுவதுடன், வேலையும் மிகவிரைவில் முடிந்துவிடும்.

3. சுமைதாங்காத உட்சுவர்களை 9" நீளம், 4½" அகலம் 6" உயரம் கொண்ட சிறிய கட்டிகளால் ஆக்கிக் கொள்ளலாம்.

4. சிமெந்துக் கட்டிச் சுவர்களுக்கு உட்பூச்சுத் தேவையில்லை. சுவரின் வெளிப் பரப்பு போதுமான அளவு அழுத்தமாகவும், ஒப்புரவாகவும் இருக்கும். அடுத்தடுத்து வெள்ளையடித்துவிட்டால் படிப்படியாக சுவரின் தோற்றம் அபிவிருத்தியடையும்.

மேலும் செலவைக் குறைத்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க கீழ்க் காட்டப்படும் அம்சங்களை, யுத்தியுடன் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளலாம்.

1. அத்திவாரம்: யாழ்ப்பாணப் பிரதேச மண்ணின் இயல் தகைப்புக் கொள்ளளவு 1 தொன்/ச. அடி ஆதலால் 1'-6" அகலமும் 1'-6" ஆழமும் கொண்ட குழி வெட்டினால் போதுமானது. அத்திவாரம் 2 அடுக்கு, 9 அங்குல கட்டிகளையும், 3 அடுக்கு 12 அங்குல கட்டிகளையும் கொண்டதாயிருக்கும். இவ்வாறு தரை மட்டத்திற்கு 12 அங்குல உயரத்திற்கு அடிப்பீடத்தை (Plinth) அமைத்துக் கொள்ளலாம்.

2. தளம்: வழக்கமாக அமைக்கப்படும் தளத்திற்குப் பதிலாக மொங்கான் பீடிகப்பட்ட (Rammed) கல்தளம் அமைக்கலாம். இத்தளம் 3 அங்குல தடிப்புள்ள 1½ அங்குலத்திலிருந்து 2 அங்குலம் வரை தரப்படுத்தப்பட்ட கற்களைக் கொண்டதாயிருக்கும். இக் கற்கள் ஏற்கெனவே மொங்கான் பீடிகப்பட்ட மண் தரையின் மேல் அடுக்கப்பட்டு நன்கு அழுக்கப்பட வேண்டும். பின்னர் மேற்பரப்பு 2 அங்குல தடிப்பு 1:3 சிமெந்துக் கலவையால் பூசப்படவேண்டும்.

இத்தசைய தளத்திற்கு 100 ச. அடிக்கு 80 ரூபா என்ற விகிதத்தில் செலவாகும்.

3. தளக்கோல வடிவமும், கூரையும் (Lay out design & Roofing)

(a) இக்கட்டிடத்தின் தளப்பரப்பு 900 ச. அடி என எடுத்துக் கொண்டால், வெளிச்சுவர்களின் நீளத்தைக் குறைப்பதற்கு கட்டிடம் சதுர வடிவில் அமைய வேண்டும்.

(உ-ம்) 30'X30' சதுரக் கட்டிடத்தின் தளப்பரப்பும் 90'X10' நீளசதுரக் கட்டிடத்தின் தளப்பரப்பும் 900 ச. அடியாகும் இருந்தாலும் இரண்டாவது கட்டிடத்தில் வெளிச்சுவர்களின் நீளம் 200 ச. அடியாகவும் முதலாவது கட்டிடத்தில் வெளிச்சுவர்களின் நீளம் 120 ச. அடியாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.

(b) கூரை: இரு பக்கமும் சாய்ந்து முகட்டில் சந்திக்கும் எளிய கூரையை அமைத்துக் கொள்ளலாம். இதற்கு பனை மரத்திலிருந்து முகடு, இடைவளை, கைமரம் ஆகியவற்றை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். கைமரங்கள் (Rafters) ஒன்றுக் கொன்று 40 அங்குல இடைவெளிவிட்டும், சிலாகைகளை (Reepers), கூரைக்கு மேல் போர்த்துகின்ற அஸ்பெஸ்டாஸ் தகடுக

ளின் நீளத்துக்கேற்ப இடைவெளி விட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படியான கூரை அமைக்க 100 ச. அடிக்கு 170 ரூபா செலவாகும்.

4. கதவுகளும் ஜன்னல்களும்: யாழ்ப்பாணப் பகுதியிலே மலிவாகக் கிடைக்கக் கூடிய கடினமான மரவகையினில் 4"X3" சட்டமும் $\frac{3}{4}$ " பருமனும் கொண்ட கம்பைக் கதவுகள் (battend doors) செய்து கொண்டால் செலவு கணிசமாகக் குறையும்.

மேற்கூறிய ஆலோசனைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணப் பகுதியில் ஒரு வீடு கட்டுவதற்காக செலவுகளின் சுருக்கமான கணிப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதை உற்று அவதானித்தால் இதுவரை அலசப்பட்ட அம்சங்கள் நடைமுறையில் சாத்தியமாக்கக் கூடியவையே என்பதாம், வீடுநிர்மாணிப்பதில் எவ்வளவு செலவு குறைக்கப்படலாமென்பதும் தெளிவாகும்.

900 ச. அடி தளப்பரப்புடன் யாழ்ப்பாணப் பகுதியிலமைக்கப்படும் குடியிருப்பு வீடொன்றைக் கட்டுவதற்கான அளவைப் பட்டியலும் கணிப்பும்.

| அங்கம் | விளக்கம் | அளவை | அலகு | விகிதம் | தொகை ரூ. ச. |
|--------|--|------|--------|---------|-------------|
| 1. | குறிப்பிட்ட பரிமாணத்திற்கு அத்திவாரத்துக்கு அகழி வெட்டுதல், மண்ணில் ஒரு பகுதியை நிரப்பல், மறு பகுதியை வேலையிடத்திலேயே பரவுதல் | 5.00 | கனம் | 8/= | 40 00 |
| 2. | 1 : 5 என்ற விகிதத்திலமைந்த சிமெந்து மணல், சாந்தினால், அத்திவாரத்திலிருந்து தளமட்டம் வரை அடுக்கப்படுவதற்காக அரியப்படும் 12" X 6" X 6" பரிமாணமும், 12" X 4½" X 6" பரிமாணமும் கொண்ட சிமெந்துக் கட்டிகள் | 6.5 | கனம் | 250/= | 1625 00 |
| 3. | $\frac{3}{4}$ " தடியுள்ள, 1:2 சிமெந்து, மணல் கலவையும், இரண்டு பூச்சு மணல் கலந்த தார்ப்பூச்சும் (ஈரம் புகா அடுக்காக பாவிப்பவை) | 2.2 | சதுரம் | 45/= | 99 00 |

| அங்கம் | விளக்கம் | அளவை | அலகு | விகிதம் | தொகை ரூ. ச. |
|--------|--|--------|--------|---------|------------------|
| 4. | தண்ணீர் ஊற்றி கணக்காக மொங்கான் பீடிக்கப்பட்ட, தளத்தின் கீழ் உள்ள மண் நிரப்பல் | 6.5 | சதுரம் | 30/= | 195 00 |
| 5. | 5" பருமனுள்ள 1:3 சிமெந்து மணல் கலவை, அடிப்பீடத்திற்கு அழுத்தமாக காரையிடுவதற்காக உபயோகிக்கப்படுவது | 3.2 | சதுரம் | 35/= | 112 00 |
| 6. | 1 : 6 சிமெந்து கலவையில் 12" X 6" X 6" கனபரி மாணம் கொண்ட கட்டிகளால் ஆக்கப்பட்ட 6" தடிப்புள்ள மேல்க்கட்டிடம் சுவர்கள் | 19.0 | சதுரம் | 125/= | 2375 00 |
| 7. | பனையினாலான முகடு, வளை, கைமரம் கம்பை (Battens) ஆகியவற்றிற்கு மேல் அஸ்பெஸ்டாஸ் அலைநெளித்த கட்டால் போர்த்தப்பட்ட கூரை | 14.0 | சதுரம் | 170/= | 2380 00 |
| 8. | 8" X 1" மஞ்சமுக்கப்பலகை | 14.0 | சதுரம் | 2/25 | 315 00 |
| 9. | சுவர்களின் வெளிப்பரப்பிற்குக் காரையடிப்பதற்கான 1/2' தடிப்பமுள்ள 1 : 1 : 5 விகிதத்தில் சேர்க்கப்பட்ட சுண்ணம் சிமெந்து மணல் கலவை | 10.0 | சதுரம் | 30/= | 300 00 |
| 10. | 1" பருமனுள்ள முதிரையினாலான சட்டமிடப்பட்ட கம்பைக் கதவுகளும், ஜன்னல்களும் 4" X 1" சட்டமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெண்கலப் பிணைச்சல்களும், ஆணிகளும் | 280.0 | சதுரம் | 10/= | 2800 00 |
| 11. | வெள்ளையடிப்பதற்கும் பெயிள்த் அல்லது வாரினிஸ் பூசுவதற்கும் ஒதுக்க வேண்டியது | அம்சம் | | | 800 00 |
| 12. | 6 அடி வீட்டமும் 18 அடி அழமும் உள்ள கிணறு வெட்டி 2'-6" உயரமான காவற்சுவர் அமைத்தல், காப்புச்சுவரின் வெளிப்பக்கத்திற்கு 1:3 சிமெந்து மணல் கலவையில் 1/2" தடிப்புக்கு காரையிடுதல் | அம்சம் | | | 500 00 |
| 13. | 4' X 4' பரப்பும், 10 அடி ஆழமுள்ள மலகூடக்குழி வெட்டுதல், மூடுவதற்கு 3" பருமனுள்ள மறுவலுவூட்டிய (Reinforced) கொங்கிரீட் தகடும் | அம்சம் | | | 150 00 |
| 14. | 10 புள்ளிகள் கொண்ட மின் இணைப்பு | அம்சம் | | | 400 00 |
| 15. | நிச்சயிக்க முடியாத செலவுகள் | அம்சம் | | | 209 00 |
| | மொத்தம் | | | | <u>12,300 00</u> |

இப்பட்டியலில், கனம் = 100 கன அடி; சதுரம் = 100 சதுர அடி.

மேற்காட்டிய கணிப்பு வீட்டின் வடிவம் சதுரம் எனவும், தளப்பரப்பு 900 ச. அடி எனவும் எடுத்துக் கொண்டு, கணக்கிடப்பட்டுள்ளது.

இக்கட்டிட நிர்மாணச் செலவை ஒரு சதுர அடிக்கு கணிக்கும் போது வழக்கமாக அடிப்பீடப் பரப்பையே கைக் கொள்ள வேண்டும். எனவே 900 ச. அடி தளப்பரப்புள்ள இக்கட்டிடத்தில் அடிப்

பீடப்பரப்பு 1000 ச. அடி அல்லது அதற்கு சற்று கூடுதலாக இருக்கும்.

எனவே யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தளப்பரப்பின் 1 ச. அடிக்கு 12/30 ச த ம என்ற விகிதத்தில் குடியிருக்கும் வீடுகள் கட்டிக் கொள்ளலாம்.

தமிழாக்கம்: இ. சிவபாலன்

உதை வாங்கி அழும் குழந்தைக்கு

ஞானக் கூத்தன்

என்ன கேட்டாய்? உன் வீட்டில்
என்ன செய்தாய்? ஏதெடுத்து
என்ன பார்த்தாய்? எதைக் கிழித்து
வாங்கிக் கொண்டாய்? அடி உதைகள்?

கெட்டுப் போன பிள்ளைக்கு
வெளியில் கிடைக்கும் அடி உதைகள்
கெட்டுப் போகாய் பிள்ளைக்கு
வீட்டில் கிடைக்கும் முன் கூட்டி

அவர்கள் அவர்கள் பங்குக்கு
உதைகள் வாங்கும் காலத்தில்
உனக்கு மட்டும் கிடைத்தாற்போல்
சின்னக் கண்ணா? அலட்டாதே.

அட, க ட வு னே!

• ந. கிருணாகரன் •

B. Sc. (Eng), M. I. C. E. Dip. in H. E. (Delft.)

விரிவுரையாளர், கட்டுப்பாட்டு வளாகம்.

சென்ற சில நாட்களாக பல விதமான எண்ணங்கள். இவற்றில், எவ்விதயும் பற்றி கட்டுரை வரையலாம் என்பதே மிக முக்கியமானது. சர்வகலாசாலைத் தமிழ்ச்சங்க மாணவர்கள் கேட்டு விட்டார்களே என்று நானும் ஏதோ மேலெழுந்த வாரியாக சரி எனப்பதில் கொடுத்ததையிட்டு என்னை நொந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருப்பினும், இரண்டு கிழமைகட்கு முன்பு என்னுடைய நண்பரின் திருமண வைபவத்திற்குப் போயிருந்தேன் அலங்காரத்திற்கு முடிவேயில்லை. அதிபாவனையோடு ஒரு சிலர், அகங்கார மிடுக்குடன் வேறும் பலர் உண்பதற்கு ஆகாரம்பல; காரசாரமானவை. “காரம்” என முடியும் சொற்கள் பற்றி ஒரு கட்டுரை சமைத்தால் என்ன என ஒரு கேள்விக்குறி பிறந்தது. உடனே என் நண்பனிடம் (இவன் தமிழை சாப்பிட்டு ஏப்பம் விட்ட பேர்வழி) காரம், அகங்காரம், அலங்காரம், ஆகாரம், அதிகாரம், சர்வாதிகாரம், நமஸ்காரம், போன்ற ‘காரம்’ என முடியும் சொற்களின் அமைப்பைப்பற்றி ஒரு அலசல் செய்யும்படி கேட்டேன். பயல் ஒரு

அசட்டுச் சிரிப்புடன் இச் சொற்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை எனக் கூறி என்னுடைய முயற்சியில் ஒரு அடியைப் போட்டான். இதன் பின்பு கட்டுரையைப் பற்றிய நினைப்பை சில நாட்களுக்கு மறந்திருந்தேன்.

சிற்சில சமயங்களில் ஒரு வித அவநம்பிக்கையும் ஏற்படும் ஆனால், நாள் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது ஒரு சிறுகதை எழுதினேன் இக்கதையை பாடசாலை Magazine இல் பிரசுரித்தார்கள்! இதைப் பற்றி நினைக்கும் போது, “என்ன கட்டுரையா! பார்க்கலாம்” மன மளவென்று எழுதிவிடுகிறேனா இல்லையா என்கிற அலாதியான துணிச்சலும் ஏற்படும். உற்சாகத்துடன் மேசையில் தாளையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவுடன் திருவிளையாடல் ஆரம்பமாகும். சரி, எழுதத் தயார் எது விடயம் பற்றி எழுதுவோம் என்கிற பிரச்சனை எழுந்தவுடன், என்னுடைய மூளையைக் கடைய வேண்டும் போன்ற அகர கோபம் ஏற்படும். புகைபிடிப்பவர்களுக்கோ இவ்வித

The Leading House For

Lace, Wools, Braidings, Cords, Skeins,
Bias Bindings, Elastics, Fancy
Buttons, Machine Embroidery
Reels, Handkerchiefs,
Ribbons, Gift Sets, Brassiers, Socks,
Tailoring Requirements & Fancy
Goods Etc.

Ambihapathy Textiles

**66, Grand Bazaar,
Jaffna.**

Telephone: 7437

**கா. இரத்தினசயாபதி
அன் சன்ஸ்**

**131, K. K. S. வீதி,
யாழ்ப்பாணம்.**

*பிரபல மருந்துச் சரக்கு
விற்பனையாளர்*

இலங்கை ஆயுர்வேத கூட்டுஸ்தா
பனத்தின் சிடார்கடன் மருந்
துச் சரக்குகளுக்கும், வாச
னைத் திரவியங்களும்,
கோவில், மற்றும் சகலசம்பவங்களுக்
கும் வேண்டிய வாசனாதிக்களையும்
மலிவாகவும், தூய்மையாக
வும் எமது ஸ்தாபனத்
தில் பெற்றுக் கொள்ளலாம்.

அச்சு வேலைகள் தமிழ், சிங்
களம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் சிறந்த முறை
யில்-குறித்த நேரத்தில்
செய்து கொள்வதற்கு



கலைவாணி அச்சகம்

போன்: 221

10, பிரதான வீதி,

யாழ்ப்பாணம்.

மான இக்கட்டான நிலைமை ஏற்படுமாயின் நடமாடும் புகை வண்டிகளாக மாறிவிடுவார்கள். சுற்பனா சக்தி குறைந்தது ஆயிரத்து ஐநூறு horse power பலத்துடன் வேலை செய்ய ஆரம்பிக்கும். நமக்கோ, இவ்விதமான நிலைமைக்குப் பதிலாக, இந்தச் சனியன் பிடித்த கட்டுரை என்ன பாடுபட்டாலும் பட்டும்; ஒரு சினிமாவையாவது பார்த்து வைப்போம் என்கின்ற மகத்தான உண்மை புலப்படும்.

இதற்கிடையில் சர்வகலாசாலையைச் சேர்ந்த இரு ஆசாமிகள், யமதர்ம ராஜனுடைய தூதர்கள் போல், அப்ப எப்போ எடுக்கலாம்! என்கிற கேள்விக்குறியுடன் என் முன் தோன்றுவார்கள், 'என்ன அவசரம், இன்னும் சில நாட்களுக்குப் பொறுங்கள்' என்னும் உறுதியான பதிலுடன் வீடு திரும்புவேன். பஸ்ஸில் வரும் போது ஒரே சிந்தனை!

சில சமயங்களில் இதற்கு ஒரே ஒரு வழி ஏதாவது ஒரு பழைய தமிழ்ப்பாடப் புத்தகத்திலிருந்து, குறிப்பாக கயிலாய நாதனுடைய 'தமிழ் மொழி விளக்கத்' திலிருந்து ஒரு நல்ல கட்டுரையைத் தேர்ந்தெடுத்து அங்கும் இங்கும் சில மாற்றங்கள் செய்தபின் சமர்ப்பித்தால் என்ன? என்கிற அசாத்திய துணிச்சலும் ஏற்படும் இல்லை யேல் அமெரிக்க விமரிசகரான (critic) ஆட்புக் வால்ட்டுடைய (Art Buchwald) 'பிரான்ஸ் நாட்டுப் பாணின் பல்வேறு தலைபட்ட உபயோகங்கள்' பற்றி எழுதினால் என்ன என்கிற ஆசையும் பிறக்கும். ஆசை இருப்பினும் 'பாஷை மாற்றம் (translation) செய்யும்போது பழக்கப் படாதவர்கள் தோசை சுட்டால் என்ன விபரீதம் விளையுமோ அதே கதிதான் என் முயற்சிக்கும் ஏற்படும் என்கிற ஐயப்பாடு உண்டாகும்.

எழுத்தையே தொழிலாகக் கொண்டவர்களுடைய நிலைமையை இன்னும் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்! கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கலைகள், மஞ்சரி, கலைக்கதிர், அம்புலிமாமா போன்ற சஞ்சிகைகள் காலம் தவறாமல் பிரசுரங்களிலிருந்து வெளிப்படுகின்றன. இவற்றுக் கெல்லாம் எழுதித் தள்ளுகிறார்களே,

ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் வேதாளம் முருக்க மரத்தில்தான்! இதை நினைக்கும் போது கடும் கோபம்தான் வரும்.

ஆகவே, கருவைத் தேடும் பொருட்டு தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகள் படிப்பதுதான் தகுந்த வழியென எண்ணி முழுமுச்சுடன் தொடங்கினேன். ஒருநாள் இஸ்ரவேலைப் பற்றிய செய்தித் குறிப்புத் தென்பட்டது. உங்களில் சிலருக்கு வடிவேல், குழந்தைவேல், குமாரவேல் போன்றவர்கள் நண்பர்களாய் இருக்கக் கூடும். ஆனால் நான் கூறும் இஸ்ரவேல் நம் ஈழத்துப் பண்டிதர்களுடைய அதி உன்னதமான படைப்பு. காலம் சென்ற விஞ்ஞான மேதையான அல்பர்ட் ஐன்ஸ்டீனுடைய (Albert Einstein) தத்துவத்தை அலசி ஆராயக் கூடிய புண்ணியவான்களாலும் அவிழ்க்க முடியாத ஒரு புதிர் திரிசடையினுடைய முருகவேலால்தான் முடியும். இது விடயம் பற்றி என் நண்பனிடம் வினவியபோது அவர் இன்னும் விறுவிறப்பான செய்தியை என்னிடம் அவிட்டு விட்டார். உலகப் புகழ் பெற்ற கவியும், நாடகாசிரியருமான விலியம் ஷேக்ஸ்பியருடைய (William Shakespeare) தமிழாக்கப் பெயர் என்னவென்று தெரியுமோ? ஊகும்! பின்னே கேளுங்கள் அவர்தான் சகப்பிரியர்! என்னவோ, பிரியர்களாய் இருப்பது நல்லதுதான் (குறிப்பாக புத்தகப் பிரியராய் அல்லது உல்லாசப் பிரியராய்) அதுவும் சகப்பிரியர்களாய் இப்பிரியரைப் பற்றி நினைக்கும் போது மற்றுமோர் ஆங்கில எழுத்தாளனையும் நினைவு கூர வேண்டும். அவர்தான் ஓஸ்கர் வைல்ட் (Oscar Wilde) இவரும் சகப்பிரியராய், அதுவும் தீவிர சகப்பிரியராய், இருந்தமையால் உலகத்து மக்கள் அவரை என் றென்றும் நினைவு கூருவார்கள்.

இவ்வளவு தூரம் வந்த பின்பும் யாது விடயம் எடுத்துக் கொள்வோம் என்பதே முக்கிய கேள்வி 'குடைபிடிப்பது நாய்க் கடிக்க' என்னும் தலையங்கம் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

● நீள் துயில் ஆழ்ந்துவிட்ட

நீள் அன்பே!

நீ பிரிந்து சென்று விட்டாய்;
உன் நினைவின் மோகனத்தில்.....
உயிர் பிடித்து வாழ்கின்றேன்;
உன் கனவுக் கண்களினே, கண்ணகத்தில்
தேங்கி நின்று கதைசொன்ன

எண்ணமதை,
வண்ண மலர்க் கரங்களின் வருடலினே,
வாயசைவில் நீசொன்ன வார்த்தைகளின்
சாரமதை

மெல்லமெல்ல நீ நடக்கும் பாவத்தை
உன் சிரிப்பாம் கிண்கிணியின் நாதத்தை
நான் நினைத்து.....

நினைப்பதனால் உன்றனது எழிலுருவை
நான் கண்டு ...

கற்பனையில் மோகித்து.....

மெல்லக் கரம்பிடித்து...

கதைபேசி நாம் சிரித்து.....

என் அன்பே

நீ பிரிந்து சென்று விட்டாய்

நீ பிரிந்து சென்றுவிட்ட காரணத்தை
நானறிவேன்;
நீளுகிவ் மோசடிகள், நிஷ்டூரம் நிலைத்து
விட்டால்

நாமென்ன செய்திடலாம்.....?

நீ சொன்னாய்..... 'என் அன்பே!

நீலக் கடல் சூழ்ந்த இவ்வுலகம்

நீண்டு பரந்து கிடப்பதும் எங்களுக்கே;

வானின் கதிரவனும் பொழியும்

பெருமழையும்

கூனல் பிறையும் சூருவிக் குலமதுவும்

காணும் பொருளனைத்தும் எங்கள்

நலத்திற்கே;

நாங்கள் வாழ்ந்திடலாம் நன்றாக

வாழ்ந்திடலாம்

எங்கள் கரங்களால் புத்துலகைப்

படைத்திடலாம்

எங்கள் மதிவளத்தால் மேன்மையெலாம்

பெற்றிடலாம்;

எங்கள் செயற்பாட்டை மாளிடத்தின்

எழுச்சிக்காய்

என்றுமே அர்ப்பணித்து இனிதாக
வாழ்ந்திடலாம்;

என் அன்பே!

நீ பிரிந்து சென்று விட்டாய்;

நீக்கமற என்னினையில் ஒன்றாய்
கலந்துவிட்டாய்;

உன்றன் கனவுலகம்.....;

என்றன் கனவுலகம்.....

உழைப்போர் கனவுலகம்.....;

மானுடத்தின் உன்னதமாம்

மாட்சிப் பெருவுலகம்.....,

இதோ..... எம் காலடியில் விடிந்து
வருகின்றது;

கீழ்திசையி னின்றும் பரந்துவரும் ஒளியாய்
எங்கும் புதுப்பொலிவு காட்டிவருகின்றது;

வசந்தக் குறுகுறுப்பாய் சிரித்து

வருகின்றது;

பொதுமை நலம்யாவும் பரப்பி

வருகின்றது;

பொங்கும் பெருவாழ்வுக் கீதம்

இசைக்கின்றது;

என் அன்பே!

நீ பிரிந்து சென்று விட்டாய்

நீ பிரிந்து சென்று விட்ட

காரணத்தால் நான் அழுதேன்!

அழுது அழுது அலைந்தே உருக்குலைந்தேன்.

அழுது அழுதே அலுப்புற்ற

ஓய்ந்திருந்தேன்.

எங்கோ இருந்து மெதுமெதுவாய்

தானரும்பி

துன்பக் குரலாய் துயர்பொறுக்கா

மென்குரலாய்

வாழத் துடித்து வஞ்சிக்கப் படுங்குரலாய்

ஏழை அழுங் குரலாய், ஏமாற்று

வஞ்சம், பொய்புரட்டு, பெருங்கொள்ளைத்

துன்பங்களால் துடித்து உடல் நெளித்து

வெம்பி வெதும்பி வெடிக்கும்

பெருங்குரலாய்

எங்கோ இருந்து மெது மெதுவாய்

தீவிரமாய்

உள்ளத் துணர்ச்சிகளைத் தூண்டி

ஒலித்ததனால்

குப்பிழான்

காதலிக்கு ஓர் அஞ்சல்

மெல்ல விழித்தேன்;
 மெதுவாக எழுந்திருந்தேன்
 எந்தன் செவிகொடுத்து அக்குரலை நான்
 கேட்டேன்.
 என்னை மறந்தேன்!
 என்னுள்ளே கலந்திருந்த உன்னை
 மறந்தேன்;
 உன்மை எதுவென்றே உணரத்
 தலைப்பட்டேன்;
 அதிகாரம் மமதை அடக்குமுறை
 என்பவற்றால்
 சொகுசாக வாழ்வோர் நிலைதனையும்
 கண்டு கொண்டேன்
 அடித்தளத்து வாழ்வோர் அழகுரலும்....
 சொகுசாக வாழ்வோர் சிரிப்பொலியும் .
 நெஞ்சில் கிளர்ந்தேதோ செய்வதனை
 நானுணர்ந்தேன்;
 என் அன்பே!
 நீ பிரிந்து சென்று விட்டாய்;
 நீ பிரிந்த காரணத்தால் இவ்வுலகில்
 நீடித்த கொடுமைகளை.....
 நிம்மதியே காணாது
 மாள்கின்ற மனிதர்களை.....
 வாழத் துடித்து
 வருந்தி உழைத்து
 வாழ்வின் பெருமிதத்தை அறியாது
 மறைந்திருவார் தமைக் கண்டேன்;
 மானுடத்து மேன்மைகளில் மனத்தைப்
 பறிகொடுத்து
 ஏங்கித் திரிந்தேன்.....!
 எழுச்சிக் குரல் கேட்டேன்.....!
 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்னுங்
 குரல் கேட்டேன்,
 சந்தோஷம் சமாதானம் சாந்தி
 நிலவுதற்காய்
 எங்கும் எழுந்த புரட்சிப் பெருங்கனவில்
 நானும் கலந்தேன்!
 உன்னையும் கரைத்து விட்டேன்!
 என் அன்பே!
 என்றோ ஒருநாள் பொழுது புலர்ந்துவர
 துன்பங்கள் துயரங்கள் இல்லாத
 புத்துலகின்

உதயத்து நாளும் விரைந்து வருகிறது;
 எங்கும் அறிந்ததுவாய் எல்லாம்
 பரந்ததுவாய்
 மானுடத்து மேன்மை மகிழ்வுட்ட
 வருகிறது;
 சுவர்க்கப் பெருங்கனவு மண்ணுலகில்
 மலர்கிறது;
 வாழ்வின் வளங்கள் வண்ணப்
 பொலிவுகளாய்
 வாழ்விக்கும் கோலம் அண்மித் தெரிகிறது;
 வாழ்க்கை எனுங்கீத வனப்பு களில் மங்கும்
 நோக்கம் இனிதே.....
 இனிதாக
 துன்பங்களை மறப்பேன்;
 துயரக்கடல் கடப்பேன்;
 என்னைக்கும் எவ்விடத்தும்
 எல்லோருக்கும் நல்வாழ்வு
 பொங்கிப் பொலிவதற்காய் போரில்
 கலந்திருப்பேன்;
 என் அன்பே!
 அப்போது நீசத்தனம் ஒழியும்;
 நீதி அரசோச்சும்;
 இந்நிலத்தில் வாழ்வு
 இன்பமதாய் மாறும்;
 காதல் காவியமாய் கனிந்து
 மலர்ச்சிபெறும்
 சாதிசமயச் சதிகளெல்லாம் ஒய்ந்துவிடும்;
 எம்போல் மனங் கலந்தார்
 எல்லாரும் ஒன்றாவார்;
 எம்போல் மனங் கலந்தார்
 எல்லாரும் ஒன்றாகும்
 பொற்கால மொன்றுக்காய்.....
 பொற்கால மொன்றுக்காய்.....
 காத்திருந்தோம்.....!
 காத்திருந்தோம்.....!
 காலம் விடிந்துவர முன்பே
 பிரிந்துவிட்டோம்
 என் அன்பே.....!
 என் அன்பே.....!

ஐ. சண் முகம்

சித்தர் கேசரி தைலம்

ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட
கேசரி பச்சை மூலிகைகளால் பக்குவ
மாய் தயாரிக்கப்பட்டு பீனிசம்,
தலைவலி, கண்மங்கல், காது
நோய்களை நீக்கி, மூளைக்
குக் குளிர்ச்சியையும்
இளநரை மயிர்
அகற்றி,
கருமை
உண்டாக்கி
அடர்ந்து,
நீண்ட
கூந்தலையும்
வளர்க்கும்
சித்தர் கேசரி
சருமநோய் உள்ளவர்கள்
எண்ணெய் ஸ்நானமாக உபயோகித்தால்
குணம் காணலாம்.

புட்டி ரூ 3.75 பெரியது ரூ 7.00

முருகானந்தா வைத்தியசாலை

104, செட்டியார் தெரு,
கொழும்பு - 11.

With best compliments

of

**V. KANAGALINGAMPILLAI
& SONS**

17, ST. JOHN'S ROAD,
COLOMBO - 11.

With Best Compliments

of

JEGANATHAN HARDWARE STORES

NORTH COAST ROAD,
TRINCOMALEE,

For all Hardware, Building Materials & Paints

ச. சிவலோகநாதன்

[பொறியியல் 2ம் வருடம்]

ஜனநாயக சமதர்மம்

பூரணமான விடய ஞானமும் தெளிந்த அரசியலறிவும் இல்லாத சாதாரண மக்களிடையே ஜனநாயக சமதர்மம் என்பது முற்றும் வழங்கும் அமுத சுரபியாகக் கருதப்படுகிறது. உலகின் பல பாகங்களிலும் பலவிதமான அரசியல் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அங்கொரு கம்யூனிச அரசும் இங்கொரு முதலாளித்துவ அரசுமாகப் பலரகப்பட்ட அரசமைப்புகளும் ஜனநாயக சமதர்மம் என்ற பெயரில் இயற்றப்படுகின்றன. உதாரணமாக ஒரு மாஸ்கோ சார்புக் கம்யூனிஸ்டிடம் ஜனநாயக சமதர்மம் பற்றிக் குறிப்பிட்டால் உடனே அவர் அதுதான் ரஷ்யாவின் அரசியலமைப்பு என்பார். இன்னொருவரிடம் சொன்னாலோ அவர் பல கட்சி அமைப்புள்ளதும், பாராளுமன்ற ஜனநாயகத்துடன் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியுள்ளது, சமூக பொருளாதார சமத்துவ மேற்படுத்தப்பட்டதுமான ஒரு நாட்டின் அரசியல் யாப்பைக் கூறுவார்.

இந்த நிலையில் ஜனநாயக சமதர்மம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

எமது காலஞ்சென்ற பிரதமர் திரு. S.W.R.D பண்டாரநாயக்கா அவர்கள்கூறியது போல் ஜனநாயக சமதர்மம் என்பது, அரசியல் ரீதியில் ஜனநாயகத்தையும் பொருளாதார ரீதியில் சமதர்மத்தையும் அமல் நடத்தும் அரசியலமைப்பாகும். அரசியலில் ஜனநாயகத்தை விரும்புவதற்கான காரணங்களை எடுத்துக் கொண்டால் அதில் எமது உதிரத்திலூறிய கலாச்சாரமும் சமய நம்பிக்கைகளும், ஆன்ம ஈடேற்ற வழிகளும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் பேச்சுச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளும் ஒரு அரசைத் தெரிவதற்கும், காலத்துக்குக்காலம் அதை மீண்டும் தெரியவோ அல்லது மாற்றவோ உள்ள உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அன்றியும் எம்மால் மிக மோசமாக வெறுக்கப்படும் தனி நபரொருவரினதோ அல்லது ஒரு குழுவினதோ ஆட்சி இதில் இல்லை. எனவே சுருங்கச் சொல்லின் மனிதவளர்ச்சிக்கு ஜனநாயகமே உகந்ததாகும். பொருளாதார ரீதியில் சமதர்ம முறையை விரும்புவதற்குரிய காரணங்களை எடுத்துக் கொண்டால் வேலை வாய்ப்பும் சமூகப் பாதுகாப்பும், இலவசக் கல்வியும் பூரண ஆரோக்கியமும், இருப்பிட வசதியும் எல்லோருக்கும் பூரணமாக வழங்கப்படுகின்றன. மேலும் திறமைக்கேற்ற முன்னேற்றமும் ஊழலின்மையும் சமதர்ம முறையின் தற்கிறப்பான இயல்புகளாகும். சுருங்கச் சொல்லின் பெருந்தொகையான மக்களின் அபிவாசைகளைப் பூர்த்தி செய்யச் சமதர்மமே உகந்ததாகும்.

இவை நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்போது, சட்டத்தின் முன் எல்லோரும் சமமாக நடாத்தப்படுவதோடு எல்லோருக்கும் சமமான பாதுகாப்பும், எந்தவொரு நபரின் பாதுகாப்புக்கும் வாழ்க்கையுரிமைக்கும் சட்டத்தின் அனுமதியின்றி ஊறுவிழைவிக்கப்பட முடியாமையும், சட்டத்தின் அனுமதியின்றி எந்தவொரு நபரும் கைது செய்யப்பட முடியாமையும் எவரும் தன்

விருப்பப்படி சித்திக்கவே. மதத்தை தழு
வவோ, அதை நடைமுறைப்படுத்த
வோ அதைப் பிரசாரம் செய்யவோ உள்ள உரி
மையும், எந்த நபரும் கூட்டாகவோ அல்
லது தனியாகவோ தனது கலை, கலாச்சா
ரத்தைப்பேணும் உரிமையும், பல இன,
மத மக்கள் உள்ள நாட்டிலாயின் இன,
மொழி, மத பால் வேற்றுமையின்றித்
தகைமையுள்ள எல்லோருக்கும் நியமனங்
களில் சமசந்தர்ப்பமும், போக்குவரத்துரி
மையும் சட்டத்தால் அமுலுக்குக் கொண்
டுவரப்படல் வேண்டும். மேலும் வரிமுறை
கள் மாற்றியமைக்கப்பட்டுக் கடும் ஏற்றத்
தாழ்வுகள் சமப்படுத்தப்படுவதோடு
தேசத்தின் விசேடவளங்கள் (நிலக்கரி,
பெற்றோலியம்) தேசியமயமாக்கப்படல்
வேண்டும். பெரும் கைத்தொழில் நிர்மா

ணைத் திட்டங்களில் அரசின் திட்டமிடப்
பட்ட பொருளாதாரக் கொள்கைகள்
அமுல் செய்யப்படல் வேண்டும். நாட்டின்
கைத்தொழில்கள் தொழிலாளிகளின் கூட்
டினாலும் அரசினாலும், தனிப்பட்ட முத
லாளிகளினாலும் செய்யப்படல் வேண்டும்.
அதாவது முதலாளி ஒருவனைத் தொழிலா
ளியின் நிலைக்குத்தள்ளுவதை விடத்
தொழிலாளிகளை முதலாளியின் நிலைக்கு
உயர்த்துவதில் கூடிய கவனம் செலுத்தப்
படல் வேண்டும் இவையெல்லாம் சரியாக
அமுல் செய்யப்பட்டால் ஜனநாயக சம
தர்மமானது மக்களின் தேவைகள் எல்
லாவற்றையும் பூர்த்தி செய்து இம்மையையு
ம் மறுமையையும் வளம் படுத்துமென்ப
தில் ஐயமில்லை.

உடலுக்கு உணவு அத்தியாவசியத்
தேவையாகும். அதைப் போலவே ஆன்மாவுக்
கான உணவாகக் கலை, இலக்கியங்கள் உள்
ளன. புதிய கடமைகளை நிறைவேற்றத்
தேவைப்படும் உறுதியையும் ஊக்கத்தையும்
கொண்ட புதிய மனிதனைப் படைப்பது கலை,
இலக்கியங்களின் இலட்சியமாலும்.

ஆன்மாவுக்குத் தேவையான உணவு எது
என்பதை நிர்ணயிப்பது யார்? சமுதாயம்
தான் அதை நிர்ணயிக்க முடியும். ஆகவே
சமுதாயக் கண்ணோட்டம் இல்லாமல் உண்
மையான கலை இலக்கியம் படைக்க முடியாது.

கே. பாலதண்டாயுதம்

WITH BEST COMPLIMENTS

சுவையான சிறந்த
கட்டுப்பாட்டில்
சிறந்த சிறப்பாக
வகைகளை
வகைகளை

மலர் வீதி
கட்டுப்பாடு
கட்டுப்பாடு

For Delicious

ORIENTAL FOOD
Visit Cafe de Lanka
OF
We serve daily Egg Hoppers
Meals, Packaged meals, Meat
Fish Hoppers, Thosai, Egg Rolls,
Vegetable roll

CAFE DE LANKA

C. V. BHATT
GALLE ROAD,
COLOMBO, KANDY, JAFFNA.
KATUBEDDE

With Best Compliments
of

With Compliments of

Siedies Cineradio
CEYLON POLYTHENE INDUSTRIES

NORTHERN INDUSTRIES

Stanley Road,
Jaffna.

For Delicious

ORIENTAL FOOD

Visit Cafe de Lanka

We serve daily Egg Hoppers
Meals, Packed meals, Meat
Fish Hoppers, Thosai, Egg Rotti,
Vegetable rotti

CAFE DE LANKA

544, GALLE ROAD,
KATUBEDDE.

சுவையான சிறந்த

சைவச் சாப்பாட்டிற்கும்

சிறந்த சிறுண்டி வகைகளும்

கட்டுபெத்தையில் ஒரே

ஸ்தாபனம்

ம ல ர் வி ழி க டே

522, காலி வீதி,
கட்டுபெத்த.

With Compliments of

CEYLON POLYTHENE INDUSTRIES

MANUFACTURES AND ROTOGRAVURE PRINTERS OF
POLYTHENE FILM AND BAGS

**P. B. ALWIS PERERA MAWATHA,
KATUBEDDE, MORATUWA**


With the Compliments

of

Siedles Cineradio

9 & 10, Consistory Building,
Front Street,
Colombo-II.

Vertical text on the right side of the page, likely a list of names or a testimonial, written in a smaller font.



இருப்பவர்கள்: (இடமிருந்து வலம்) திரு. க. சிவசுப்பிரமணியம் (துணைக் காப்பாளர்) திரு. க. பாஸேந்திரா (இதழாசிரியர் ஆளுத் தலைவர்) திரு. எல். எச். சமணதாசு (வளாகத் தலைவர்) திரு. செ. ச. கருணாகரன் (தலைவர்) திரு. க. நடேசலிங்கம் (பெரும் பொருளாளர்) நிற்பவர்கள்: (இடமிருந்து வலம்) திரு. ந. சந்திரம், செல்வி வேலுசுனி பரமநாதன், திரு. எ. யோ. இராஜசிங்கம் (துணைத் தலைவர்) திரு. ச. சேதூர் நாதன், திரு. ச. ஆனந்தகணேசன் (இளம் பொருளாளர்) திரு. ச. சக்நிவேல் (துணைச் செயலாளர்) சமூகமளிக்காதவர்கள்: திரு. க. பத்மகுமார் (பொதுச் செயலாளர்) திரு. மு. இராமச்சந்திரன்

*Message from the President of the University of
Sri Lanka - Katubedde Campus.*

I have been following interest the activities of the Tamil Sangam of this Campus. It has been in the forefront in promoting cultural and literary activities. I am pleased to find that its activities have not been confined to members of its own community alone, but often directed to promote mutual understanding and respect among the different communities of this Campus. I have also found the Tamil Sangam providing opportunities to discuss problems of interest in nation building. I hope the Tamil Sangam will continue with its endeavours in the right direction of fostering national unity of all communities which is so essential to the progress of our country.

I have great pleasure in conveying my best wishes to the Tamil Sangam on the occasion of its annual Festival of Arts and publication of the magazine.

L. K. Sumanadasa,

President, Katubedde Campus.

With The Best Compliments

of



RANJANA JEWELLERY PALACE

377, 379, Galle Road,

BAMBALAPITIYA.

T'phone: 85580

With the Best Compliments of

V. VAIRAMUTHU & SONS

Dealers in Tea, Oilman Stores Etc

46, 48, SEA STREET,

COLOMBO II.

T'Phone: 27548

தலைவரின் தகவுரை

தமிழ் இனிமைபானது, தொன்மையானது என்றென்றும் வாழவேண்டியது. அது வாழுமா? வாழினும் வையத்து வாழ் வாங்கு வாழ வழி, தடுக்க முடியாத துரித கதியில் வளர்ந்து வரும் விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து முன்னேறுவதே. தமிழ் ஏற்றம் பெற வேண்டுமெனின் தமிழர்க்கு ஊட்டப்பட வேண்டியது இரண்டு; ஒன்று மொழியறிவு, மற்றையது மொழியுணர்வு. எமது கலைகள், கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எம் மொழியின் தனித்துவம் காக்கப்பட வேண்டும். இவை ஒவ்வொரு தமிழனதும் ஒவ்வொரு தமிழ்ச்சங்கத்தினதும் தலையாய கடமைகள்.

மூலைக்கு மூலை தமிழ்ச்சங்கங்கள் நிறுவி வருகிறோம். இவற்றுள் எத்தனை தம் கடமைகளைச் செவ்வனே ஆற்றுகின்றன? பதவி மோகம், பணத்தாசையோடு சொற்ப சலுகைகளைப் பெரிதென மதிக்கும் மனப்பாங்கும் கொண்ட ஒருசிலரின் குறுக்கீட்டால் சில சங்கங்கள் இலக்கை விட்டு விலகிப் போவது வேதனைக்குரியது. இத்தகைய சங்கங்களின் தாக்கத்தால் திசை திரும்பாது எம்பல்கலைக்கழக மாணவர் மத்தியில் ஒருமைப்பாட்டை வளர்த்து மொழியுணர்வை மேம்படச் செய்து, அவர்களை ஒரு பரிபூரண விழிப்புணர்ச்சியுள்ள சமூகத்தின் உயிர்நாடிகளாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடு எமது சங்கம் செயற்பட்டு வருகிறது.

சிறந்த மலர் வெளியிட்டு, செந்தமிழுக்கு விழாவெடுத்து எம் மத்தியில் புதிய பல கலைஞர்களை, கவிஞர்களை, சிற்தனையாளர்களை, நடிகர்களை மாத்திரமல்லாது ஒருசில நாடக நெறியாளர்களையும் உருவாக்கி ஈழத்தமிழலகிற்கு அளித்து வருகிறோம். புனைவிலக்கியத்தில் புதுமைகள் பல செய்து பழமைக்குப் புதுமெருகட்டுகிறோம்.

இந்த ஆக்ஷரவமான முயற்சிகளுக்குத் தளராத ஒத்துழைப்புத் தந்து தவிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் சங்க அங்கத்தினர்களுக்கும், இம் மலரை சிறப்புடன் படைத்தளித்த இதழாசிரியர் குழுவினருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். சீரான பாதையில் சிறப்புடன் வீறுநடை போடும் இச்சங்கத்தின் தலைவர் என்ற முறையில் நுட்பம் மலர் வாயிலாக எனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

வளரட்டும் தமிழ்ச்சங்கம்!
தொடரடும் தமிழ்ப்பணி!

செ. க. கருணாகரன்

விஞ்ஞானம்

தமிழ்


இலக்கியம்

விஞ்ஞான முன்னேற்றத்தால் பிரபஞ்சமே குறுகிக் கொண்டு வருகிறது. வெளி பரிபூரணமானது, காலம் பரிபூரணமானது என்ற கருத்தெல்லாம் பழங்கதையாய் போய்விட்டது. பரிபூரணம் என்பதற்கு அர்த்தமில்லை என்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. மேல் நாடுகளில் மனிதனின் இக்காலத்துச் சிந்தனையை, விஞ்ஞான வளர்ச்சி எப்படிப் பாதித்துள்ளது; எப்படிப் பாதிக்கிறது, என்பவற்றை அவர்களுடைய இலக்கியத்திலிருந்தும் மற்றைய கலைத்துறைகளினின்றும் அறிகிறோம்.

இருபதாம் நூற்றாண்டில், 'விஞ்ஞானம் இது', 'கலை இது' என்று பகுத்து முத்திரையிட்டு கூறிவிட முடியாமல் இருக்கிறது. விஞ்ஞானமும் கலையும் வெவ்வேறு பிரிவுகள் என்ற நிலை மாறி ஒன்றன் கருத்து இன்னொன்றைப் பாதிக்கின்ற அளவுக்கு மனிதனின் சிந்தனை வளர்ந்து வருகிறது.

ஆனால் நமது தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரையில் இப்போது புதியவற்றை ஏற்றுக்கொள்வதற்கான ஓர் எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் எமது வரலாற்றை நோக்கும்போது, இப்படி ஒரு போதும் எமது பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் தற்போதும் ஒரு வாழும் மொழியாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம், அதன் காலத்திற்கு ஏற்றவாறு மரபைத் தோற்றுவித்துக் கொள்ளக்கூடிய, இலக்கண, இலக்கிய ஆற்றல்தான்!

நுட்பம்



1973

க. பாலேந்திரா

இதழாசிரியர்

பழைய தமிழ் இலக்கியம், நுண்கலைகள் ஆகியவற்றை அறிந்த நமக்கு அவற்றின் தரத்துக்கு இணையான தகுதி இருந்தால்தான், அவற்றிலிருந்து மாறுபட்டு, புதிய இலக்கியம் படைப்பதற்கான தன்மப்பிக்கை ஏற்படும். அப்படியான தகுதி இல்லாத தாழ்வுமணப்பான்மையின் காரணமாக அவற்றைப்பற்றியே திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருப்பது பழக்கமாகி விட்டது.

வளர்ந்து வருகிற விஞ்ஞான உலகில் சாதாரண மக்கள் ஒவ்வொரு வருக்கும் விஞ்ஞானம் பற்றிய ஓர் அடிப்படை அறிவு தேவை. விஞ்ஞானம் தொழில் நுட்பம் பற்றிய சரியான பிரக்ஞை, சாதாரணமக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமானால் புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகள், ஆய்வுகள், சாதனைகள் பற்றி சிறந்த முறையில் புரிய வைக்கக்கூடிய, புதிய உத்திகளுடன் புனைவிலக்கியங்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும்.

“பழையமையானவையெல்லாம் தூய்மையானவை; புதியனவற்றுக்கு இடமில்லை” என்று கருதும் தவறான மயக்கம் மாறவேண்டும். அதேவேளையில், “பழையவையெல்லாம் வெறும்குப்பை, நாம் எழுதும் எழுத்துத் தான் இலக்கியம்” என்ற அசட்டுத்தனமும் நீங்கவேண்டும்.

எனவே, விஞ்ஞானம் சாதாரணமக்களின் பிரச்சனையாக எமது நாட்டில் மாற வேண்டுமானால், விஞ்ஞானம் பற்றிய பிரக்ஞை சாதாரண மக்களுக்கு ஏற்படவேண்டுமானால் தமிழில் விஞ்ஞானக்கதைகள் (Scientific fiction), கவிதைகள் தோன்ற வேண்டும் புனைவிலக்கியத்தில் புதிய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும்.



செயலாளர்

தமிழ் மணம் அற்று இருந்த இடத்தில் இன்று புகழ் மணம் பரப்பி நிற்பது எமது சங்கம். இங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்களிடையே ஒற்றுமையையும், பரந்த மனப்பான்மையினையும், எதையும் கவந்தாலோசித்து ஓர் சிறந்த முடிவுக்கு வரும் பண்பினையும் விருத்தி செய்து வருகின்றது எமது சங்கம். இவ்வளவுடன் நின்று விடாமல் மாணவர்களிடையே தமிழ் அறிவினையும், பேச்சு வன்மையினையும், விவாதத் திறனையும், கலைசனையையும் அள்ளி அள்ளி ஊட்டி வரும் பொறுப்பினையும் ஆற்றி வரும் பெருமையினை உடையது.

வளாகத்திற்கு வெளியே பொதுமக்கள் மத்தியில் தரமான ஒரு இலக்கியசங்கமாகக் கணிக்கப்படுவது இச்சங்கம். புதுமைகளைச் செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடன் செயலாற்ற முன்வரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதைத் தனது தலையாய கடமையாகக் கொண்டு இயங்கி வருகின்றது எமது தமிழ்ச் சங்கம். கலையுணர்வும், சரியான அடிப்படை யறிவும் கொண்ட விஞ்ஞான பொறியியல் மாணவர்கள், தமிழினத்தின் பரிபூரண விழிப்புணர்ச்சிக்கு வித்திட முடியும் என்ற நம்பிக்கையுடன் இயங்கி வரும் எமது சங்கம் மூன்று கலை விழாக்களை வெள்ளவத்தையில் நடாத்தியுள்ளது. இவை மூன்றும் வெறும் வாண வேடிக்கை விழாக்களாகவோ, பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மேடை வாய்ப்புக் கொடுக்கும் விழாக்களாகவோ இல்லாமல் பொதுமக்களின் கலைவிழாக்களாகத் திகழ்ந்தன என்பது மல்லிகை, தாமரை, தீபம் போன்ற இலக்கிய சஞ்சிகைகளின் விமர்சகர்களினது அபிப்பிராயமாகவுள்ளது.

குறிப்பாக சென்ற ஆண்டு கலைவிழாவில்,

(i) இன ஒதுக்கல், வகுப்புவாதம் தமிழர் பற்றிய தவறான பிரச்சாரம் ஆகியவற்றை கண்டித்து சிங்கள மக்களிடையே தனது எழுத்துக்களால் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக வாதாடுகின்றவரும், தவறான சில பத்திரிகை அபிப்பிராயங்களை நீக்கும் வகையில் திறமை வாய்ந்தவரும், ஒற்றுமை விரும்புகின்றவருமான சிங்கள அறிஞர் ஒருவரை அறிமுகப்படுத்தினோம்.

(ii) கவிதைத் தன்மை கொண்ட உரையாடலுடன் கூடிய கருத்தாழமிக்க நாடகங்களை தமிழ் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதை இரு நாடகங்கள் மூலம் நிரூபித்துக் காட்டினோம்.

சிந்தையிலிருந்து

(iii) தமிழில் புதிய துறைகளில் பரீட்சார்த்த முயற்சிகள் செய்பவர்கட்கு ஊக்கம் அளிக்கும் நோக்குடன் தேவையற்ற 'பொப்' (pop) இசையின் மயக்கத்திலிருந்து மக்களை மீட்டும் வகையில் ஈழத்துக் கலைஞர்கள் ஈடுபட்டிருக்கும் 'மெல்லிசை' நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தோம்.

எமது சங்கத்தின் பொதுக் கூட்டங்கள் யாவுமே நல்ல இலக்கிய விஞ்ஞானக் கூட்டங்களாக விளங்குகின்றன. கருத்துக்களில் வேறுபாடுகள் இருந்தாலும், தரத்தில் குறையாத ஆக்க பூர்வமான பல சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடுகள் செய்தோம்.

அடுத்து எமது சங்கத்தின் தமிழ் அறிவினையும், பேச்சுவன்மையும் எடுத்துக் காட்டும் ஒருவாயிலான விவாதக் குழுவின் தேர்வில் பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1. திரு. வே. இளங்கோ
2. திரு. இ. முத்துரெத்தினுனந்தன்
3. திரு. க. சச்சிதானந்தம்
4. க. இராஜமனோகரன்
5. திரு. அ. யோகேஸ்வரன்
6. திரு. ச. இஸ்காந்தவதான்

எமது விவாதக் குழுவினருக்கும், இலங்கை சட்டக் கல்லூரி விவாதக் குழுவினருக்கும் இடையேயான விவாதம் இரண்டாம் தவணையின் நடுப்பகுதியில் நடைபெற்றது. இவ்விவாத அரங்கு 'பெண்ணுக்குப் பெருமை தேடித் தருவது தாய்மை என்ற நிலையே ஒழிய தாரம் என்ற நிலை அல்ல'. என்னுந் தலைப்பின் கீழ் மிகச்சுவையான முறையில் இடம் பெற்று, சபையோர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவாதத்தில் வாதிகளாக சட்டக்கல்லூரி மாணவர்களும் பிரதிவாதிகளாக எமது தமிழ்ச்சங்க மாணவர்களும் பங்கு பற்றினார்கள்.

மேலும் இலங்கைப் பல்கலைக்கழகம் (பேராதனை வளாகம்) இலங்கைப் பல்கலைக்கழகம் (கொழும்பு வளாகம்), இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரி மருதானை, ஆகியவற்றுடனான விவாத அரங்குகளிலும் எமது சங்கம் பங்கு பற்றவுள்ளது.

ஈழத்தில் வெளியாகும் புத்தகங்களின் விற்பனைக்கு தமிழ்ச்சங்கங்கள் உதவி செய்வ வேண்டுமென்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். அந்தவகையில் சென்ற ஆண்டு செயற்குழுவினால் எமது வளாக நூல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட ரூ 500/- பெறுமதியான தமிழ்ப்புத்தகங்களை கையளிக்கும் பெரும் பொறுப்பினை இவ்வருடம் ஆரம்பத்தில் நிறைவேற்றினோம். இவ்வைபவத்தில் சுவாமி சாந்

தானந்தா அவர்கள் வருகை தந்து எம்மையெல்லாம் இசை வெள்ளத்தில் ஆழ்த்தியதோடு நில்லாமல் அரியபல கருத்துக்களையும் புகட்டியருளினார்.

இன்று எமது வளாக தூலகத்தில் நல்லதொரு தமிழ்ச் சுவைஞன் புகுவானால் இப்பத்தகங்களைக் காணும்போது பெரு மகிழ்ச்சியடைவான். இவ்வருட இறுதியிலும் மேலும் பல புத்தகங்களை அன்பளிப்புச் செய்ய உத்தேசித்துள்ளோம். மேலும் எமது வளாக நூலகத்திற்கு மல்லிகை, ஊற்று, சிரித்திரன், பூரணி போன்ற ஈழத்துச் சஞ்சிகைகளையும் தீபம், தாமரை போன்ற இந்தியத் தமிழ் சஞ்சிகைகளையும் 'மத்திய வங்கிச் செய்தித் திரட்டு' என்னும் பொருளாதார அறிக்கையையும் அன்பளிப்புச் செய்து வருகின்றோம்.

சென்ற ஆண்டு "கலைமகள் விழா" எமது சங்க உறுப்பினர்களின் தனிப்பட்ட அமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலைத்துறையில் அதிக ஈடுபாடுள்ள எமது வளாகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலைமகள் விழாவை கண்டோர் போற்றும் வண்ணம் கவின்கு விழாவாக நடாத்தினர் என்றால் மிகையாகாது. பிரதம பேச்சாளராக மொழி பெயர்ப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த திரு சிவராஜசிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவி அரங்கில், வளாக மாணவன் திரு. க. இராஜமனோகரனின் தலைமையில் வளாக மாணவர்கள் தம்முணர்ச்சிகளையும், நோக்கங்களையும் கவிதை ஁டிவில் அளித்தார்கள். வளாக மாணவிகள் செல்வி, செல்வராணி வல்லிபுரம், செல்வி செ. ஜெயலட்சுமி, செல்வி பத்மினி தர்மவரதர் ஆகியோரின் இசைவிருந்து கலைமகள் விழாவுக்கு மெருகூட்டியது. தமிழ்ச் சங்கத்தின் சார்பின்றி அச்சங்கஉறுப்பினர்களால் நடாத்தப்பட்ட இவ்விழா எமதுவளாக தமிழ் மாணவர்களிடையே உள்ள சமய பற்றுக்கும் ஒற்றுமைக்கும் ஓர் எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது என்று சொல்வதில் பெருமையும் பூரிப்பும் அடைகின்றோம்.

இவ்வாண்டு சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எமது வளாக இந்து மாணவர்கள் திருக்கேதீஸ்வரத்திற்கு சென்றோம். இதுவும் எமது சங்கத்தின் சார்பின்றி, தனியாக சங்க உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது, எனினும் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலையானோர் கலந்து கொண்டது ஒரு சிறப்பு அம்சமாகும். இதுவும் எமது சங்க உறுப்பினர்களிடையே வளர்ந்து வரும் சமயப்பற்றுக்கும், ஒற்றுமைக்கும் ஓர் எடுத்துக் காட்டு எனக் கூறி வைப்பதில் பெருமை கொள்கின்றோம்.

இவ்வருட முற்பகுதியில் எமது தமிழ்ச் சங்கத்திற்கென ஓர் உருவமைப்பு சின்னம் (crest) உருவாக்குவதில் எமது செயற்குழு மேற் கொண்ட முயற்சியின் பலனாக, அங்கத்தவர்களுக்கிடையே ஓர் போட்டியினை நடாத்தி அதன் வாயிலாக ஒரு சிறந்த உருவமைப்புச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வுருவமைப்பை உருவாக்கி சங்கத்தின் தரமான பரிசைத் தட்டிக் கொண்டவர் பொறியியல் இறுதியாண்டு மாணவர் திரு. ஆ. கா. கனகரத்தினம் ஆவர். அவருக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கையில் படைப்பாளிகள் தமக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக எழுப்பிய போராட்டங்களில் எம்முடைய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படாத வகையில் கலந்து கொண்டோம். தென்னிந்திய ஆபாச சஞ்சிகைகளில் வரவு கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்ற குரலுக்கு நாம் ஒத்துழைப்புக் கொடுத்த போதிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக தரமான சஞ்சிகைகளும் தடைப்பட்டதை இன்றும் கடுமையாக எதிர்த்து வருகிறோம். இது சம்பந்தமாக தற்போது புனராலோசனை செய்யும் ஆணைக் குழுவுக்கு எமது தீர்க்கமான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளோம்,

சங்க அங்கத்தினர்களின் அயராத உழைப்பினால் சிறப்புடன் இயங்கிவரும் இச்சங்கத்தின் நற்பணிகள் எஸ்.நென்றும் தொடர்வதாக!

தர்மராஜா, பத்மகுமார்
— பொதுச் செயலாளர் —

தமிழில்

தொழில்நுட்ப

விஞ்ஞானம்

தாய்மொழிமூலம் கல்வி கற்பதே மனிதனின் சுய சிந்தனை வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிப் பெருக்கத்துக்கும் உதவும் என்று மொழியியல் உளவியல் அறிஞர் கருதுவர். எமது நாடு ஆங்கிலக் குடியேற்ற ஆதிக்கத்தினின்றும் விடுதலை பெற்றுத் தன்னைப் பன்முகமாகவும் சீராக்கி வளர்த்துக்கொள்ளும் தேசிய விழிப்புணர்ச்சிக்கு ஆட்பட்ட வேளையிலே பல்துறை அறிவையும் தாய்மொழிமூலம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற தேவை தவிர்க்க முடியாத வகையில் உருவாயிற்று.

தற்காலக் கல்வியைத் தமிழ் மூலம் கற்கவேண்டுமென்ற குரல் கேட்டபோது, உயர்மட்டப் பதவி வகித்த பல தமிழ்ப் பெருமக்களும் தலைவர்களும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆங்கிலத்திலேயே தற்காலக் கலைகளைக் கற்றுப், பிரயோகித்துக், கைமாறு பெற்றுப் பழகி விட்ட அவர்களால் விஞ்ஞானத்தொழில் நுட்பக் கருத்துக்களைத் தமிழிற் கற்பதென்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

சீ. தில்லைநாதன்

B. A. [Hons] M. Lit.

விரிவுரையாளர், பேராசன வளாகம்.

தினந்தினம் ஆங்கிலத்தில் வெளிப்படும் கருத்துக்களையும் விளக்கங்களையும் தமிழில் எவ்வாறு மொழி பெயர்த்து முடிப்பது, நாளொரு வண்ணமாக வளரும் விஞ்ஞானத்தை ஆங்கிலத்துக் கீடாகத் தமிழில் வளர்த்துக் கொள்ள முடியுமா என்றெல்லாம் அவர்கள் மனைத்துப் போய் நின்றனர். ஆயினும், தமிழிற் கற்றுவிட்டு ஏனைய மொழிகளின் மூலம் கற்போருடன் சம நிலையில் நின்று உத்தியோகத்துக்குப் போட்டி போடுவது எவ்வாறு, வெளிநாடுகளிற் சென்று சம்பாதிப்பது எவ்வாறு என்பவையே பாரதாரமானவையாக அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளாகும்.

இவை ஒன்றை மிகத் தெளிவுபடுத்தினவென்பதை மறுக்கமுடியாது. அதாவது விஞ்ஞானத் தொழில் நுட்ப அறிவையெல்லாம் வெகு சுலபமாக வாசித்தறிந்திட வேண்டுமென்று ஆசைப்பட்ட ஆங்கிலக் கற்றவர்கள் அவ்வறிவினால் ஆகக் கூடியபயனாகக் கருதியது உத்தியோக உயர்வு பெறுவதேயே. இவ்வேகாதிபத்திய கால மதிப்பீட்டுக்குப் பழக்கப்பட்ட

வர்கள் தம்மைச் சுற்றி வாழ்ந்த மக்களின் நிலையினையும் அபிலாஷைகளையும் உணர்ந்தி ஞ்ந்ததாகவோ, தாம் பெற்ற கல்வியின் பயன் தமது நாட்டு மக்களிடையே சுவற வேண்டுமென்று எண்ணியதாகவோ தெரியவில்லை.

அது எவ்வாறாயினும், ஆங்கிலத்திலே தான் விஞ்ஞானம் அறியப்படக் கூடியது என்று அவர்கள் பலர் நாண்டுகொண்டு நின்ற போதிலும் காலநதியின் கதியினைக் கட்டுப்படுத்த அவர்களது கரங்களுக்கு முடியவில்லை. தமிழ்மொழி மூலம் விஞ்ஞானம் கற்கும் நிலை நமது நாட்டில் எதார்த் தமான ஒன்றாகிவிட்டது. இன்று அவ்வாறு கற்கும் போது பல இடர்கள் ஏற்படுவது உண்மையே. பிறந்தவுடனே பிள்ளை எழுந்து நடமாடினால், தெளிவாகப் பேசினால் பெற்றவர்களுக்கு மிக மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அதுபோல இன்றைக்கே சகல விஞ்ஞானச் சொற்களும் நூல்களும் இதழ்களும் தமிழிற் பொருந்திவிட்டால் ஆறுதலும் ஆனந்தமும் ஏற்படும். இன்று நிலை அவ்வாறில்லை என்ற உண்மையை ஒத்துக் கொண்டு பிரச்சினைகளை எதார்த்த வழியில் அணுகுதல் வேண்டும்.

தமிழில் விஞ்ஞானக் கல்வியை வளர்ப்பது சாத்தியமில்லையென்றும் அதற்கு வேண்டிய இலட்சணம் ஆங்கிலத்திற்கே உண்டென்றும் வெறும் பரதேசிப் பேச்சுப் பேசாமல், அதே வேளையில் என்றுமுள் எங்கள் தேன்தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தமிழைப் பரதேசியாக்கும் புரவல மனப்பான்மையும் கொள்ளாமற் கண்ணுக்கு முன்னுள்ள பிரச்சினைகளை ஆழ வகல நோக்கி, விஞ்ஞானம் மொழியாகிய இரண்டின் சக்தியையும் பயன்பாட்டையும் தக்க வகையில் அறிந்து செயற்பட வேண்டும்.

தமிழில் விஞ்ஞான வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அளவு எழுத்துக்களும் சொற்களும் சஞ்சிகைகளும் இல்லையென்று கூறப்படும் அதேவேளையில், விஞ்ஞானத் தரம் வாய்ந்த தமிழ்நூல்கள் விற்பனையாவ தில்லை என்றும் கூறப்படுவதை இன்று நாம் காண்கிறோம். இதிலிருந்து பெறப்படுவது யாதெனில், தமிழ் பேசும் மக்கள் மத்தி

யில் விஞ்ஞான அறிவும் ஆர்வமும் வேண்டிய அளவு இன்னமும் வளரவில்லை என்பதே யாகும். விஞ்ஞானத் துறையிலே தமிழ் மக் களின் அறிவும் உணர்வும் ஆழம் பெறும் போதுதான் அவர்களது பரிவர்த்தனைக் கருவியான தமிழ்மொழியும் காத்தல். வீரம், அறம், சமயத்தத்துவம் முதலிய துறைகளிற் பெற்றதுபோன்ற விஞ்ஞானச் சிந்தனை வெளியீட்டுச் சக்தியினைப் பெறும்.

விஞ்ஞான வளர்ச்சிக்குச் சாதகமான தொழிற் புரட்சி எமது தேசத்தில் நிகழ வில்லை. மேலை நாட்டுச் சிந்தனைகளை இங்கு கொணர்ந்த மேனாட்டாரும் தமது சந்தை களாக எமது நாடுகளை வைத்திருக்கவும் அதற்கு ஏற்ற அரசநிர்வாக சேவகர்களை உற்பத்தி செய்யவும் முனைந்தனரேயன்றி விஞ்ஞானத் தொழில் நுட்ப அறிவினையும் வேட்கையினையும் எமது மண்ணில் விதைத்து விளைக்க விரும்பவில்லை. அவர்கள் ஆக்கிய பொருட்களும் நூல்களும் இங்கு விற்கப்பட்டன. ஆங்கிலம் கைவந்த சிலர் மட்டும் ஆங்கில நூல்களையும் சஞ்சிகைகளையும் படித்தறிய முடிந்தது. அவ்வாறு படித்தவரும் அரசநிர்வாக, ஆசிரியத் தொழில்களுக்குப் பெரிதும் பயன்பட்டனரேயன்றி இங்கு விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளரப் பயன்பட வில்லை. மொத்தத்தில் விஞ்ஞான அறிவு எம் மக்களுக்கு அந்நியமான ஒன்றாகவே விளங்கியது. அத்துறையில் அநேகர் படித்ததும் விந்தைகளை அறிந்துகொள்ளும், ஒரு வித வேடிக்கை பார்க்கும் மனப்பான்மை யுடனாகும்.

சுதேசிகளுக்குள்ளும் விஞ்ஞான தொழில் நுட்ப வல்லுனர் சிலர் தோன்றி னாலும் அவர்களது அறிவைக் கொண்டு உற்பத்தி வளர வழியில்லாது போயிற்று. ஆகாய விமானம் கண்டு பிடிக்கப்பட்ட ஐந்தாறு ஆண்டுகளிற் சென்னையிலும் விமானம் செய்யும் முயற்சி கைகூடியதாயினும் அத்தொழில் வேருன்றி வளர ஏற்ற பொருளாதார அரசியற் சூழல் வாய்க்க வில்லை.

முற்காலத்தே தமிழ் நாட்டிற் சிறந்த சிற்ப கட்டிட ஓவிய வேலைப்பாட்டு நுட்பங்களுக்குச் சான்றாக இன்றும் எழுந்து நிற்

கும் கோபுரங்களும் கட்டிடங்களும் சிலைகளும் தோன்ற ஏதுவாகவும் சாதகமாகவும் அமைந்தது போன்ற ஒரு சூழல் இக்காலத்தே வாய்க்காது போய்விட்டது துர்ப்பாக்கியமே.

விடுதலை கிடைத்து விழித்தெழுந்த பின்னரே எமது ஆற்றாமையும் பற்றாமையும் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடங்கலாக இருப்பதனை உணரத் தலைப்பட்டோம். அதற்குள் வளர்ச்சிகண்ட நாடுகளில் வசதிகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் பழக்கப்பட்டவர்களாகிவிட்டோம். அவ்வாறு பழக்கப்பட்ட வசதிகளையும் வாய்ப்புக்களையும் நாமே நம்முள் ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் - அதேவேளையில் அந்நிலையின் தார்ப்பரியத்தினையும் உணராது தடுமாறுகின்றோம். எத்தனையோ விஞ்ஞான உற்பத்திகளும் கருவிகளும் உண்மைகளும் இன்று எமது வாழ்வுக்கு அத்தியாவசியமாகவுள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் வெளியேயிருந்து பெறப்போதிய செலாவணி இல்லை. இந்நிலையில் நாமே அவற்றைப் பயிலவும் படைக்கவும் வேண்டிய தேவை தோன்றியுள்ளது. இந்தத் தேவையின் நிர்ப்பந்தமே வளர்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் காலாயமையவியலும். இத்தேவையை நாம் பூர்த்தி செய்யாதவரை தமிழின் நிறைகுறை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.

தமிழ் மொழியானது தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை, பண்பாட்டு வளர்ச்சியினைப் பிரதிபலிக்க முடியுமேயன்றி, அதனின்றும் வேறுபடுத்தி வளர்க்கவோ தேய்க்கவோ படத்தக்க ஒரு பண்டமாக அமைய இயலாது.

தாய்மொழி மூலம் தமிழ் மக்களின் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவினை வளர்ப்பதில் இன்று சில பிரச்சினைகள் உள்ளன. இன்று மேலைத்தேசங்களிலிருந்து விஞ்ஞானக் கருத்துக்களும் பொருட்களும் பெரிதும் வருவதாற் சொற்களும் அவ்வாறு வருவதைத் தவிர்க்கவியலாது. எமது விஞ்ஞான அறிவு வேர்பெற்று வளம்பெற்ற பின்னர் புதிய நுணுக்கங்களும் உண்மைகளும் இங்கேயே கண்டறியப்பட

லாம். அப்போது, அவற்றை விளக்கும் சொற்களும் நம்மவையாகவே ஆகிவிடும். ஏற்கெனவே அறிவு பூரணத்துவம் பெற்று விட்டதாகவும் அதனைத் தூயதமிழிற் கொணர்ந்து தமிழரையும் தமிழையும் வளம்படுத்திவிடலாமென்றும் எண்ணுதல் சாலாது.

விஞ்ஞான விளக்கமும் சிந்தனையும் மக்கள் யாவருக்கும் இன்று அவசியமாகையாற் சொற்களை அமைக்கும் விடயத்திலே தமிழ் பேசும் மக்களின் தேவைக்கும் அதற்கேற்ற தெளிவான விளக்கத்துக்கும் முதன்மையளிப்பதும், இயன்றளவு வழக்கிலுள்ள சொற்களைக் கையாள்வதும் சால்புடைத்தாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் பொது மக்களிடையே விஞ்ஞான ஆர்வத்தை வளர்த்து அறிவினைப் பெருக்கலாம். அவ்வாறு செய்யாது விஞ்ஞானத்தினதோ அன்றித் தமிழினதோ செம்மையையும் தூய்மையையும் பாதுகாக்கக் கணங்கட்டி நிற்பது கண்ணற்றோர் செயலாகும்.

தமிழ் மூலம் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவினை ஈட்ட முடியாதென்ற தாழ்வு மனப்பான்மை எத்துணைப் பயனற்றதோ அத்துணைப் பயனற்றது தமிழில் எல்லாம் உண்டென்னும் மனப்பான்மையுமாகும். பழைய தமிழ் நூல்களிற் புதிய அறிவினை விளக்கப் பதம் தேடுவதும், எம்முன்னோர் எல்லாவற்றையும் அறிந்திருந்தனர் என்ற சவடாற் பேச்சும் விஞ்ஞானம் தமிழில் வளர்ந்துவிட உதவாது. அமைந்துள்ள வாழ்வோடு பெருமை பாராட்டிப் பூரித்திருக்கும் வசதி படைத்தவர் சிலர். தாழ்வுற்று வறுமை மிஞ்சித் தேவைகள் நிறைவேறுது அவதியுறுவோர் பலர்.

விஞ்ஞானத் தொழில் நுட்ப அறிவின் தேவை உயர் மட்டத்திலுள்ள ஒருசிலரின் பிரச்சினையாக அல்லாது பொது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையாக நோக்கப்பட வேண்டும். பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழிலக்கியத்தைப் படிப்பவர்களே சிறந்த ஆக்க இலக்கிய கர்த்தாக்களாகித் தமிழிலக்கியத்தையும் வாழ்வையும் அழகுபடுத்துவார்கள் என எதிர்

With the Best Compliments

of



Ajantha Hardware Stores

43, Colombo Street,
KANDY.

With the Best Compliments

of



LANKA STORES (Textiles)

75, Colombo Street,
KANDY.

*Used Stamps, Albums,
Stationery & Fancy Goods*

**A. C. Stationers
A. C. S. Philatelic Service
&
A.C.S. Advisory Service**

for arrangements of sale,
Purchase and loan of lands.

6, MAIN STREET,
JAFFNA.

Phone: 7460

வசந்தா வஸ்திராலயம்

இல. 20, மேல்மாடி, மக்கள் நவீனசந்தை,
யாழ்ப்பாணம்.

- ★ தூய பட்டு வகைகள்
- ★ நைலக்ஸ், வோயில், கைத்தறிச் சேலைகள்
- ★ வேஷ்டி, சால்வைகள்
- ★ சிவற் துணிகள் (Shift Lengths)

மற்றும் சகல துணிவகைகளும் எம்மிடம்
சகாய விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம்

பார்த்தல் எவ்வாறு பொருந்தாதோ, அவ்வாறே உயர்கல்வி நிலையங்களில் விஞ்ஞானம் கற்பவர்களே புதியவற்றைக் கண்டு விஞ்ஞானத்தை வளம்படுத்துவார்கள் என எதிர்பார்த்தலும் பொருந்தாது. ஆயினும், விஞ்ஞான உணர்வு பரவ, வேறன்ற அவர்கள் உதவலாம். தாய் மொழி மூலம் பரிவர் த்தனை செய்யக் கூடிய வர்கள் தாய்நாட்டு மக்களிடையே விஞ்ஞான தொழில் நுட்ப ஆர்வத்தினை வளர்க்கலாம். சாதாரணப் பொது மக்களின் அன்றாடப் புளக்கத்தில் விஞ்ஞானச் சாதனங்களும் சிந்தனைகளும் இடம்பெறும் போதுதான் அம்மக்களுக்குரிய பொருத்தமும் தெளிவும் வலுவும் வாய்ந்த சொற்கள் அமைந்து நிலைக்கும்.

இன்று தமிழ்ப்பிரதேசங்களில் பல்கி வரும் தொழில் நிலையங்களிலும் இயந்திரங்கள் பழுது பார்க்கும் இடங்களிலும் பயன்படுத்தப்படும் சொற்களும் அவற்றை ஆளும் தொழில் அனுபவம் மட்டும் பெற்ற தமிழ் மக்களும் எதிர்காலத்தில் ஏற்படத்தக்க வளர்ச்சிக்குக் கட்டியங்கூறி நிற்பது கண்கூடு.

இன்றைய தேவைகளை நிதானிக்காது இலக்கணக் கட்டுப்பாடுகளை இறுகப்பிடிப்பது சிந்தனை வளர்ச்சிக்கேற்ற கருத்துப்பரிவர்த்தனைக்கு உகந்ததாகாது. முந்திய காலத்திலேயே தேவைகளுக்கமையத் தமிழிற் சில ஒலிகளைக் குறிக்கும் புதிய எழுத்துக்கள் உருவாகியதும், பிறமொழிச் சொற்கள் புகுந்ததும், மொழிக்கு முதலிலும் கடையிலும் வரத் தக்க எழுத்துக்கள் பற்றிய வரையறைகள் தளர்ந்ததும், மொழி நடையும் யாப்பும் நெகிழ்ந்ததும் நோக்கத்தக்கவை.

இக்கடந்த கால அனுபவத்தை அறியாது காலத்தின் தேவைக்கமையத் தமிழ் மொழி மாறுதல் பெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று குறுக்கே கிடப்போர் வைக்கோற்பட்டடை நாய்சள் பீபால் வீரட்டப்படுவர்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. பொருளைக் கண்டவிடத்து இடு

குறியாவதே சொல். காரைக் கண்டவர் களுக்குக் கார் என்ற சொல்லால் அது அறி முகமானது. கார் தமிழ்ச் சொல் அல்ல என்றால் பல தமிழ் மக்கள் நகைப்பார்கள். ஒரு பொருளும் அதனைக் குறிக்கும் சொல்லும் பழக்கத்தில் வந்த பின் தமிழுணர்வு திடீரெனப் பெற்றசில பண்டிதர்கள் புதிய சொல்லைக் கண்டுபிடித்து நிலை நாட்ட முனைந்தால் அச்சொல்லைப் பரப்புவதே தமிழை வளர்க்கும் வழியென்ற போலி நினைவே மிஞ்சும். ஈருருளி, பேருந்து போன்ற சொற்களைப்பிரசாரம் செய்வதாவே தமிழை உயர்த்திவிடலாமென்றும், பஸ்வண்டியையும் சைக்கிள் வண்டியையும் கண்டாக்கியவர்கள் ஆற்றியதை விட மேலான தொண்டினைத் தமிழ் மக்களுக்கு ஆற்றிவிடலாமென்றும் சிலர் நினைக்கிறார்கள். புதிய அறிவினாலும் ஆய்வுகளாலும் கண்டுபிடிப்புக்களாலும் தமிழர் சிந்தனையும் வாழ்வும் சிறந்தாலொழியத் தமிழ் மொழி காலத்துக்கேற்பச் சுற்றக்கும் வழி பிறக்காது. உள்ளத்தில் உண்மையொழி உண்டாகாமலே வாக்கில் ஒளி வருமா?

வேதம் ஒதுபவர்களை ஒரு காலத்தில் உயர்வாக மதித்தது போலவே இன்றும் இன்னமும் நாம் அரச நிர்வாக சேவகர்களை மதிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தப்பாக வேதம் சொல்லவேண்டிக் காட்டிலும் நன்றாகக் கிரைப்பவன் மேற்குலத்தான் என்றார் பாரதியார். மடிப்புக்கலை யாத நிர்வாகத் துறையினரைக் காட்டிலும் கறைபடிந்த கந்தலுடன் ஆலைகளிலும் வேறு தொழிற் கூடங்களிலும் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு ஏற்று கூடிய மதிப்பு ஏற்படுகிறதோ அன்று விஞ்ஞான தொழில் நுட்ப வளமோங்கும்.

வானையும் கடலையும் மண்ணையும் வசப்படுத்திப் பிறர்மேனிலை கொள்வதை நாம் 'வேடிக்கை பார்ப்பதல்லால், ஊன்பதைத்தே அவைபோல் - இயற்ற உணர்ச்சி கொள்வதில்லை' என்றான் பாரதிதாசன். வேடிக்கை பார்க்கும் நிலையிலுள்ள எமது ஊன்பதைத்து உணர்ச்சி உண்டாக வேண்டும்.

தேவையின் அகர நிர்ப்பந்தம் மெல்ல மெல்ல எமது ஊனை வதைக்கிறது. உணர்ச்சி

சியும் தோன்றுகிறது. அறிவு முடிந்துவிடுவ தில்லை. நம்மவர்களும் புதிய புதிய திசை களில் அதனைக் கொண்டு வளர்க்கலாம். இதுவரையாம் சென்று சிறக்காத துறை களில் இனிமேல் உயர்ந்த சாதனைகளை நிலைநாட்டக்கூடும்.

ஆங்கிலத்திற்குப் பழக்கப்பட்டுத் தமிழ் முக்கு மாறும் வலுவும் துணிவுமின்றி வள வளத்தவர்களைப் போலவன்றித், தமிழிற் கற்ற புதியதலைமுறையினர் இந்த மண் ணிற் சற்ற வலுவாக அடியூன்றி நிற்ப தாகவே தெரிகிறது. அறிவுத் தாகமும் அத னைச் சொந்த மண்ணிலே சுவறவிடவேண்டு மென்ற வேட்கையும் அவர்களுக்குத் தவிர்க்கவியலாதவகையிலே தோன்றியி ருக்கிறது. விஞ்ஞான தொழில் நுட்பத் தமிழ் வருங்காலத்தில் அவர்களது நாவினே தான் வளம்பெற்று வளரவேண்டும். அதற் கான அறிகுறிகளை மிக வெளிப்படை யாகவே இன்று காண முடிகிறது. 'நுட்பம்' என்ற இம்மலரே அதற்குச் சான்றாகும்.

சுய சிந்தனை வளர்ச்சியைப் பொறுத்த வரையிலுங் கூடத் தாய்மொழிக் கல்வி

சிறந்த பயனளிக்க ஆரம்பித்துள்ளமை அறியக்கிடக்கிறது. மருத்துவ விஞ்ஞானப் பரீட்சைகளிலே தாய்மொழி மூலம் கற்ற வர்கள் ஆங்கிலமொழி மூலம் கற்றவர்களை விடக்கூடிய திறமை காட்டியிருக்கிறார்கள்.

இளைஞர்களின் விஞ்ஞான உயர்வு கொண்ட உள்ளங்களிலே இன்று தோன் றும் ஊற்றுப் பெருகிப் பரந்து எமது விஞ் ஞான தொழில் நுட்ப நிலத்தினை வளம் படுத்தி, மகாகவி பாரதியின் மேல்வரும் சபதத்தினையும் தீர்க்கதரிசனமாக்கலாம்;

"இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவா மல் இருப்பதை நான் அறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் சத்யமில்லை. நாளை வரப் போவது சத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட் டால் என் பெயரை மாற்றி அழை யுங்கள்."

ஓலம்....

அன்றொருநாள் அந்தப்போக்கில்
அங்காடித் தெருப்பக்கம்...

அங்கொரு அரசியல்வாதி

'முஸ்லீம் வங்காள தேசத்திற்கு
இந்துக்கள் ரத்தம் சிந்தினார்...'

என்றொருநவன்.....

'அட! கொலைகாரப் பயலே...!

மனிதர்களுக்காக மனிதர்கள்

ரத்தம் சிந்தினார்கள்

என்று சொல்லடா...

என்று

என் உள்ளம் ஓலமிட்டது!

— காதர் கல்தான்
(நன்றி: வானம்பாடி)

இறந்த பேராசிரியர்

வந்தார்! எழுந்தார்!

த. சபாரத்தினம்

பிரதம உதவி ஆசிரியர் - 'தினகரன்'

கீரிஞர் கண்ணதாசன் எழுதிய 'அச்சுப்பாசு' என்ற கட்டுரையை மாணவனாக இருந்த காலத்தில் நாள் வாசிக்க நேரிட்டது. 'கண்ணுக்குள் எண்ணெயை' விட்டுக் கொண்டு பார்த்தாலும் அச்சுப் பிழைகள் எப்படிப் பத்திரிகைகளில் இடம் பெற்று விடுகின்றன என்பதைப் பல உதாரணங்களுடன் காட்டியிருந்தார் அவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆற்றிய உரையை 'கிறிஸ்தவக் கல்லூரிப் பேச்சு' என்ற தலைப்பில் அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த 'தென்றல்' என்ற பத்திரிகைக்கு எடுத்துக் கொடுத்தார். அச்சாகிக் கொண்டிருந்த பிரதி அவர் கைக்கு வந்தபோது 'கிறிஸ்தவக் கல்லூரிப் பேச்சு' என்றிருந்தது தலைப்பு. உடனே அச்சுயந்திரம் நிறுத்தப்பட்டு 'போச்சு' லிருந்து 'ா' அகற்றப்பட்டது. அதுவரை அச்சான பிரதிகள் பழைய பேப்பர்காரனுக்கு விற்கப்பட்டன என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

செய்தித் தாள்களில் அச்சுப் பிழைகள் இடம் பெறுவதைத் தவிர்ப்பது மிகவும் கஷ்டம், அதற்கு முக்கிய காரணம் செய்தித் தாள்கள் தினமும் அவசரமவசரமாகப் பல பதிப்புக்களை அச்சிட்டு வெளியிடுவதுதான். உதாரணமாகத் 'தினகரன்' பத்திரிகை தினமும் ஐந்து பதிப்புக்களை வெளியீடுகின்றது. யாழ்ப்பாணப் பதிப்பு, கிழக்கிழங்கைப் பதிப்பு, மலைநாட்டுப் பதிப்பு, காலி, புத்தளம் பதிப்பு, கொழும்புப் பதிப்பு ஆகியவைகளே அவையாகும். வீரகேசரி யாழ்ப்பாணப் பதிப்பு, மலைநாட்டுப் பதிப்பு, கொழும்புப் பதிப்பு ஆகிய மூன்று பதிப்புக்களை வெளியீடுகின்றது. தினபதி வெளியூர்ப்பதிப்பு, கொழும்புப் பதிப்பு ஆகிய இரு பதிப்புக்களை வெளியீடுகின்றது. அந்தந்தப் பகுதிகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவே பதிப்புகள் வெளியிடப் படுகின்றன. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் புறப்படும் நேரங்களுக்கமையவே

பதிப்புகள் அச்சாகும் நேரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. யாழ்ப்பாண ரயில் இரவு ஏழேகால் மணிக்குப் புறப்படுவதால் யாழ்ப்பாணப் பதிப்புபிற்பகல் ஐந்து மணியளவில் அச்சாகின்றது. எனவே அப்பதிப்பில் சேர்க்கப்பட வேண்டிய செய்திகள் யாவும் பிற்பகல் நாலு மணிக்கு முன்பே எழுத்துக் கோர்த்துத் தயாரிக்கப்பட்டு விடும். எழுத்துக் கோர்த்துப் பக்கத்தைத் தயார் செய்யக் குறைந்தது அரை மணித்தியாலம் பிடிக்குமாகையால் மூன்றரை மணிவரையும் தான் அந்தப் பதிப்புக்குச் செய்தி அனுப்ப முடியும். ஒவ்வொரு பதிப்புக்கும் இறுதியாகச் செய்தி அனுப்ப வேண்டிய நேரம் "டெட் லைன்" (Deadline) என அழைக்கப்படுவது வழக்கம். இந்த நேரத்திற்குப் பின்பு செய்தியை அனுப்பினால் அச்சுக்கோர்க்கும் பிரிவுக்குப் பொறுப்பாகவிருக்கும் போர்மனிடம் இருந்து திட்டு வாங்க வேண்டியதுதான்! இந்த விதிக்கும் விலக்குண்டு. அமெரிக்க ஜனாதிபதி திரு ஜோன். எவ். கென்னடி சுடப்பட்ட செய்தி இந்த "டெட் லைன்" பின்புதான் கிடைத்தது. அத்தகைய முக்கியமான செய்திகள் வந்தால் அச்சியந்திரத்தை நிறுத்திவிட்டு அச்செய்திகளை முதலாம் பக்கத்தில் சுருக்கமாக நுழைக்கும் அதிகாரம் ஆசிரியர் குழுவுக்கு உண்டு. அதை பத்திரிகை அச்சாகும் போதே செய்தியைப் போடுதல் ஆங்கிலத்தில் (on the run) என அழைப்பது வழக்கம். இப்படி அவசரப்பட்டுச் செய்திகளை நுழைக்கும்போது அச்சுப் பிழைகள் புகுந்து விடுகின்றன.

ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பத்திரிகைகளில் இடம் பெறும் தவறுகளுக்கு அச்சுப் பச்சாதான் காரணமாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. சில சமயங்களில் பத்திரிகைகளில் பணிபுரிபவர்களே தவறுகளை இழைத்துவிட்டு அச்சு அச்சுப் பச்சாசின் மீது பழியைப் போட்டு விடுகின்றனர். அதற்குக் காரணம் செய்தித்தாளர் உற்பத்தியில் பலவகைப்பட்டவர்களும் பலதரத்தினரும் சம்பந்தப்பட்டிருப்பதே. பத்திரிகைகள் உள்ளூர்ச் செய்திகளைப் பெறுவதற்கு ஊர்கள் தோறும் நிருபர்களை நியமிக்கின்றன. இந்த நிருபர்களில் சிலர் மிகவும் திறமைசாலிகளாக

இருக்கின்ற போதிலும் பெரும்பாலானோர் தமிழிலோ ஆங்கிலத்திலோ நன்றாக எழுதக் கூடியவர்களல்ல. அத்துடன் சில நிருபர்களுக்குச் செய்தி என்றால் என்ன என்பதும் தெரியாது "நாய் மனிதனைக் கடிப்பது செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால் அதுதான் செய்தி" என்பது பத்திரிகைத் துறை முது மொழிகளில் ஒன்று. நிருபர்கள் பலர் இகனை அறிந்திருப்பதில்லை. "கட்டாக்காலி மாடுகள் தெருக்களில் படுக்கின்றன. அதனால் காரர்கள் வேகமாகச் செல்ல முடிவதில்லை" என்று கிழக்கிலங்கையைச் சேர்ந்த நிருபர் ஒருவர் "செய்தி" அனுப்பினார். இது செய்தியா? சில நிருபர்கள் எழுத்துப் பிழைகள் நிறைய விடுவார்கள். இந்த வெளியூர் நிருபர்களை விடக் கொழும்பிலுள்ள செய்திகளைச் சேகரிப்பதற்கும் பகுதி நேரம் வேலை செய்யும் நிருபர்களும் இருக்கின்றார்கள். வெளியூர் நிருபர்களுக்கும் பகுதி நேரம் வேலை செய்யும் நிருபர்களுக்கும் அவர்கள் கொடுத்ததுப் பிரசுரிக்கப்படும் செய்திகளின் அடிப்படையிலேயே வேதனம் வழங்கப்படுகின்றது. இவர்களை விட பத்திரிகை அலுவலகத்தில் நிரந்தரமாக வேலை செய்யும் நிருபர்களும் உண்டு. அமைச்சர்களைப் பேட்டி காண்பது, பத்திரிகை நிருபர்கள் மகாநாட்டுக்குச் செல்வது, பாராளுமன்றக் கூட்டம், முக்கிய வழக்கு விசாரணை ஆகியவற்றிற்கு செல்வது போன்ற வேலைகளை அவர்கள் செய்வார்கள். இந்த மூன்று வகை நிருபர்களும் சேகரித்து அனுப்பும் செய்திகள் யாவும் செய்தி ஆசிரியரிடம் கொடுக்கப்படும். அவர் அச்செய்திகள் யாவற்றையும் வாசித்து நல்லவைகளைத் தெரிந்தெடுத்துப் பிரதம உதவியாசிரியரிடம் கொடுப்பார். உண்மையான நல்ல செய்திகளைத் தெரிந்தெடுத்துக் கொடுப்பதுதான் செய்தி ஆசிரியரின் வேலை. செய்தியிலுள்ள எழுத்துப்பிழை வசனப்பிழை ஆகியவற்றை அவர் திருத்தமாட்டார்.

பிரதம உதவி ஆசிரியரின் கீழ் பல உதவி ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொருவர் பொறுப்பாகவிருப்பார். அத்துடன் பதிப்புக்களுக்கும் ஒவ்வொருவர் பொறுப்பாக

விருப்பர். தனக்குக் கொடுக்கப்படும் செய்திகள் எந்தப் பக்கத்திற்குப் போக வேண்டும் எந்த எந்தப் பதிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பது பிரதம உதவியாசிரியரின் வேலை. அத்துடன் பத்திரிகையின் முதலாம் பக்கத்திற்கும் அவர் தாள் பொறுப்பு. உதவியாசிரியர்கள் தங்களுக்கு தங்களுக்குக் கொடுக்கப்படும் செய்திகளைப் படித்து அவற்றிலுள்ள எழுத்து, வசனம் பிழைகளைத் திருத்துவர். செய்தியின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதைப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ போடுவது என்பதை நிர்ணயித்து அதற்குத் தகுந்த நிலையும் போட்டு அச்சக் கோர்ப்பதற்காக வேலைப்பகுதிக்கு அனுப்புவர்.

உதவியாசிரியர்களில் ஒருவர் வெளி நாட்டுச் செய்திக்குப் பொறுப்பாக விருப்பர். வெளி நாட்டுச் செய்திகளை இலங்கைப் பத்திரிகைகள் இரண்டு முக்கியமான செய்தி நிறுவனங்களிடமிருந்தே பெறுகின்றன. ராய்ட்டர் செய்தி நிறுவனம்தான் அவற்றில் முக்கியமானது. ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் நிருபர்கள் உண்டு. அத்துடன் உலகிலுள்ள எல்லா வாடுனாவி நிலையங்களையும் கேட்டுச் செய்தி தயாரிப்பதற்கெனவும் ஒரு பகுதியுண்டு. இந்த நிருபர்கள் உலகில் நடக்கும் முக்கிய சம்பவங்களை வாடுனாவி அலை மூலம் லண்டனிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு அறிவிப்பார்கள். அவர்கள் டெலி பிரிண்டர் (வாடுனாவித் தட்டச்சுப் பொறி) மூலம் அச் செய்திகளை உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். பத்திரிகை அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள டெலிபிரிண்டர்

இவந்திரங்கள் அச் செய்திகளை ஆங்கிலத்தில் அச்சிடும். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா என்பது மற்றச் செய்தி நிறுவனம். இந்தியச் செய்திகளை அது கொடுக்கின்றது. வெளி நாட்டுச் செய்திக்குப் பொறுப்பாக விருக்கும் உதவியாசிரியர் முக்கியமான செய்திகளைத் தெரிந்தெடுத்துத் தமிழில் மொழி பெயர்த்து அச்சக் கோர்க்க அனுப்புவார்.

உதவியாசிரியர்கள் எப்பொழுதும் அவசரமாகவே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆங்கிலத்திலிருந்து அவசரம் அவசரமாக மொழி பெயர்க்க நேரிடும். இதனால் பங்களுவல்லி என்ற பெயர் புங்களுவல்லி என்று பத்திரிகையில் வெளிவருவதுமுண்டு. சில சமயங்களில் பத்திரிகையில் செய்தி வர வேண்டும் என்ற அவசரத்தில் தவறாக மொழி பெயர்த்து விடுவதும் உண்டு. சோல்பரிப் பிரபு இலங்கைக்கு வந்த சமயத்தில் "I am proud to be in the country of the Lion race" என்று சொன்னார். அதைக் கேட்ட உதவியாசிரியர் ஒருவர் "சிங்க ஓட்டம் நடைபெறும் இந்த நாட்டிற்கு வந்ததையிட்டுப் பெருமையடைகின்றேன்" என்று எழுதிப் பத்திரிகையிலும் பிரசுரித்து விட்டார். Professor Kandiah proposed the vote of condolence" என்ற செய்தி வந்தது. "பேராசிரியர் கந்தையா காலமானதையிட்டு வருத்தம் தெரிவிக்கும் பிரேரணை நிறைவேறியது" என்று பிரசுரித்தார் உதவியாசிரியர். அடுத்த நாள் பேராசிரியர் கந்தையாவே பத்திரிகையாலயத்திற்கு நேரில் வந்து விட்டார்! அவரைச் சமாதானம் செய்து அனுப்புவதற்குள் ஆசிரியருக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.

எங்கள் மீது
சாம்பலைத்
தூவாதீர்கள்
நாங்கள்
நெருப்புக் கோழிகள்

கங்கை கொண்டான்

தேவி தேவி

சாந்து ஜாஜு
பொட்டு ஜோலி



RAJENDRA & CO., COLOMBO

இலங்கைத் திருநாட்டின்
அழகுமிகு மங்கையர்கள்
விரும்பிப் பாவிப்பது,
எ ம து
தேவி சாந்துப் பொட்டு
ஒ ண் றே
எங்கும் கிடைக்கும்

இராஜேந்திரா அன் கோ.

160, செட்டியார் தெரு,
கொழும்பு-11.

கண்ணைக் கவரும் அழகுமிகு விளம்பரப் பலகைகளை உங்கள் கடைகள்
முன் தொங்கவிட்டு வாடிக்கையாளர்களைக் கவரவேண்டுமா?

அழகான ஓவியங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டுமா?

சிலைகளுக்கும், பாத்திரங்களுக்கும் கண்கவர் வர்ணங்களை தீட்ட வேண்டுமா?

கன்னியர் விரும்பும் கவர்ச்சி "டிசைன்களை" சேலைகளுக்கு
போட வேண்டுமா?

இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

ஆர்டிஸ்

H. M. அ ஸீ ஸ்

211, செட்டியார் தெரு,
கொழும்பு-11.

தொழிற்சாலை:

180 1/1 கெய்ரர் வீதி,
கொழும்பு-11.

ஒரு சமுதாயத்தின் பண்பாடும் கலாச் சார்ப்பெருமையும் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றது. அதன் நாகரிகமும் ஒழுக்கமரபுகளும் இலக்கியங்களால் உருவானது. கிரேக்கரும், அராபியரும், தமிழரும் இவ்வாறு உருவான சமுதாயங்கள். இவ்வகையில் எனப்படுவது சமுதாயம் பெற்றுக் கொண்ட ஒரு பொதுச் செல்வமாகும். மொழி மரபு, கதாச்சம், யாப்பமைதி, சுவையின்பம் என்பன மிகவுயர்ந்து நிற்பன. பேரிலக்கியங்களாகி எழுத்துருப்பெற்றன. கிராமிய இலக்கியங்களின் வடிவில் ஏனையவை எடுப்பார் கைப்பிள்ளையென அழிந்தும், சிதைந்தும் உருக்குலைந்து

“ அற்றைத் திங்கள்
அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேய்
எம் சூன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள்
இவ் வெண்ணிலவின்
வென்று எறிமுரசின்
வேந்தர் எம்
சூன்றும் கொண்டார்
யாம் எந்தையும் இலவே!”

என புறநானூற்றுச் செய்யுளில் பாரிமகளிர் பாடியுள்ளதும் பிறவும் கிராமியக் கவிதை வடிவினவே. இரட்டையர் ,

கிராமிய இலக்கியம்

எச். எச். எம். மஹ்சூக்

[N. D. T. 2ம் வகுடம்]

வந்துள்ளன. சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற பாடல்கள் சில கிராமியத்தின் பாற்பட்டன என அறிஞர்கள் உரைக்கின்றனர்.

பொதுவாக கவிதை என்றால் என்ன? என்று விளங்கும் போது கிராமியக்கதைகள் பெறும் இடத்தை எளிதில் உணரலாம். இவற்றிற்கு உதாரணமாக பின்வரும் பகுதி அமைகிறது.

சொக்கநாதப்புலவர் போன்ற பிற்காலக் கவிஞர்கள் பாடல்களும், கிராமியக்கவிதையின் அமைப்பிலேயே உள்ளன.

வாழ்வோடு இயைந்த உணர்வுகளின் வடிவமே கவிதை. அப்படியானால் கவிதை எப்பொழுது சிறப்புக் கவிதையாகின்றது? அது வீரம், காதல், சோகம் எனும் ஒன்பது வண்ணம் பெற்று மொழி நடையின் கம்பீரத்தோற்றத்தோடு பொலிவுறும்போது சிறப்புறு கவிதையாகின்றது.

கதை வடிவமோ, காவிய நோக்கோ இல்லாதவை இந்த கிராமியக் கவிதைகள். பெயர் சுட்டாது நின்று பொதுவாழ்வை சித்தரிப்பனபோல் அமைகின்றன. வாழ்வை ஊடுருவிச் செல்லும் காதல், வீரம், சோகம், தாபம் முதலான உணர்வுகள் அகத்துறை, புறத்துறைப்பட்டு நிற்கும்போது இவ்விலக்கியம், சங்ககாலஇலக்கியப்பண்பு கொண்டு மிளிருவதை அவதானிக்கலாம். இதற்குக் காரணம் என்ன? இயற்கையான வாழ்க்கை முறைகளும் உணர்வுகளின் ஒருமைப்பாடுமே. மகிழ்வும் துயரும், வீரமும், தாபமும் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளும் சுற்றவர், கல்லாதவர் என வேறுபட்டு நிற்பதில்லை.

“பட்டும் பணிதிகளும்—நான் பல தினுசாய் பூட்டிடுவேன்; பட்டை கழற்றி வைத்தேன்—இப்போ பாடகத்தை வாங்கி வைத்தேன்.

ஆண்ட நகை கழற்றி—நானும் ஆபரணச் செப்பிலிட்டேன் ஓடியல்லோ வந்துடுவேன்—உங்கள் ஒழுங்கை தெரியாது பாய்ந்தல்லோ வந்திடுவேன்—உங்கள் படலை தெரியாது.”

மேலே கூறப்பட்ட கவிதையை நோக்கின் ஒரு தமிழ்மகள் தன் தலைவனை இழந்த நேரத்தில் தன்னிலையை எடுத்தியம்புவதை நாம் மனதில் சுற்பனை செய்யக் கூடியதாக உள்ளது. அத்துடன் “ஓடியல்லோ வந்திடுவேன்—உங்கள் ஒழுங்கை தெரியாது. பாய்ந்தல்லோ வந்திடுவேன் உங்கள் படலை தெரியாது”. என்பதில் சோகத்தின் சாயல் தெளிவாகப்படுகிறதல்லவா?

தலைவர் ஒருவரின் மரணச்செய்தியால் முழு இலங்கையும் சோகசக்கரத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் பெண்கள் மனமுருகிப் பாடிய (தமிழாக்கம்) சமரகவிகள் சோகம் நிறைந்தனவாக உள்ளன.

“அன்பென்ற கூண்டில் அடைபட்ட கிளி கூண்டைவிட்டுக் குதித்துப் பறந்ததுவே பூவுலகை இழந்துவிட்ட உன் திருமுகம் காண எமக்கு வழி இல்லையே!”

மக்களின் இதயம் எனும் அன்புக் கூண்டில் ஒரு பசங்கிளியாக அவர் எவ்வாறு இருந்தார் என்பதை இக்கவிதை எடுத்தியம்புகிறது. “குதித்துப் பறந்ததுவே.” என்ற தொடரில் தாபம் கட்டுமீறி எழுவதையும், “பூவுலகை இழந்துவிட்ட உன் திருமுகம் காண எமக்கு வழியில்லையே” எனும் வரிகளில் எல்லை கடந்த துயரத்தின் இயலாமையையும், விரக்தாபம் குடிகொள்வதையும் நோக்க முடிகிறது.

கிராமியக் கவிதைகள் என்னபொருள் பற்றி எழுந்தாலும், அது சோகம், தாபம் எனும் உணர்வுகளை தழுவி நிற்பது அதன் ஒரு தனி இயல்பாக விளங்குகிறது. இதன் இசையும் இதற்கேற்ற முறையிலேயே அமைந்துள்ளது. பொருட்சுவையும் அமைந்து விடும்போது, இச் செய்யுள்கள் எவர் மனத்திலும் குத்திட்டு நிற்கின்றன. அகத்துறையில் சிறப்புற்று விளங்கும் இப்பாக்கள் காதல் உணர்வுகளை மட்டுமல்ல கலவி இன்பத்தைய அனுபவிக்கும்படி இயற்கையாக அமைந்துவிடும், அழகு, தனிச்சுவை தருவதாகும். இவ்வாறானவற்றுள் விரகதாபம் நிறைந்த கவிதைகள் மிக்க உள நெகிழ்வு தருவன. பிரிவில்தான் ஆசை அதிகரிக்கின்றது. இழப்பில் தான் இன்பம் தளிர் விடுகிறது. இந்த இழந்த காதலில் எழுந்த உணர்வுக் குமுறலை, அமரத்துவம் பெற்ற சில கவிதைகள் மூலம் நாம் காணலாம்.

தான் விரும்பும் ஒருத்தியை தான் அடைய முடியாத நிலை. ஆனால் அவளை இழக்க, அவள் மனமோ ஒருமைப்படவில்லை. அவள் அழகு முகத்தை பலமுறை நோக்குகின்றாள். உணர்வுக் குமிழ்கள் அவனது நெஞ்சில் இருந்து ஏக்கமாக உரு வெடுத்து இதயம் கசியும் கவிதையாக வடிவெடுக்கின்றது.

“பூசின செம்பேபுமுதிபடா

ரெத்தினமே

ஆசை மணிவிளக்கே உன்னை

ஆருவச்சு ஆளுவரோ”

உயர்வு நவிரசி அணியாடல் தன் உள்ளத்தை உருக்கி எழுந்த ஏக்க உணர்வு “உன்னை ஆருவச்சு ஆளுவரோ?” எனும்

அடியில் எல்லை இகந்து தொடுவானமெனச் செல்வதை காண்கிறோம். "புழுதிபடா ரெத்தினமே", "ஆசை மணிவிளக்கே" என்ற தொடர் கள் பன்முறையும் சுவைத்து இன்புறும் அழகேறி நிற்கிறது.

மறுநாள் காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் வேளை ஜில் என்ற வண்டு களின் ஓசை, காற்றடிப்பதனால் உயர் மரங்களின் அசைவு காரணமாக பயங்கர அலறல். பயங்கரமும், தனிமையும் நிறைந்த இந்தச் சூழலில் அவனுக்கு அவள் நினைவு வருகிறது. அவன் உணர்வுகள் உருகி கண்ணீராகக் கவிதை வடிவம் பெறு கின்றன. மறுநாள் அவன் அதைத் தன் காதலிக்கு சமர்ப்பிக்கின்றான்.

"வண்டமுத சோலையிலே,
மரம் அழுத காட்டினிலே,
நிண்டமுதேன் கண்ணே!
உள்ள நினைவு வரும் நேரமெல்லாம்"

ஆம், ஆடவர்க்கு ஒருத்தி நெஞ்சிலே நிலை பெற்றுவிட்டால் அதுநீங்காத துயராகவே முடியும். இல்லாவிடில் காட்டில் பாரிய மரங்களை வெட்டி வீழ்த்தும் இக் காளை இந்தப் பெண் நினைவால் அழுவாது? அவன் மட்டுமா அழுதான்? மரம் அழுதது, வண்டு அழுதது. அவ்வானமே அழுதது என்றால் அவள் துயர் தான் எம்மட்டு?

கிராமியக் கவிதை பாடிய காளை வண்டமுதது. மரமுதது நாள் அழுதேன் என்று தற்குறிப்பேற்றமாகக் கூறுது

உண்மை நிகழ்ச்சியை சித்தரிக்கின்றான். வண்டும் காடும் எழுப்பும் ஒலிகள் தன் உள நெகிழ்வைக் கிளறி, அந்த உணர்வுநிலைக்கு சுருதியாக நிற்கின்றன. என்று தவிர்சி படக் கூறியது ஒன்றே அவன் கையாண்ட உத்தி. மும்முறை வரும் அழுத என்ற தொடர் அவனது துயர நிலையைவிபரமாக எடுத்தியம்புகிறது. ஆனால் "நிண்டமுதேன் கண்ணே" எனும் அடியில் அவன் நெஞ்சத் துயரின் அழுத்தம்இரும்புத்தளம் அமைத்து நிற்கும் பான்மை, அவனது கவிதா சக்தியின் மாண்பையே காட்டுகின்றது.

அதே வேளையில் வனவாசத்தின் பொருட்டு ராமன் காட்டுக்கு செல்கிறான். இத்துயர் தாங்காது அயோத்தி நகர மக்கள் அனைவரும் அழுகின்றனர். மக்கள் மட்டும் அழவில்லை, ஆவும் அழுதது அதன் கன்றும் அழுதது. பூவும், புனலும் அழுதது. களிறும் அழுதது. இப்படியாக தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டு எல்லாம் அழுதனவாகக் கூறும் கம்பன் கவியழகிலே அழுத அழுத என்ற தொடர்ந்து கூறி, அத்துயர் நிலையைக் காட்டி நம்மையும் அழச் செய்கிறான்.

கம்பன் செய்தாலும், கிராமப்புறத்து காளை இயற்றினாலும், அதில் அழகும் உணர்வும், சுவைச் செறிவும், ஒருங்கே அமைந்து மனித உள்ளங்களை அது ஊடுருவித் தாக்கும் போது, இலக்கியத்திற்கு வேறு என்ன இலட்சணத்தை தேடிக்கொண்டிருக்கப் போகிறோம்?

பிணப் புணர்ச்சிகள்

சாக்கடைகளில் சங்கமமான

அரசியல் வாதிகள்

கற்றுச் கொல்லிகளான

ஆசிரியர்கள் —

புத்தகப் புழுக்களான

அறிஞர்கள்

இவர்கள்

புழுத்துப் போன பிணங்களுடன்

புணர்ச்சியில் சூகிக்கிறவர்கள்

திகம்பரகவி நிகிலேஸ் வரர்

தமிழாக்கம்: அக்னி புத்திரன்

வருக! வருக!

கல்முனையில் நவீன முறையில் எல்லா
விதமான மோட்டார் உதிரிப்பாகங்களும்
எவர்சில்வர் சாமாஸ்களும், "எலக்ட்"

டி.ரூன்சில்ல்டர் தேடியோக்களும்

பெற்றுக் கொள்ளச் சிறந்த இடம்:

"ஸ்ரீ லங்கா மோட்டார் உதிரிப்பாக
கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள்"

**சிவிலியா புத்தகசாலை அன்
ஸ்ரீ பால முருகன் மோட்டர்ஸ்**

15, மெயின் வீதி,
கல்முனை.

தொலைபேசி: 305

ஸ்ரீ மூட்லண்ட் ஹோட்டல்

சிறந்த உணவு வகைகளையும்
தங்கும் அறைகளையும் குறைந்த
கட்டணங்களில் வழங்குகிறது.

★ சைவ உணவுகள்

★ அறுசுவைப்பதார்த்தங்கள்

★ குளிப்பானங்கள்

அத்தனையும் குறைவிற்கு கிடைக்கும்
ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்

இன்றே விஜயம் செய்யுங்கள்

NEW WOODLAND HOTEL

No. 4, CENTRAL ROAD,

BATTICALOA.

அழகிற்கு அழகு செய்யும் எங்கள் ஆபரணமாளிகைக்கு

விஜயம் செய்யுங்கள்!!

அழகிற் சிறந்த தங்கநகைகளுக்கு தகுந்த இடம்

கா. வேதாரண்யம் அன் சன்ஸ்

32, 40, மெயின் வீதி, மட்டக்களப்பு.

ஓடர் நகைகள் குறித்தகாலத்தில் உத்தரவாதத்துடன்

செய்து கொடுக்கப்படும்

தந்தி: ஆனந்தா

தொலைபேசி: 401

ம்!

● க. இராஜ மனோகரன்
[பொறியியல் 3ம் வருடம்]


6

ட


ர

உழைக்கும் கைகள் உய

உழைக்கும் கைகளுயரட்டும் உரிமையனைத்தும் பரவட்டும்
தழைக்கு மின்பமத்தனையும் தரணியிலெவர்க்கும் பொதுவாகும்
உழைக்கு மக்களனைவர்க்கும் உரிமையுண்டு உணர்ந்திடுவீர்
அழைக்கும் மோட்சமநுமையிலே அன்பாலெவருஞ் சமமென்றால்



இறைவன் படைத்தவுலகினிலே இனிமைமிக்க இயல்பையெலாம்
மறைத்துவைத்துப் பணங்காப்போர் மனதிலினிமை சிறிதுமிலார்
நிறையப்பெற்று வாழ்கின்றார் நித்தமுழைக்கு முழைப்பாளி
குறையப் பெறுனானூதியமாய்க் குடும்பமுயர்வ தெப்படியோ?



உழைக்கும் மக்களென்றிட்டால் உலையிலிரும்பை யுருக்கிடுவோர்
குழைத்துச் சாந்தைச்சீமநதைக் குறைவில்பல கட்டிடுவோர்
மழைக்குள் நின்று மண்ணிற்கு மரசுதவாடை அமைத்திடுவோர்
இழையை நூற்றுநூலாக்கி உலகோர்மானம் காத்திடுவோர்.

காட்டிலுள்ள மரத்தையெலாம் கதிரைமேசை யாக்கிடுவோர்
நாட்டிலுள்ள இவரன்றோர் மட்டுமல்ல உழைப்பாளர்
பாட்டிற் புலமைமிக்குடையோர் பரதக்கையில் வல்லுணராய்க்
காட்டு மிளநகைக் கன்னியருங் கலிகுமுலகில் உழைப்பவரே



அல்லிக்கொடியி னிடையுடையோர் அலைந்துமலைமேற் கூடையுள்ளே
மெல்லத்தளிரைப் யொடித்தெடுத்து மேனிநடுங்குங் குளிரினிலே
அல்லற்பட்டு அரைவயிறு ஆயினும்நிரம்பப் பெறமாட்டார்
புல்லத்தனமாய் அவரையெலாம் போம்நீரென் றனுப்பிவிட்டு



நாட்டின் செல்வந்தேயிலையும் இரப்பர்முதலாம் பொருளுமென்பார்
ஆட்களுழைக்கு முழைப்பின்று ஆகிடுமோசெல்வந் தேயிலையில்
நாட்கள்பலவாய் வெளிநாட்டில் நவீனவிடுதி மெத்தையிலே
நாட்டின் தலைவர்களாயர்ந்திடவே நம்மவரின்று முடிந்திடுமோ



பாரிவ்வகை நிகழுமகையிற் படைக்குங்கரங்க ஞாயர் கவென்று
உரக்கச்சொல்லிப் பயனென்ன உலகையாள்வோ ருள்ளமதில்
இரக்கந்தானுந் சிறிதுமின்று இழிவோராகிச் சுரண்டுகின்றார்
இரப்போராகி உழைப்பவர்கள் இல்லேயின்றி யிரங்குகின்றார்.



தோட்டமின்றி விழிகாணுந் தெய்வமன்றார் உழைப்பவரென்று
நாட்டின்மொழியின் நலிந்தோரின் நலனையெண்ணிய பாரதியும்
பாட்டிற் பகர்ந்துளரன்றே பாரிற்றேர்தல் வருமுன்னே
கூட்டும்மேடை தனிலன்றிக் கூடுமவையிலுஞ் சொல்வாரோ.



பூக்கள் தன்னிற் பலவற்றை பொழுதுமுழுக்க அலைந்தடைந்து
ஈக்கள்தேனைச் சேர்த்திடவே என்றோவொருநாள் வருங்கரடி
ஆக்கைதன்னால் வருந்தாமல் அரியதேனைப் பருகிவிடும்
மக்கள்பலருள ரதுபோல மற்றவர்வியர்வையில் வாழ்ந்திடவே



உழைக்கும்மக்கள் உயர்வதென்றால் உழைப்பை யெல்லாஞ் சுரண்டிடுவோர்
இழைக்குமின்ன லத்தனையும் இப்புளியினின்று மொழியட்டும்.
உழைப்பவர்வியர்வை தந்தபணம் உழைத்தவர்க்கென்றே யமையட்டும்
இழைப்பவரின்ன லுழைப்பவர்க்கு இளைஞர்செயலாலொழியட்டும்



உழைக்குங்கைக ஞாயர்ந்திட்டால் உலக மக்களனைவருமே
தழைக்குமினிய தமிழ்மொழிபோல் தரணிதன்னிற் புகழுடனே
மழைபோலையுங் கூந்தலினம் மங்கையர் மடிமீதின்பழுடன்
மழலைச்செல்வமும் பெற்றுயர்ந்தே மகிழ்வொடிங்கு வாழ்வாரே.

நீதி

பரிபாலனம்

அரிஸ்டோட்டலின் காலந் தொட்டே பூரண நீதிபரிபாலனத்திற்கு அரசின் அதிகாரங்கள் சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை என்னும் முப்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டு அமல் நடத்தப்பட்டுள்ளது. மொன்டெஸ்கியூ எனும் பிரான்சியச் சட்ட வல்லுநரே தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அதிகாரங்களின் வேறுக்கல் (Separation of powers) முறையை இயற்றினார். அவர் அதிகாரப் பிரிவுகள் முற்றாக வேறுக்கப்பட வேண்டுமென்று கூறவில்லை. அவர் கூற விழைந்த தெல்லாம் சட்டவாக்கலும் நிர்வாகமும் தனி ஒருவரால் நடாத்தப்பட்டாலோ அல்லது, நீதித்துறை, சட்டவாக்கம், நிர்வாகம் ஆகியவற்றிலிருந்து பிரித்து வைக்கப்படாவிட்டாலோ மனித சுதந்திரம் பாதுகாக்கப்படவில்லையென்பதே. இவற்றில் நீதித்துறையின் பரிபாலனத்திற்காக நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. நீதிமன்றங்களே நாட்டின் நீதிபரிபாலனத்தின் முன்னணியில் நிற்கும் ஒரேயொருநிறுவனமாகும். அன்றியும் இவையே நாட்டில் சட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கருவிகளாகும். எனவே, ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் நீதிமன்றங்கள், அவற்றின் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் என்பனவற்றைப் பூரணமாக அறிந்திருத்தல் அத்தியாவசியமாகின்றது.

இலங்கையின் தற்போதைய நீதிமன்ற முறை 1889ம் ஆண்டின் 1ம் இலக்க நீதி

மன்றங்கள் கட்டளைச் சட்டத்திற்கிணங்க சட்ட நீதிமன்றங்களினதும் நிர்வாக நியாய சபைகளினதும் அமைப்பையும், நியாயாதிக்கத்தையும் அதிகாரத்தையும் கொண்டது. இலங்கையின் 1972ம் ஆண்டு மே மாதம் 22-ம் திகதிய குடியரசுச் சாசனத்தின் படியும் இம்முறையே தொடர்ந்தும் பரிபாலிக்கப்படுகின்றது. நீதிமன்றங்கள் பிரசித்தமான ஓரிடத்தில் எவரும் தடையின்றி மன்றில் பிரசின்னமாயிருக்கக் கூடியதாகக் கூட்டப்படல் வேண்டும். ஆனால், பாலியல் குற்றஞ்சம்பந்தப்பட்ட அல்லது பாரிய குற்றத்திற்கான பூர்வாங்க விசாரணையாயின் நீதிபதி தனது கருத்துக்கியைய வழக்கில் சம்பந்தப்படாத ஆட்களை வெளியேற்றலாம். நீதிநிருவாகத்திற்காக இலங்கை ஐந்து பெருஞ்சுற்று வட்டாரங்களாகவும் அவை பல்வேறு மாவட்டங்களாகவும் பெரும்பாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்பன இரண்டும் மேலாண்மை நீதிமன்றங்களெனவும் மாவட்ட நீதிமன்றம், விண்ணப்ப நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், ஊர் நீதிமன்றம் என்பன கீழாண்மை நீதிமன்றங்களெனவும் நீதிமன்றங்கள் இரண்டுவகையாக வரையறுக்கப்பட்டுள்ளன. முன்புபோல், குற்றவியல் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புகளுக்கெதிரான மேன்முறையீடு கோமறைக் கழகத்திற்குச் செய்யப்படும் வழக்கம் மாற்றப்பட்டு இலங்கை

கு. சிவகுமாரன்

[பொறியியல் 2ம் வருடம்]

வீரவாகு அன் கோ

சிறந்த பால் மா வகைகளும்

பெண்களின்

அலங்காரப்

பொருட்களுக்கும்

வீரவாகு அன் கோ

மக்கள் நவீன சந்தை

இல 1, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

அன்பளிப்பு



முருகன்
எலக்ட்ரிகல் ஸ்டோர்ஸ்

மின்சார ஒப்பந்தக்காரர்கள்

ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.

தந்தி: "கரண்ட்" தொலைபேசி: 7110

CALL AT

THE JAFFNA CO-OPERATIVE STORES LTD.

for all your requirements of

QUALITY GOODS AT FAIR PRICES

**420, Hospital Road,
JAFFNA.**

யில் தாபிக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செய்யப்படுகின்றது. அரசியல் சட்ட சபையில் கொண்டு வரப்படும் மசோதா அரசியல் யாப்பிற்கு முரணான தெனக் குடிமகனொருவர் சபாநாயகருக்கு முறையிடும் பட்சத்தில் அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ஆலோசனை கூறும் அரசியலமைப்பு நீதிமன்றமொன்றும் தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், செலவாண்மோசடி, அரசுக்கெதிரான வன்முறைப் புரட்சி போன்ற குற்றங்களைவீரையில் விசாரித்துத் தீர்ப்பளிக்கும் குற்றவியல் நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட நீதிமன்றங்களை விட நீதி நிருவாகம் நன்கு நடைபெறக்கைத்தொழில் நீதிமன்றங்களும், தொழில்நியாய சபைகளும், இணக்கச் சபைகளும், காதி மன்றங்களும் பெரும் பணியாற்றுகின்றன.

நீதி மன்றங்களின் அதிகாரங்களையும் அமைப்பையும் எடுத்துக் கொள்ளுமிடத்து ஊர் நீதிமன்றங்களுக்கே அதிகுறைந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் ஆதிக்கம் கிராமச் சபையுள்ள இடங்களில் மட்டுமல்லாமல் மாநகர சபை எல்லைக்குள்ளும் இருக்கலாம். வழக்கறிஞரொருவரே தலைவராயிருக்கும் இம்மன்றத்தில் வழக்கறிஞரோ வழக்குரைஞரோதோன்றிவாதிட முடியாது. ரூ 100/=க்கு மேற்படாத சொத்துரிமை வழக்குகளையும் உள்ளூராட்சி மன்றத்தின் உபவிதிசம்பந்தமான வழக்குகளையும் விசாரித்துக் குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு பதினான்கு நாட்களுக்கு மேற்படாத சிறையோ அல்லது ரூ 50/=க்கு மேற்படாத குற்றப்பணமோ தண்டனையாக விதிக்க இம்மன்றிற்கு அதிகாரமுண்டு. ஊர் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட வழக்குவேறு உயர்நீதிமன்றங்களினால் விசாரிக்கப்பட முடியாது. ஆனால், இவற்றின் தீர்ப்புக்கெதிராக மாவட்ட நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்.

விண்ணப்ப நீதிமன்றங்களின் ஆணையாளர்களை நீதிச்சேவைச் சபையின் அறிவுறுத்தலுக்கேற்ப மந்திரிசபை நியமிக்கும். ரூ 750/=க்கு மேற்படாத உரிமையியல்

வழக்குகளையும் காணிவழக்குகளாயின் அவற்றின் பெறுமானம் ரூ 300/=க்கு மேற்படாததாயுள்ளவற்றையும் தப்மை அவமதித்த குற்றச் செயலையும் விசாரிக்கும் நியாயாதிக்கம் விண்ணப்ப நீதிமன்றத்திற்கு உண்டு. மேலும், மகவேற்புரிமை வழங்கும் அதிகாரமும் இவற்றிற்குண்டு.

குற்றவியல் சம்பந்தமான விசாரணைகள் மட்டுமே நீதவான் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்படலாம். ஆனால் விவாகரத்து, பராமரிப்பு விண்ணப்பங்களையும் விசாரிக்கும் அதிகாரமுமுண்டு. சட்டவல்லுநர் ஒருவர் நீதிச்சேவைச் சபையின் அறிவுறுத்தலின் பேரில் மந்திரி சபையினால் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இம்மன்ற சுருக்க விசாரணைகளையும் மாவட்ட நீதிமன்றத்தால் அல்லது உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டிய பாரிய குற்றங்களுக்கான பூர்வாங்க விசாரணையையும் நடத்தும். சட்டம் சில செயல்களைக் குற்றமெனக்கூறி அவை எந் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டுமென்று கூறுதவிடத்து அக்குற்றத்திற்கு ஆறு மாதத்திற்கு மேற்படாத சிறை அல்லது ரூ 100/=க்கு மேற்படாத குற்றப்பணமும் தண்டனையாக இருப்பின் அவற்றை நீதவான் நீதிமன்றம் விளங்கலாம். மேலும், தேடலாணைகளை வழங்கவும், ஒருவரின் நன்னடத்தைக்குப் பிணை எடுக்கவும், சந்தேகமான மரணங்களை விசாரணை செய்யவும் அதிகாரமுண்டு. பூர்வாங்க விசாரணை செய்யப்படுமிடத்து குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவர்; அல்லது அவருக்கெதிராக முதற்செற்ற வழக்கு (Prima facie case) ஒன்றிருப்பின் உயர் நீதிமன்றத்திற்கு அல்லது மாவட்ட நீதிமன்றத்திற்கு அவற்றின் நியாயாதிக்கத்திற்கும் தமது தற்றுணிபுக்கும் ஏற்ப நீதிபதியால் பாரப்படுத்தப்படுவர். சுருக்க விசாரணையாயின் இம்மன்றம் குற்றவாளியாகக் காணப்படுபவருக்கு ஆறு மாதத்துக்கு மேற்படாத சாதாரண அல்லது கடுழியச்சிறை, ரூ. 100/=க்கு மேற்படாத குற்றப்பணம், 16 வயதுக்குட்பட்டவராயின் சவுக்கடி, விசேட சட்டங்களில் குறிப்பிடப்படும் தண்டனை, விசேட சந்தர்ப்பங்களில் 12 மாதத்திற்கு மேற்படாத சிறை அல்லது

ரூ. 200/=க்கு மேற்படாத குற்றப்பணம், பொய்ச் சாட்சி சொல்லுமிடத்து ரூ. 50/=க்கு மேற்படாத குற்றப்பணம், அது செலுத்தப்படாதவிடத்து மூன்று மாதத்திற்கு மேற்படாத சிறை ஆசிய தண்டனைகளை வழங்கலாம்.

1833ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு கூறப்பட்டபடி வகுக்கப்பட்ட இருபத்தைந்து மாவட்டங்களிலும் இருக்கின்றன. இதன் நீதிபதியும் சட்டசேவைச் சபையின் அறிவுறுத்தலின் பேரில் மந்திரிசபையால் நியமிக்கப்படுவார் நியாய சபைகள், ஊர் நீதிமன்றங்கள் போன்றவற்றின் தீர்ப்புக்கெதிரான மேன்முறையீடுகளையும் சொத்துரிமை சம்பந்தப்பட்ட வழக்குகளையும் நீதவான் நீதிமன்றத்தால் பாரப்படுத்தப்பட்ட குற்றவழக்குகளையும் விசாரணை செய்யும் நியாயாதிக்கமுண்டு. ஆனால் உரிமை சம்பந்தப்பட்ட வழக்குகளாயின் பிரதிவாதி அல்லது வழக்குக்கான காரணம் அம்மாவட்டத்தில் இருக்கவேண்டும். குற்றவாளிக்கு இரண்டுவருடத்துக்கு மேற்படாத சிறையும் ரூ. 2,000/=க்கு மேற்படாத குற்றப்பணமும் தண்டனையாக வழங்கப்படலாம்.

ஐனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு பிரதம நீதியரசரையும் பத்து கனிட்ட நீதியரசர்களையும் கொண்ட உயர் நீதிமன்றத்திற்குக் குற்றவழக்குகளில் முதலிலை, மேன்முறையீட்டு நியாயாதிக்கங்களும் உரிமை வழக்குகளில் மேன்முறையீட்டு நியாயாதிக்கமும் உண்டு. உயர் நீதிமன்றத்தின் முதலிலை நியாயாதிக்கம் முன்பு குறிப்பிடப்பட்ட ஐந்து சுற்றுவட்டப் பிரிவுகளிலடங்கியுள்ள முக்கியப்பட்ட ஊர்களில் பருவ நீதிமன்ற அமர்வுகளின் போது உயர் நீதிமன்ற நீதியரசர்களால் அல்லது பருவ நீதிமன்ற ஆணையாளர்களால் பிரயோகிக்கப்படுகின்றது. எவ்வித குற்றத்தையும் விசாரணை செய்யும் அதிகாரம் இம்மன்றத்திற்குப் பினும் பாரிய குற்றங்களான கற்பழிப்பு, ஆட்கொலை, அரசுக்கெதிரான குற்றங்கள் போன்ற வேறெந்த நீதிமன்றத்தாலும் விசாரிக்கப்பட முடியாத குற்றங்களையே விசாரணை செய்யும். நீதவான் நீதிமன்றத்

தால் உயர் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படும் வழக்குகளைத் தனியொரு நீதியரசர் ஏழு யூரிமார் முன்னிலையில் விசாரிப்பார். எனினும், இத்தகைய வழக்குகள் கொழும்பில் யூரிமார் முன்னிலையில் மூன்று நீதியரசர்களால் விசாரிக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிடப் பிரதம நீதியரசருக்குத் தத்துவம் உண்டு. இப்படியாகக் கூட்டப்பட்ட மன்றில் நடாத்தப்படும் விசாரணை "ட்றயல் அற்பார்" (Trial at bar) எனப்படும். காட்டுக்குழப்பம், அரசுக்கெதிரான குற்றங்கள் போன்றவை யூரிமாரில்லாமல் விசாரிக்கப்பட வேண்டுமென நீதிமந்திரி ஒருதினால் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்படலாம். தகுந்த சட்ட அறிவும், ஆற்றலுமுள்ளவர்களை வழக்குரைஞராகவும் வழக்கறிஞராகவும் சேர்க்கவும், பின் அவரை அத்தொழில் புரியாதவாறு தடுக்கவும், நீக்கவும், ஆட்கொணர் எழுத்தாணை, யாதுரிமை எழுத்தாணை, தடையீட்டெழுத்தாணை போன்ற எழுத்தாணைகளைப் பிறப்பிக்கவும் இம்மன்றிற்குத் தத்துவம் உண்டு. பொதுவாகக் கொழும்பிலே நடைபெறும் மேன்முறையீட்டு விசாரணையின் போது சட்ட நுணுக்கத்தையோ, நிகழ்வுகளையோ உட்படுத்தும் பிழைகள் திருத்தப்படலாம். அதற்கு. எம்முடிவுக்கெதிராக மேன்முறையீடு செய்யப்பட்டதோ அதை உறுதிப்படுத்தலாம், தலைகீழாக்கலாம், திருத்தலாம், புதிய சாட்சிகளையும் சான்றுகளையும் அழைக்கலாம், அல்லது வழக்கை மீள்விளங்கும் படி பணிக்கலாம்.

1940 இல் தாபிக்கப்பட்ட குற்றவியல் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குக் குற்றவழக்கொன்றில் உயர் நீதிமன்றத்தால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவன் சட்டப் பிரச்சினை ஒன்றை ஆதாரமாக வைத்து அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதோ உயர் நீதிமன்றத்தினதோ சம்மதம் பெற்று நிகழ்வு பற்றிய பிரச்சினையை ஆதாரமாக வைத்தும் மேன்முறையீடு செய்யலாம். பிரதம நீதியரசரின் பணிப்புக்கேற்ப மேன்முறையீட்டாளரை முன்னிலை நீதிமன்றத்தில் விசாரணை செய்யாத மூன்றிற்குக் குறையாத ஒன்றை

யெண்ணிக்கையுள்ள நீதியரசர்கள் இம் மன்றில் அங்கம் வகிப்பர்.

முன்பிருந்த கோமுறைக்கழக மேன்முறையீட்டிற்குப் பதில் ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொராம் ஆண்டில் தாபிக்கப்பட்ட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நீதியரசர்களைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதன் அனுமதி பெற்று உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்.

மேலும் சிறிய சச்சரவுகளைத் தீர்க்கும் பொருட்டு வாதியையும் பிரதிவாதியையும் சமாதானப்படுத்தும் கடன் இணக்கச் சபை, வாடகை இணக்கச் சபை போன்ற இணக்கச் சபைகளையும், தொழிலாளிகள் வழக்குகளைத் தீர்க்கும் தொழில் நியாய சபைகளையும் சட்டம் ஆக்கியுள்ளது. இவற்றுல், தீர்க்கப்படாத வழக்குகள் தலைவரின் கையொப்பமிடப்பட்ட அத்தாட்சிப்பத்திரத்தை மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புவித்து வழக்காடலாம்.

அன்றியும், முஸ்லீம்களின் மணவினை சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்க 1934ம் ஆண்டு தொடக்கம் காதிகள் (Kathis) நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மனைவியின் விவாகரத்துக் கோரிக்கையை விசாரித்துத் தீர்ப்பளிக்கவும், கணவனின் கோரிக்கையையின் இணக்கிவிடவுமே அதிகாரமுண்டு. இவர்களின் தீர்ப்பிற்கெதிராகக் காதிகள் சபைக்கும் அதன் தீர்ப்புக் கெதிராக உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீடு செய்யலாம்.

மேலே குறிப்பிட்ட நீதிமன்றங்களுையோ அல்லது இன்னும் பலவற்றையோ நிறுவுவதனால் மட்டும் பணவசதியற்ற சாதாரண மனிதனுக்கு நீதி கிட்டுமென எதிர்பார்க்க முடியாது. அன்றியும், நீதிமன்றத்தின் நாயகமாக விளங்கும் நீதியரசரிலேயே நீதி தங்கியுள்ளது. எனவே, இது காலவரை எவரின் குறுக்கீட்டில்லாமலும் பாரபட்சமின்றியும் நடுநிலையுடன் நிகழ்வுகளைக் கவனித்துப் பிழையின்றித் தீர்ப்பு வழங்கியது போலத் தொடர்ந்துமிருக்குமென நம்புவோமாக.

ஜ ன் ன ல்

ஆடும் இலைகளினால்
ஆடாமலர் தெரியக் கண்டேன்
ஒடிப் பறிக்க
ஒரு விருப்பம் - தவறில்லை
இருந்தும்,
இடையில் பண்பென விறைத்த
யன்னலைக் கண்டதும்,
திரும்பி வந்த மனம்
தலை கீழாய்
பேப்பர் படிக்கிறது.

— எஸ். வைத்தீஸ்வரன்
(ஞானரதம்)

With the Compliments

of



DIAMOND HOUSE

244, Galle Road,
Wellawatte,
COLOMBO - 6.

Tel: 81919

*Space Donated
By*



MANICKAM AND SONS

WHOLESALE AND RETAIL TRADERS
IN TOBACCO

101, SRI KATHIRESAN STREET,
COLOMBO - 13.

சிறு கதை

பதினொறு பரப்புக் காணி

‘செம்பாட்டான்’

[கட்டுப்பெத்த வளாகப்]

“அப்பு, உனக்குக் காணி கிடைக்கும் என்று எனக்குத் துப்பரவாய் நம்பிக்கையில்லை. எண்டாலும் நீ கேட்ட பத்தாயிரம் நான் ஒரு கிழமைக்கை மாறிக் கொண்டு வாறன்” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் தாவி ஏறி வீட்டுமுற்றத்தில் நின்று இரண்டு பனைகளுக்கிடையால் நெளித்து ஒரு வெட்டு வெட்டி எழும்பி நின்று பெடலை உழக்கினான் மார்க்கண்டு. உளி பிடித்து வெட்டிவிட்டமாதிரிவட்டுறுப்பாகவிருந்த அவனது முதுகை கண்ணுக்கு மறையும் வரை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பசுபதி வலப்பக்கமாக தோட்டப்பயிர்களில் பார்வையைத் திருப்பினான். மகனைப் பார்த்தபொழுது அவன் கண்களில் ஒளிர்ந்த அதே பாச உணர்வு அப்பயிர்களைப் பார்க்கும்பொழுதும் இருந்தது. வீட்டுக்கு முன்னால் கிணறும்

கிணற்றை அடுத்து மிளகாய்க் கன்றுகளும் பின்னால் வாழைகளும் அவற்றிற்கும் பின்னால் கல்லடியாத தறையில் பனைகளும், பள்ளிக்கூடப்பிள்ளைகளை வாத்திமார் உயரத்துக்கேற்ப அடுக்கிவிட்டமாதிரி ஒரு சீரான ஒழுங்கோடு காட்சியளித்தன. வெகு நேரம் வயித்துப் பார்த்துக் கொண்டிருந்த பசுபதி தபால் காரன் ஒழுங்கை முகப்பில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு அரக்கப்பரக்க ஒழுங்கைக்கு ஓடிப்போய் தபாற்காரன் கொடுத்த போஸ்ட்காரடை வாங்கி எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கினான். தபாற்காரனின் சத்தம் கேட்டதும் கொட்டிலுக்குள் இருந்த பசுபதியின் இனையமகன் ஐயாக்குட்டியும், மச்சான் வல்லியனும் விரைவாக வெளியில் வந்தனர். “டேய், மோட்டுப்பிள்ளையள்! எனக்கு நீங்கள் புத்தி சொல்லுறியள் ஆய்!

இஞ்சை பெரிய கமக்காறன் காணி எழுத அடுத்த வெள்ளிக்கிழமை காலம்பறையாழ்தேவியிலேவாரூராமமுழுக்காசோடை சுன்னாகம் டேசன்லே காத்திருக்கட்டாம். சட்டுப்புட்டுன்று விஷயம் முடிச்சுப் போட்டு பின்னேரம் திரும்ப வேணுமாம். அந்தாள் படிச்ச மனுசன். கொழும்பிலே பழகினவர். பின்னே எங்கடை ஊர் வெள்ளாளர் போலயே'' என்று பசுபதி கெக்தலி கொட்டினான். வல்லியன் முகத்திலும் சந்தோஷம் பரவி பல்லு முழுக்கத் தெரிய ஒரு சிரிப்பு மலர்ந்தது. ஐயாக்குட்டியால் 'வெள்ளாளர் தங்களுக்கு காணி விற்கசம் மதிப்பினம்' என்பதை நம்பமுடியவில்லை. ஏதோ பொறுக்காமல் போஸ்ட்காட்டை வாங்கி திரும்பி வாசித்துப் பார்த்தான். ஒன்றும் பேசாமல் கிணற்றடித் தென்னை யில் முதுகைச் சாய்த்தான். மனம் பழைய சம்பவங்களை அசைபோடத் தொடங்கிற்று.

புன்னலைக்கட்டுவன் ஒதுக்குப்பறமான செம்பாட்டுக் கிராமம். அக்கம் பக்கத்து ஊர்களில் புன்னலைக்கட்டுவன் கள்ளுப் பெயர் பெற்றது. எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உயர்சாதியினரை வீட ஏறக்குறைய இருமடங்கு அதிகமாக இருந்தனரென்றாலும் அவர்களில் ஒருவருக் கேனும் சொந்தமாக ஒரு குழி காணிகூட இல்லை. காணிகள் முழுவதும் பெரிய வெள்ளாளர்களின் கைகளில். அதிலும் அரை வாசிக் காணிகள் உடையார் வல்லிபுரத்தாருடையது. அவருடைய காணிக்குள் கமம் செய்ய விரும்பிய பள்ளர் தாங்களே கல்லடித்து, தறை கொத்தி, கிணறு வெட்டிக் கமம் செய்ய வேண்டி இருந்தது. இவ்வளவு செய்தும் காணிக்குள் கொட்டில் போட அனுமதி பெறுவதற்காக, உடையார் வீட்டுக்கு நாலுமாதம் நடந்துதிரிந்து அவருடைய வளவு வேலைகளைப் பார்ப்பதற்கு தங்களுடைய பெடியங்களை அனுப்பி கமக்காறியின் ஏச்சுப் பேச்சுகளை பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. முடிவில் கமக்காறியிச்சியும் தலையாட்டினால் சில வேளை உடையார் கொட்டில்போட அனுமதி கொடுப்பார். இப்படி உடையாரின் கடைசிக் காலத்தில் அனுமதி பெற்று தன் வாலிபவயதில் குளவி அடைப்புக் காணிக்

குள் கொட்டில் போட்டவன் பசுபதி. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட முப்பது வருடமாக அந்த மண்ணைக் கொத்தியே அவனுடைய சீவியம் நடந்தது. இந்த முப்பது வருடங்களுக்குள் அவனுடைய கலியாணம் நடந்தது, பிள்ளைகள் பிறந்தது, வளர்ந்தது, மூத்தவனுக்கு கலியாணம் நடந்தது, எல்லாம் அந்தக் காணிக்குள் தான். கல்லடித்த தறையான பத்துப்பரப்பும் பசுபதியின் இரத்தத்தை உழைப்பாக உறிஞ்சினாலும், எந்தக்காலத்திலும் அவனுக்குத் தேவையான விளைச்சலைக் கொடுக்கத் தவறியதேயில்லை. இந்த விளைச்சலும், மிச்சம் ஆறுபரப்பு வடலியில் ஊறின கள்ளும், பசுபதியின் சிக்கனமான வாழ்க்கையும், அவனுடைய சமூகத்தினரிடையே பசுபதியை ஒரு சின்னப் பணக்காரனாக்கின. இதற்கிடையில், உடையார் காலமாகி அவரின் சொத்தும் பிள்ளைகளுக்குப் பலபிரிவுகளாகப் பிரிந்தன. "பெரிய கமக்காரன்" பட்டத்தை எடுத்துக்கொண்ட மூத்தமகன் ஆறுமுகம் குளவி அடைப்புக் காணிக்கும் சொந்தக்காரனானார், உடையாரின் காலத்திலேயே ஆறுமுகம் உத்தியோகத்துக்காக கொழும்பில் குடியேறிவிட்டவர். அப்பொழுது மலிவாக வளைத்துப்போட்ட கொழும்புக் காணியில் கட்டிய மூன்று வீடுகளின் வாடகைப் பணத்தைக் கொண்டு சந்தோஷமாக சீவியம் கழித்து வந்தார். யாழ்ப்பாணத்து நிலபுலன்களை தனது மச்சான் சின்னத்தம்பரின் மேற்பார்வையிலும், பசுபதியின் கவனிப்பிலும் விட்டுவிட்டார். எப்போதாவது சித்திரை மாதம் பார்த்து ஊருக்கு வந்து அமர்க்களம் பன்னிவிட்டுத் திரும்புவார். அப்பொழுதெல்லாம் பெரியகமக்காறனின் ஏவலுக்காக பசுபதியின் குடும்பமே அவர் வீட்டு முற்றத்தில் காத்திருக்கும். ஆறுமுகம் தான் நாகரீக மனிதன் என்பதைக் காட்டிக் கொள்ள ஊருக்குள் மற்றவர்களுடன் கதைக்கும் போது "சாதி பார்க்கிறது. பிழை, காட்டுமிராண்டித்தனம்" என்று பேசினாலும் பசுபதி குடும்பத்தின் இலவச சேவையை என்றைக்கும் அவர் இழக்கத் தயாராகவிருக்கவில்லை. பசுபதியிடம் மட்டும் அவருக்கு ஒரு பிடிப்பு இருந்தது. மிக்சிரிய வயதில், பசுபதி தொட்டாட்டு வேலைக்கு அவருடைய வீட்டில் நின்ற

போது அவன்தான் ஆறுமுகத்தின் தோழன். பசுபதி சாப்பிட்டால் தான் ஆறுமுகம் சாப்பிடுவார். பசுபதி பக்கத்தில் லாமல் தான் படிக்கமாட்டேன் என்று இவர் அடம்பிடித்ததின் பயனாகத் தான் இன்றைக்கும் பசுபதி ஏதோ எழுத்துக் கூட்டி வாசிக்கிறான். இப்பொழுதும் கொஞ்சம் கள்ளப்போதை ஏறிவிட்டால் ஆறுமுகத்தார், பக்கத்தில் ஒருவரும் இல் லாவிட்டால் பசுபதியோடே சில பகிடிச் சேட்டைகளும் விடுவார். பசுபதியும் தான் எடுத்து வளர்த்த கமக்காறனுக்கு வலு விசுவாசம். அவரின் நிலுபலன்களை ஒரு குறையில்லாமல் கவனித்துவந்தான். பசு பதியின் விசுவாசத்தில் நம்பிக்கை வைத்து ஆறுமுகமும் சில வருடங்களாக யாழ்ப்பாணம் வராமலேயே இருந்துவிட்டார். திடீரென்று ஒருநாள் முன்னறிவிப்பெதுவு மின்றி வந்திறங்கிய ஆறுமுகம் இரண்டு நாட்கள் காரில் ஓடித்திரிந்தார். மூன்றாம் நாள் காலை தோட்டம் பார்க்க வந்தவர் பசுபதியிடம் தன் மூத்த மகளின் கலியாணத்தைப் பேசிப் பொருத்திவிட்டா ரென்றும், சீதனத்துக்கு காசு குறைகிறபடி யால் குளவி அடைப்புக் காணியை விற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். "பசுபதி, இந்தக் காணி என்ன பெறும்" எனக் கேட் டார். காணி விற்கப்படப்போகிறதென்ற தும் சில காலமாக பசுபதி மனத்தின் அடியில் மூடிவைத்திருந்த நப்பாசை அவனைக் கிண்டத் தொட்டங்கியது. அவனைப் பொறுத்தவரை அந்தக் காணி அவனை விட்டுப் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். கமக் காரனாக விற்க நினைக்கும் வரை தான் காணி கேட்பதே பெரிய துரோகம் என்ற நம்பிக்கையில் பலகாலமாய்பேசாமலிருந்த பசுபதிக்கு, இப்பொழுது ஆறுமுகமே காணி விற்கப்போகிறதென்று சொன்ன தும் தானும் கேட்டுப்பார்க்கலாம் என்று ஆசை தொட்டது. "கமக்காரன் அது பரப்பு இல்லையில்லை என்றாலும் 150 பவு னுக்கு விற்கலாமாக்கும். போனமாதம் பக்கத்துக் கலட்டு, நம்முடைய மச்சானார் சின்னத்தம்புக் கமக்காறன்பரப்பு1300க்கு விற்பவராக்கும்" என்றான் பசுபதி. ஆறு முகத்தாருக்கு முகம் இருண்டது. "பாரடா பசுபதி, நேற்று நான் காணி விற்க வேணுமென்று சொல்ல, இவன் சின்

னத்தம்பு என்றை காணி, மெயின் ரோட்டி. விருந்து துலைச்சுப் போச்சு. பரப்பு ஆயிரத் துக்கு வந்தால் தள்ளிவிடுவம் என்று சொன் னவன் பின்னேரம் சிவசம்புவைக் கூட்டிக் கொண்டு வந்து எனக்குச் சொல்லுறான் தான் பரப்பு எண்ணூறு என்று நின்றவரை ஆயிரத்துக்கு அமத்தியிருக்கிறான். ஆளை விடாதே என்று. எளிய ராஸ்கலை நம்பி ஒரு காரியம் செய்யலாமே" என்று கோபத்தோடு துள்ளினார். "கமக்காறன் சிவசம்பரிட்டை இப்ப எங்கை காசு? உது சின்னத்தம்புக் கமக்காறன் தான் நம்மைப் பேய்க்காட்டி மலிவாய் அவருடைய பேரிலை அமத்தப்பார்க்கிறார்" என்று நிலை மையை தெளிவுபடுத்திவிட்டு, "கோவிக் கப்படாதாக்கும் நாம் விரும்பினால் எனக்கு இதை பரப்பு ஆயிரத்தைந் நூற்றுக்குத் தாருமன்" என்று கேட்டுவிட்டு பசுபதி இரண்டடி தள்ளி நின்றான். ஆறுமுகத்தா ருக்கு இன்னொரு அதிர்ச்சி. "டேய், டேய் எனக்குத் தெரியாமல் இவ்வளவு காசு என் னெண்டு சேர்த்தனி? இருபத்தையாயிரம் காசாய் வைச்சிருக்கிறியே?" என்று கேட் டார். பசுபதி தான் சேர்த்து வைத்திருக் கும் பணத்துடன், ஒரு கிழமை அவகாசம் தந்தால் மூத்தமகன் கலியாணம் செய்த பகுதியால் கடனும் வாங்கி முழுக்காகும் தரமுடியும் என உறுதி கூறியதும் ஆறு முகம் கொஞ்சநேரம் யோசித்தார். மீன் டும் சின்னத்தம்பரின் துரோகம் நினைவுக்கு வந்ததால் கிளம்பின கோபத்தோடு, "காணி உனக்குத்தான். அடுத்த கிழமை வருவன், காசை ஆயத்தப்படுத்து" என்று சொல்லிவிட்டு சின்னத்தம்பர் வீட்டை போய் அங்கேயும் கொஞ்சநேரம் சத்தம் போட்டுவிட்டு ஆறுமுகம் கொழும்புக்கு போய்விட்டார்.

அன்று பின்னேரமே ஊர்முழுக்க பசு பதி ஆறுமுகத்தாரின் காணியை வாங்கப் போகிறானென்ற செய்தி பரவி விட்டது. அன்றுவரை புன்னூலைக்கட்டுவனில் சாதிப் பிரச்சனை பெரிய அளவில் கிளம்பியதில்லை. தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பெரும்பான் மையினராகவும் சிறிது கையிருப்பு உடைய வர்களாயும் இருந்தபடியால் ஊர் வெள் ளாளரும் அவர்களை கொஞ்சம் மரியாதை யாய் நடத்தி வந்தார்கள். ஆலயப்பிர

வேசப்பிரச்சனை மற்ற ஊர்களைக் கலக்கிய போது கூட, புன்னூலைக்கட்டுவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோயிலுக்குள் போவதைப்பற்றி அதிக அக்கறை காட்டாததால் சாதிச் சண்டை எழும்பவில்லை. "பள்ளன் காணி வாங்கப் போகிறானும்" என்று கேட்டதும் வெள்ளாளர் கலங்கிப் போனார்கள். சின்னத்தம்பரும் சிலசம்புவும் படலைக்குப் படலை நின்று ஆறு முகத்தாரையும் பசுபதியையும் முழுத் தூஷணத்தில் திட்டித் தள்ளினார்கள். "அவன் தான் செய்யிற காணியை வாங்கினால் எங்களுக்குன்ன?" என்று முதலில் கேட்டவர்களும் பின்னர் சின்னத்தம்பர், "பள்ளர் காணி வாங்கத் தொடங்கிவிட்டால் ஊருக்கை எங்களை மதியாங்கள். வேலை வெட்டிக்கு வரமாட்டார்கள். குப்பினான், ஊரெழு வெள்ளாளர் எங்களைப் பார்த்துச் சிரிப்பங்கள்" என்று இடுக்கி போட்டதும் எப்படியென்றாலும் பசுபதிக்கு காணியை விற்கவிடாமல் குத்தி முறிப்பது என்ற முடிவிற்கு வந்தார்கள். ஆறுமுகத்தாருக்கு கடிதங்கள் பறந்தன. சின்னத்தம்பர் தானும் பரப்புக்கு ஆயிரத்தைத் தொகுத்து தருவதாகக் கடிதம் போட்டார். "எனக்கு களவு செய்தவனுக்கு காணி தரேன்" என்று ஆறுமுகத்தார் பிடிவாதமாக மறுத்துவிட்டார். "இந்த மறுப்பைக் கேள்விப்பட்டதும் இதுவரை ஆறுமுகத்தார் கோபத்திலே சொன்னவரே தவிர கடைசிலரைக்கும் தங்கடை குலத்தவருக்கு வெள்ளாளர் காணி கொடாயினம்" என நம்பியிருந்த பசுபதியின் பிள்ளைகளும் சொந்தக்காரரும், சிலவேளை காணிகிடைக்கலாம் என்ற நப்பாசையும் வந்ததால் அவசரம் அவசரமாக ஓடித்திரிந்து பதினையாயிரம் சேர்த்து விட்டார்கள். உரும்பராயில் கலியாணம் சுட்டிய மூத்த மகன் மார்க்கண்டு உலகம் அடிபட்டவராதலால் காணிகிடைக்குமென்று கடைசிவரை நம்பவில்லை. தகப்பனின் ஆசையை ஏன் கெடுப்பான் என்ற நோக்கத்துடன் தான் எப்படியும் மிகுதி பத்தாயிரம் கொண்டு வருவதாக வாக்குக் கொடுத்திருந்தான்.

வெள்ளிக்கிழமை கிட்டக்கிட்ட ஊருக்குள் பரபரப்பும் கூடிக்கொண்டே போனது.

காணியை விற்கவிடாமல் எப்படியாவது தடுப்பது என்று வெள்ளாளரும், எப்படியென்றாலும் காணியை வாங்கிப்போட வேண்டும் என்று பள்ளரும் கங்கணம் கட்டிக்கொண்டு நின்றனர். பக்கத்து ஊர்க்காரர் சிலர் இடைக்கிடை வந்து இரண்டு பக்கமும் கிளறிவிட்டுப் போவார்கள். வெள்ளிக்கிழமையும் விடிந்தது. விடியக் காலையிலேயே மார்க்கண்டு காசோடுவந்து விட்டான். பசுபதி இருந்த பரபரப்பில் அன்று பனையேறவும் போகவில்லை. பதினொரு மணிக்கே பசுபதியும் மூத்தமகனும், மச்சான் வல்லியனுமாக கன்னாகம் ஸ்டேசனுக்குச் சென்றுவிட்டார்கள் காலையிலிருந்து சின்னத்தம்பரையும், சிலசம்புவையும் ஊருக்குள் காணவில்லை. "வெட்கத்திலே வெளிக்கிட்டுடையாக்கும்" என்று பசுபதி வீட்டில் கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். இரண்டு மணிக்கு ஸ்டேசனுக்கு யாழ்தேவி வந்தது. ஆனால் ஆறுமுகத்தாரைக் காணவில்லை. ஊராட்களுடன் கோபமாதலால் சிலவேளை யாழ்ப்பாணத்தில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டு வரக்கூடும் என்று மூன்று மணிவரை காத்திருந்தார்கள். நேரம் போகப்போக மார்க்கண்டு புறுபுறுக்கத் தொடங்கினான். "சிலவேளை காலம்பறை தெயினைத் தவற விட்டிருப்பார். தந்தி அடிச்சிருப்பார். விட்டை போய்ப் பாப்பம்" என்று பசுபதி ஆறுதல் சொல்லி மற்றவர்களை கூட்டிக்கொண்டு திரும்பினான். விட்டு முற்றத்தில் இளையமகன் ஐயாக்குட்டி மற்றவர்களுக்கு நடுவில் நின்று கத்திக் கொண்டிருந்தான். பசுபதி வந்ததும் ஒரு நிமிடத்துக்கு எல்லாச் சத்தமும் அடங்கியது. எல்லா முகங்களும் பசுபதியைப் பரிதாபமாக பார்த்து விட்டு, பேசாமல் திரும்பி மிகையக்கன்றுகளைப் பார்த்தன. ஐயாக்குட்டி, "அப்புநான் சொல்லக் கேளாமல் கமக்காறன், கமக்காறன் என்று உயிரைவிட்டாய். இப்ப உன்னைப் பேய்க்காட்டிப்போட்டு சின்னத்தம்பரவை உன்னை கமக்காறன்ரை சம்பந்த பகுதியையும் கூட்டிக்கொண்டுபோய் யாழ்ப்பாணத்திலேயே ஆளை இறக்கிக் கொண்டுபோய்க் காணி எழுதிப் போட்டனம். பதினாறுபரப்பு வாங்க வெளிக்கிட்டாய், பதினாறு சான் கூடி இனி உள்க்

கில்லை' என்று ஆத்திரமும் அழுகையு
மாகச் சொன்னான். பசுபதிக்கு தலைசுற்றி
யது. அப்படியே குந்திவிட்டான். மார்க்
கண்டு மீண்டும் விஷயத்தை விசாரித்துப்
போட்டு பசுபதியின் கிட்டப்போய், "அப்
புவாணை உனக்கு இது காணாது. இனி நீ
இங்கை சீவிக்க ஏலாது. இந்த எளியவங்
களுடைய காணி எங்களுக்கு வேண்டாம்.
வெளிக்கிடு என்னுடை" என்றான்.
தலையை மெல்ல நிமிர்த்தின பசுபதி "இந்
தப் பகிஞ்ஞு பரப்பும் என்றை காணி,
அவையின்றை இல்லை" என்று ஆறுதலா
கச் சொன்னான். மீண்டும் ஒரே அமைதி.

"இது என்றை காணி. சின்ன த்தம் பர்
காசுக்கு வாங்கினாலும் எனக்கு முப்பது
வருட ஆட்சி இருக்குது. இனி ஒருல்
மகனுக்கும் நான் குத்தகை கொடேன்." உரமாய்
ஒலித்தது பசுபதியின் குரல். மிளகாய்கன்றுகளைப்
பார்த்திருந்த பல சோடிக் கண்கள் பசுபதியைப்
பார்த்தன. ஒடுங்கி இருந்த நெஞ்சங்கள் விரிந்தன.
பனைமரங்களில் உராய்ந்து, உராய்ந்து
காய்ந்துபோன அந்த நெஞ்சங்கள் விரிந்த
அந்தக் கணத்தில் புன்னாலைக்கட்டுவனில்
ஒரு உரிமைப் போராட்டம் தொடங்கி
விட்டது.

எல்லோரும் ஓர் குலம்

பசிக்கடியில்

பலநாள் செத்து

நேற்று 12-30 க்கு

தண்டவாளத்தில் வாழ்ந்தாள்

அந்தப் பிச்சைக்காரி.

நாங்கள்

பார்த்துச்

சிரித்து விட்டு

மேட்னிக்குப் போனோம்.

— தமிழவன்

“உலகத் தொழில் அனைத்தும்
உவந்து செய்வோம்”
—பாரதி

வாழ்க தொழில் நுட்பம்!
வாழ்க தொழில் நுட்பக்கலை!

எங்கள் வியாபாரம்

புடவை — பொலித்தீன் — கற்பூரம்

கர்நாட் ரெக்ஸ்ரைல்ஸ்

164, கெய்சர் வீதி, கொழும்பு-11.

With the Best Compliments
of

**Rajeswari Brahmin Hotel
AND
Stores**

(opposite Fort Railway Station)

*Pure Vegetarian Diets
Groceries, Grapes &
Book Sellers*

69, OLCOTT MAWATTA,
COLOMBO - 11

Phone: 25939

With Best Compliments of

MAHESWARI TEXTILE

(SPECIALIST IN CUT PIECES)

196, SECOND FLOOR,
SECOND CROSS STREET,
COLOMBO-11.

அன்பளிப்பு

With The Best Compliments



வி. ம. தம்பு

112, ஸ்ரீ கதிரேசன் வீதி,

கொழும்பு-13.

of

GALLE LAUNDRY

DYERS & DRY CLEANERS

535, Galle Road,
Katubedde,
MORATUWA.

Prop: **A. Chandrasekara**

Space Donated By



RAM BROS

140, MAIN STREET,
COLOMBO-II.

FREE LANKA STORES

DISTRIBUTORS OF:-

- ★ *Rubber Balloons*
- ★ *Parcelling Twine*
- ★ *Sewing Thread*
- ★ *Plastic Goods*
- ★ *PVC Goods*
- ★ *Confectioneries*
- ★ *Camphor*

Telephone: 24820

268, MAIN STREET,
240, 4th CROSS STREET,
COLOMBO-11.

RATNA STORES

IMPORTERS, DEALERS IN TEXTILES

128, 3rd Cross Street,
COLOMBO-11.

Phone: 26716

சி. க. கணபதிப்பிள்ளை
அன் சன்ஸ்

புகையிலை வியாபாரம்

31, ஸ்ரீ கதிரேசன் தெரு,
கொழும்பு-13.

சிறப்புப் பகுதி

புதுக்கவிதை அநுபந்தம்

“இன்று இலக்கிய உலகிலே பெரும்சர்ச்சைக் குரிய விஷயமாக இருப்பது ‘புதுக்கவிதை’. இலக்கியத்தில் புதுமை தான் உயிர் நாடி. அதை வைத்துத் தான் இலக்கியம் இயங்குகின்றது. அந்தப் புதுமையைச் சாத்தியமாக்குகிற காரியம் இலக்கியச் சோதனைக்காரர்களால் சிறப்புறுகிறது.

சிறப்புப் பகுதியாக ‘புதுக்கவிதை’ அநுபந்தம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம்.”

ஈழத்துப்

புதுக் கவிதை

இயக்கநெறி

இந்தியக் கவிதை, பழைய பிடியில் இருந்து முற்றாக நழுவி, புதிய கவிதை வடிவத்திற்குச் செல்வதற்கான போக்கு ஆரம்பமாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. வங்காளத்தில் Hungry Generation குஜராத் தில் Remath தெலுங்கு நாட்டில் துகம் பரக்கவிதை மராத்தி நாட்டில் A,B,C,D,E, தமிழ் நாட்டில் க. ச. ட. த. ப. ற என்பன அத்தகைய முயற்சிகளின் பெறுபேறுக முளைத்தவை. இவற்றில் பெரும்பாலானவை இலக்கிய கிளர்ச்சிக்காரராலும், சினமுற்ற தலைமுறையினராலும் உருவாக்கப்பட்டவை, என்பதும் மனதில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். ஆயின் இன்று நசிவு இலக்கியம் பயன்படுத்திய இந்தப் புதிய முறையான புதுக்கவிதை வடிவத்தினை நல்ல இலக்கியக்காரரும் பயன்படுத்துகின்றனர். இது பொதுப்பட வங்காளம், மலையாளம், சன்னடம் ஆகியவற்றில் நிகழ்ந்து வருபவையாகும். தெருக்கூத்து வானம்பாடி ஆகிய கவிதை ஏடுகள் தமிழிலும் இந்நெறி அருப்பி விட்டது என்பதற்குக் சான்றாக அமைகின்றன. புதுக்கவிதையின் போக்கு இவ்வாறு மாறிவரும் காலத்திலே ஈழத்தில் நடைபெற்ற முயற்சிகள் பற்றி வரலாற்று அடிப்படையிலும் பண்படிப்படையிலும் சிலவற்றில் சொல்லி வைப்பதும் தெரிந்து வைப்பதும் அவசியமானது ஆகும்.

பரிசோதனை முறையாக இக்கவிதை வடிவம் 'மணிக்கொடிக்குழுவினர்' காலத்

தில் ஆரம்பிக்கப்பட்டது போலவே ஈழத்திலும் சில மணிக்கொடிக்குழுவினரின் இயல்புகளால் பாதிக்கப்பட்ட ஈழத்துமறுமலர்ச்சிக் குழுவினரால் ஈழத்திலே ஆரம்பிக்கப்பட்டது, அறிமுகப்படுத்தப்பட்டது. வரதரின் இரவினிலே (13.6.42) சோதியின் (சோ. தியாகராசா) வாழ்வுத்திரையிலே (1954) என்ற கவிதையும் குறிப்பாக எடுத்துச் சுட்டப்படலாம் (இக்கவிதைகளின் அமைப்பினை ஒத்த முறையிலே இன்று மீரா. நா. காமராசன் போன்றோர் கவிதை அமைக்கின்றனர்.) இக்கவிதைகளில் யாப்பு பெருமளவு உடைபடவில்லை யென்று கூறும் அதேவேளையில் புதுக்கவிதையின் பெரும் இலக்கணம் என்று கூறக்கூடிய படிமமும் குறியீடும் அத்துணைசிறந்த முறையில் அமையவில்லை என்பதையும் கூறிக்கொள்ளவும் வேண்டும். "பிணம் போல் கிடந்தது பூமி" என்ற உவமையடிகளையே அவதானிக்க முடிகின்றது. இதனால் இப்புதுக்கவிதைகள் புதிய ரூபத்தினை அமைக்கும் பரிட்சார்ந்த நிலைப்பட்ட கவிதைகளாக-குறிப்பாக பரிசோதனையின் ஆரம்பமுறையாகக் காணப்படுகின்றன. காணப்படவே மரபின் ஆதிக்கம் பரிசோதனை வெறியிலும் மேலோங்கிக்காணப்பட்டது எனலாம்.

எம். சிறீபதி பி. ஏ. (சிறப்பு) ●

ஆறும் தஸாப்தத்திற்குப் பிறகுதான் ஈழத்தில்; தமிழ் நாட்டில் ஏற்பட்ட இயக்க நெறியும், சுயப்பிரக்ஞை தன்மையும் கொண்ட போக்காக அமைந்திராவிட்டாலும் பெருமளவு சுயப்பிரக்ஞையுடன் புதுக்கவிதை எழுத முன்வந்தனர்.

“சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து புதுக்கடம் போட்டுக்கொண்டு இலக்கியத்தில் எல்லைகளை சற்று விரிவடையச் செய்வதே எம் நோக்கம்” என்ற பரிசோதனைக் கூவலுடன் வெளிவந்த எழுத்துச் சஞ்சிகையே ஈழத்தவரீன்புதுக்கவிதை முயற்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது. இதன்பின் வந்த கணையாழி, நடை, க. ச. ட. த. ப. ற.; தீபம் போன்ற சஞ்சிகைகளிலும் புதுக்கவிதை எழுதியது போலவே விவேகி, மல்லிகை, தேசாபிமானி, புதுயுகம் வீரகேசரி போன்ற ஈழத்து சஞ்சிகைகளும், பத்திரிகைகளிலும் தம் படைப்புக்களை ஈழத்தவர்கள் எழுதி வந்தனர். ஈழத்தில் கவிதைகள் தனிப்பட்டவரின் பண்பலத்தினால் தனித் தொகுதிகளாக வருவது ஒரு பொதுப்பட்ட நெறியே. அது புதுக்கவிதைக்கும் ஏற்புடையதே. இத்தகைய பிரகரங்களுக்கூடாக, வசதிகளுக்கூடாக, தருமசீவராமு, யோ. பெனடிசுற், மு. பொன்னம்பலம், முருகையன், கே. எஸ். சிவகுமாரன், அ. யேசுராசா, த. இராமலிங்கம், நிருத்தன், மு. கனகராசன் போன்றோர் வெளி வந்தனர். ‘கவிதை’ ஏட்டின் கவிதையாளர்களையும் இதற்குள் அடக்கலாம். இவர்கள் 6ம் தஸாப்தத்திற்கும் ஏழாம் தஸாப்தத்திற்கும் உரியவர்கள். இடச் சுருக்கம் நோக்கி 6ம் தஸாப்த புதுக்கவிதைகள் பற்றி இங்கு கூறப்படும்.

இக்காலப்பகுதிக்குள் வெள்ளாட்டுப் போக்கிலே, உணர்வுபூர்வமாக எழுதியவர்களாக முருகையன், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோரை நீக்கிவிட்டு மிகுதியாக உள்ளவர்களை இரு பிரிவினராக வகுக்கலாம்.

(1) கலைக்கு ஒரு சமுதாய நோக்கம் உண்டு என்ற அடிப்படையில் எழுதியவர்கள் (தா. இராமலிங்கம், மு. பொன்னம்பலம், அ. யேசுராசா போன்றோர்.)

(11) கலை கலைக்காக என்ற நோக்கில் எழுதியவர்கள். முக்கியமாக தருமசீவராமு இதற்குள் அடங்குவார்.

இப்பிரிவுகளை நோக்குவதற்கு முன் முருகையன், கே. எஸ். சிவகுமாரன் பற்றி இரண்டொரு வார்த்தைகள். “பரவாயில்லை” (ஜூலை 1960) ‘கொதிப்பு’ (நவம்பர் 1960) ஆகிய புதுக்கவிதைகளை எழுத்தில் இனவெறி முழக்கப்பாடல்களையும் சந்தக் கவிதைகளையும் எழுதியது போல எழுதினர் முருகையன். பின்தான் நையாண்டி செய்வதற்காக எழுதியது என்று இன்று கூறி புதுக்கவிதையில் இல்லாத ஓசைக்கோர்ப்பு முறை தமிழ்க் கவிதைக்கு அவசியம் என்பதை தர்க்கரீதியாக நிறுவாது புதுக்கவிதை ஓட்டியும், வெட்டியும் அவர் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். “புதுமெய்க்கவிதைகள் வெளியாவது நம்மவர் நடுவில் ஒரு வேளுன நோக்கும் வெளிச்சமும் தோன்றுவதற்கு ஏதுவாகும் என நம்புகிறேன்” என்பது போன்ற புதுக்கவிதைக்கு நம்பிக்கை தரும் அவரது கருத்து; புதுக்கவிதையை வெட்டிக்கூறும் கருத்துக்களுக்கு பலவீனமாக அமைகின்றன.

‘ஒளிவிடத்தக்க முயற்சி’ என்று மா. இளையபெருமானின் ‘வாழ்க்கை’ என்ற புதுக்கவிதை பற்றி அவ்வி அவதியாக விழுந்தடித்துக் கொண்டு கருத்துத் தெரிவித்த கே. எஸ். சிவகுமாரனின் கவிதை பற்றிச் சில குறிப்புகள். “வெறும்வார்த்தைகள் கருத்தே புரியாத நிலை, விடுகவிப்பண்பு பெரிய கருத்தைச் சொல்ல வருதல் போன்ற பாவனை கீழுணர்ச்சியைச் சார்ந்த படிமங்கள்” போன்ற பண்புகள் கே. எஸ். சிவகுமாரனின் கவிதையில் உண்டு. இதைப் போன்ற அன்னியப்பட்ட கருத்துக்களையே யோ. பெனடிசுற், ஏ. இக்பால் போன்றோர் புதுக்கவிதையில் தெரிவித்துள்ளனர்.

கலை கலைக்காக என்ற நோக்கத்தில் புதுக்கவிதை எழுதிய தர்ம சீவராமு திருகோணமலையை சேர்ந்தவர் எனினும் நம் நாட்டுடனும் ஏன் தற்சமயம் வாழும் டில்லியுடனும் ஒட்டுப்படாது வாழ்க்கையை

அன்னியமயமாக்கிக் கொண்டவர். இவர் தான் புதுக்கவிதைக்குரிய படிமத்தையும் குறியீட்டையும் பயன்படுத்தியவர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எனினும்

“சொல்ல எடுத்துக் கொண்ட

பொருளும்

“சொல்வதற்குக் கையாளும்

முறையும் இரவல்”

என்று கூறும் அளவிற்கு பொருளைக் கையாளுவதால் அவர் இருண்மை வாதத்திற்குள் விழுந்து விட்டார். ஆயின் புதுக்கவிதைகளை நசிவு இலக்கியக் கோட்பாடாகக் கொள்பவர்க்கும், பிராய்டின் வழிவந்த கவிதை வடிவம் என நோக்குவார்க்கும், தர்மசிவராமுலின் புதுக்கவிதை நல்ல பயனை கொடுக்கும் என்பதைக் கூறி அவர் புதுக்கவிதை பற்றிய குறிப்புக்களை நிறுத்திக் கொள்ளலாம்,

“பெரும்பாலான மாந்தரிலிருந்து தன்னைத்தானே பிரித்துக் கொள்ளாது அவர்களுடன் இணைத்துக்கொள்ளும் போக்கினையும், அதன் வழிவந்த பேச்சோசைப் பண்பையும், சரியான முறையில் உள்வாங்கிய சிலர் புதுக்கவிதையைக் கையாளத் தொடங்கினர். அவர்களில் தா. இராமலிங்கம், அ. யேசுராசா, மு. பொன்னம்பலம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களுடைய பண்பு, மேற்கூறிய பண்புகளின் வழிவந்ததிலை அவர்களது புதுக்கவிதைகள் உயர்விட்டு அமைக்கும் படிவங்களின் சேர்க்கையாக இல்லாது, பேச்சோசைப்பண்பும், எளிமையும் கலந்து காணப்படுகின்றன.

“துள்ளந் கண்ணென்றும் பாராது

கடிநாய்

விட்டுத் துரத்திப்

போட்டுப் பிடுங்குதே

சிக்! அடி நாயை”

(பலி: தா. இராமலிங்கம்)

இது பேச்சோசைப் பண்பைக் கொண்டு சிறு சிறு வாக்கிய அமைதியுடையதாக உள்ளது.

“எழும்பு பிள்ள... ..!

மணி அடிச்சுப் போட்டு... ..து

நேரம் போகு... ..து

(நல்லம்மாவின நெருப்புச்சுட்டி.

அ. யேசுராசா)

இதிலும் மேற்கூறிய பண்பை அவதானிக்கலாம்.

தமிழகப் புதுக்கவிதையாளர் படிமத்தினையே முதலும் முடிவுமாகக் கொள்வதில் அவர்களது கவிதை அருபநிலைப் பண்புடையதாக விளங்கியது. இந்நிலையே அதாவது தனிப்பட்ட ஒருவர் அவ்வப்போது வெளிக்காட்டும் மொழிப் போக்குகளைக் குறிப்பதான இந்நிலைப்பாடே சிங்கள நிலந்தஸ் கவிவாணரிடமும் காணப்பட்டது. ஆனால் ஈழத்தின் தற்கால மன்வாசனைச் சொற்களை எமது புதுக்கவிதையாளர்கள் பயன்படுத்தியதால் அவர்கள் பெருமளவுக்கு அருப நிலைப்பண்பாளராக விளங்க முடியவில்லை.

ஈழத்துப் புதுக் கவிதையாளர்கள் அன்னியப்பட்டுப் போகாத பண்புடையவர்களாக இருந்தால் பெருமளவு தமிழ்நாட்டு புதுக் கவிதையாளர்கள் கையாளாத அளவிற்கு பழைய கருத்துப் படிவங்களை தெளிவுடன் நூதனமாகக் கையாண்டனர். (பாரம்பரிய யாப்பு நெறியை ஒதுக்கித் தள்ளிய அளவுக்கு புதுக்கவிதையாளர்கள் பாரம்பரியக் கதைக் குறிப்புக்களையும் காவியக் குறியீடுகளையும் தமது ஆக்கங்களில் எடுத்துக் கூறியுள்ளனர் என்ற உண்மையே இங்கு நினைவு கூரப்படுகிறது.) தூக்கட்டும், தூக்கட்டும் என்ற தா. இராமலிங்கத்தின் நெடும் புதுக்கவிதையில் உள்ள சில அடிகளை எடுத்துச் சுட்டலாம்.

“கற்புக் கரசியாய்

வாழ் என்று வாழ்த்திச்

சிலப்பதிகாரமும்

சீதனம் தந்தார்”

“சிலப்பதிகாரம் என்ற ஒரே ஒரு வார்த்தையாலேயே அவள் வாழும் யாழ்ப்பாண சமூகத்திற்குப் பின்னணியாய், சீத

னமாய் நிற்றும் முழுக் கலாசாரமும் மரபும் காட்டப்படுகின்றன.

ஈழத்துப் புதுக்கவிதையாளர்கள் கவிதைக்கு அடிப்படையாக உள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பினை புறக்கணித்து கருத்துப் பிரதானியத்திற்கு தனித்துவ முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் கவிதையில் உணர்ச்சியும் காணப்பட்டது. இதனை ஒரு வாசகனின் கருத்துக்கூடாக நிறுவலாம். அ. யேசுராசாவின் 'பெருமிதம்' பற்றி 'அஞ்சிறைத்தம்பி' கூறிய கருத்து பின்வருமாறு அமைகின்றது. "பதினொரு வரிகளும் இறுக்கமாகவும் நேரடியாகவும் உணர்ச்சி நிலையை வெளிப்படுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது: அதைப் படிக்கும்போது நானும் அதே பெருமித உணர்வுக்கு ஆட்பட்டேன் என்பதனால் தான், அதைத் திடமாக ஒரு நல்ல கவிதை என்று சொல்லக்கூடியதாக உள்ளது."

தமிழில் இதுவரை என்ன இருந்திருக்கிறது, நாங்கள் எழுதுவதுதானே தமிழ் இலக்கிய சரித்திரத்தின் முதல் அதிகாரம் என மார்தட்டிக்கொண்டு கிளம்பும் கறுப்புத்தோல் வெள்ளையர்கள் 'கருவுற்றிருக்கும் மாற்றான் மனைவியை ஸ்நான அறையில் அவள் சம்மதத்துடன் ஒருவன் கட்டியணைக்கும் காட்சிகள் நம் இலக்கியத்தில் இல்லையே' என அங்கலாய்த்து அவற்றினை செயற்கையாக அமைத்துக் கொள்ள முற்படுகின்றனர். அவ்வியல்பையுடையோரே தமிழ்நாட்டு புதுக்கவிதையாளர்கள். இதனால் "செக்ஸ் தீம்கள் நெருப்புப் போன்றவை. அவற்றைக் கலைத்திறனுடன் ஜாக் கிரதையாக அணுகாவிட்டால் ஆபாசம் என்கின்ற சாம்பல்தான் மிஞ்சும்" என்ற கூற்றுக்கு இணங்க 'செக்ஸ் தீம்கள்' சாம்பலாகிவிடுகின்றன. ஆனால் ஈழத்தவர்களில் பெரும்பாலோர் மரபு என்பதே காலமும் இடமும் பற்றி வழக்குத் திரிந்தக்காலும் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமை செல்வதோர் முறைமை" என்பதை உணருவதால் செக்ஸ் தீம்கள் சாம்பலாகி விடுவதில்லை.

"அரை வெறியில் வந்திடுவார்
கடுகுது கடுகுது

மடியைப் பிடி என்பார்
மின்னுவது போலிருக்கும்
பாட்டம் ஓய்ந்து
சில நேரம் சிந்தி விடும்
போய் விடுவார்"

என்ற தா. இராமலிங்கத்தின் அடிகள் கோழிப்புணர்ச்சி செய்யும் திடகாத்திரமற்ற மனிதனை சித்தரிக்கின்றன. இவர் போன்றோர் சமூகத்தினைச் சுற்றி நோட்டமிட்டு பார்க்க முற்பட்டதால் இவர்கள் சமூகத்தின் அடித்தளங்களிலே காணப்படும் சிக்கல்களில் ஒன்றான பால் விவகாரங்களைத் தொட்டுக் காட்டினர். அதனாலே தான் அவை ஆபாசமாக அமையத்தவறின. இந்த வகையில், சமூகத்தில் காணப்படும் பல குறைபாடுகளையும், ஆசாரம் என்றபோர்வைக்குள் நடக்கும் தடுதலையும் கீறிக்காட்டும் தெலுங்கு திகம்பரக் கவிகளுடன் ஈழத்துப் புதுக்கவிதையாளர்கள் ஒப்பிடக்கூடியவர்கள் ஆவார்.

"பெறுவதற்கு ஒன்றமில்லை
பேசாமல் அவிழ்த்திடு ஆடைகளை
என்பார்
அண்டர் கிரவுண்ட்
படத்தயாரிப்பாளர்கள்"

என்ற பாணியிலே வெறும் உடல் இச்சை நிர்வாணத்தை மட்டும் சித்தரிப்பவர்கள் அல்லர் திகம்பரக் கவிகள் என்பதை இவ்விடத்தில் சிறப்பாகப் பலரும் மனங்கொள்ள வேண்டுவது அவசியமானதுமாகும்.

பொதுப்பட சமுதாய நோக்குடை புதுக்கவிதைகளைப் பார்க்க வந்த இடத்தில் மு. பொன்னம்பலத்தின் புதுக்கவிதையைப் பற்றி பிரத்தியேகத் தன்மை கருதி இங்கு தனித்துக் கூறவேண்டும். அவ்விடயம் பற்றிச் சில வார்த்தைகள்.

"தோளில் சிதறும் வேர்வைத்துளிகள்
உழைப்பை நகக்கும்
உதிரப் பேச்சு
மேலில் புரளும் ஊனைச்சதைகள்
உழைப்பை உறிஞ்சும்
கொழுப்பின் பேச்சு"

இது வர்க்க முரண்பாட்டினை எடுத்து விளக்கும் மு. பொன்னம்பலத்தின் கவிதை அடிகள். ஆனால் என்ன காரணமோ மார்க்ஸியச் சித்தாந்தக்காரர் நவீன காலத்திற்குரிய புதுப்பண்டிதர்கள் என்று கருதிப் போலும் மீண்டும் ஆமை தன்னை ஒட்டிற் குள் இழுத்துக்கொள்வதுபோல பழைய படியும் ஆன்மவிசாரத்திற்குள் இறங்கிவிட்டார். புதைகுழியைத் தோண்டி உபநிடதக் கருத்துக்களுக்கு மீண்டும் தாவும் மு. பொன்னம்பலத்தில் 'புள்ளி' 'எனக்குள் இருக்கும் நான்' 'அம்மணம்' ஆகியவற்றிற்கு பிராமணங்களுக்கும் உபநிடதங்களுக்கும் நவீன வியாக்கியானங்கள் எழுதும் மு. தனையசின்கத்திடம் உரை எழுதும் பொறுப்பு விடப்பட்டிருந்தது. [இனிமேல் என்ன செய்வாரோ தெரியாது. அவரது ஊன் உடம்பு மறைந்துவிட்டது] ஆட்டினிடத்து பால் மடி இருக்கத்தானே செய்கின்றது. அதை விட்டுவிட்டு கழுத்தில் தொங்கும் அதரைச் சுவைத்துக் கொண்டிருப்பானேன்; கர்மவினைதான்' என்று தான் இவர்களைப் பார்த்துக் கேட்கத் தூண்டுகிறது.

புதுக்கவிதை தமிழகத்திலே அதிகம் 'ஓசை ஓடிச்சல்' உடையதாக இருக்கின்றது. ஆயின் ஈழத்தில் பொருள் ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சியும், சமூகத்தில் ஏற்பட்ட திருப்தியின்மையும் தான் யாப்பிலே உடைப்பினை ஏற்படுத்தியதால் 'ஓசை ஓடிச்சலில்' ஒரு நிதானப் போக்கினை இங்கு அவதானிக்க முடிகின்றது. இது புதுக்கவிதை வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி.

பேச்சோசைப் பண்பினைக் கொண்ட கவிதை நெறியுடன், ஈழத்துப் புதுக்கவிதை நெறி சங்கமிக்கின்றது. சங்கமித்த எதிர்காலத்திற்கான ஒரு தீட்சணியம் மிக்க, வாழ்வு பற்றிய நன்னம்பிக்கை தரும் பொருளை உள்ளடக்கிய நவ கவிதை வடிவத்தை ஈழத்துப் புதுக்கவிதை இயக்க நெறி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைத் அது தரவே செய்கின்றது. இந்நெறி இன்று 'தெருக்கூத்து', 'வானம்பாடி' போன்ற இதழ்களில் வெளிவரும் புதுக்கவிதை நெறியுடன் இணைந்து கவிதையில் புதிய பரிணாமத்துவத்தை எடுக்கும் எனத் திட்டமாகக் கூறலாம் என்பதே கூறிவைக்கத் தோன்றுகின்றது.

அன்பளிப்பு

ச ர ஸ் வ தி க பே

211, செட்டியார் தெரு,
கொழும்பு-11.

தொலைபேசி: 35789

தெரிந்து

கொண்டமை...

அன்பே!

உன்னுடைய தாயார் ஒரு 'மாதிரி'யாம்
தந்தையும் ஏதோ 'அப்படித்தானும்'
எனவாக...

பற்பல கதைகள் வந்து சொல்லுகிறார்
இவையெல்லாம் நானும் அறிவேன் தான்
அதனெல்லன் ?

உன்னுடைய மெல்லிய உணர்வுகளைப்
பூரணமாய்

நானறிந்து கொண்டது போல்...

நீயும் எனை அறிவாய்தானே...?

அது, போதும்!

குண்டுசி ...!

கார் ஓடும் கோல் றோட்டில்
தாராராகி ஓடுகிற —
மதியத்தில்,

குறுக்கு மறுக்கான
கூட்டத்தில் போகையிலே
செருப்பறந்து போச்சுது...!
'சீச் சனியன்

அறுந்து போச்சுதே;
என்னண்டு போறதெண்டு!

குழம்பி நிற்கையிலே,

நீ தந்த குண்டுசி...!

குத்தி ஒரு படியாய்

மேல் நடந்து போனோம், நாம்

தோழா!... என் நன்றி

உந்தனுக்கும்,

உன்னுடைய ஊசிக்கும்

இழப்பு ...

ஓ ! அது
எனை விட்டுப் போயிற்று
வேர்த்து விறுவிறுத்து
வந்தடைந்த அலுவலகம்,
படிகளில் 'பை' தட்ட
அது அங்கில்லை
என்ன நடந்திருக்கும் ?

தொடர் வண்டிப் பயணத்தில்
கோட்டை — அலுவலகச்
சில நூறு யாரிற்குள்
எங்கேயோ

கொள்ளையிடப் பட்டோ
விழப் பட்டோ போயிருக்கும்
எப்படியோ,
அது எனை விட்டுப் போயிற்று...

ஆறு வருடங்கள்
இனிய நினைவான
'என்னுடைய மெல்லெழுத்துப்
பச்சை நிறப் பேனை !'

ஓ! மலர்...

அந்த நத்தாரின்
நள்ளிரவுப் பூசையின் பின்,
நீ—அளித்த பேனை
எனை விட்டுப் போயிற்றே,

ஓ!..... அது.

இனி வரப் போவதில்லை...

தல்லதோ கெட்டதோ புதுக் கவிதை என்ற பெயர் இப்படைப்புக்களுக்கு வந்து ஒட்டிக்கொண்டு விட்டிருக்கிறது. கவிதையென்றால் இன்னின்ன அங்க லட்சணங்கள் இருக்க வேண்டும் என்று வரையறை செய்து கொண்டவர்கள், வரையறை தெரிந்தவர்கள் இப்படைப்புக்களை பார்த்துவிட்டு முகம் சுழிக்கிறார்கள். நெற்றிக் கண்ணைத் திறக்கிறார்கள். வரையறைக்குள் இது அடங்கவில்லையென்று இது கவிதையா இல்லையா என்பது கவிதை என்கிற சொல்லைப் பற்றிக் கொண்டு நடக்கிற விதமாகத்தான் எனக்குப் படுகிறது. இது கவிதையுமில்லை புதுசுமில்லை என்று சொன்னால் அதனால் பிரமாத நஷ்டம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. பெயரைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. வேறு பெயர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். தற்போது இது புதுக்கவிதை. சிறுகதையல்ல, இசைப்பாடலல்ல, நாடகமல்ல, கட்டுரையல்ல.

— சார்வாகன்
சுசுடதபற மார்ச் 1971

புதுக் கவிதை ஓர் இலக்கிய வடிவமே இவ்வடிவத்தை பிராய்டிஸவாதிகள், எஃஸிஸ்டென்ஷியலிஸ்டுகள் ஸர்ரியலிஸ்டுகள் நம்பிக்கை வறட்சிவாதிகள், சமூக கலகவாதிகள், அகவய ஆன்மீகவாதிகள் முதலிய பிற்போக்காளர்கள் பயன்படுத்தினர். புதுக் கருத்துவேகம், கருத்தளவில் படிப்பாளி எழுத்தாளர்களிடையே அணிப்பிரிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இவர்களில் சிலர் சமூக விமர்சன நிலைக்கும் அப்பால் சென்று, தத்துவார்த்த ரீதியான நிலைகளில் நின்று இன்றைய சமூக வளர்ச்சி நிலைக்கேற்ப கவிதை படைத்து புதுக் கவிதைக் கவிஞர்களுக்கு முன்னோடியாயுள்ளார்கள். இப்புதுப் போக்குகளை மக்களின் சமூக உணர்வு நிலையளவுக்கு வளர்ப்பதில் இலக்கிய விமர்சனப் பணியில் முன்னேறியுள்ளார்கள்.

— பேராசிரியர் நா. வாழைமலை
புதுயுகம் 29 ஏப்ரல்

எண்ணத் திவலைகள்

தமிழின் தனிச் சிறப்புகளில் அதனுடைய வலிமை வாய்ந்த இலக்கணமும் ஒன்றாகும். தாளம், ஒளி இவை மட்டும் தான் கவிதையில்லை யென்றாலும் உருவம் வேண்டுமே! பழைய யாப்பு முறையில் புதிய போக்குகளை வெளியிட முடியவில்லை. பிற மொழிப் பிரயோகங்களுக்கும் வசனத்தில் தரும் இடம் கவிதையில் இல்லை. இங்கே முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது நம்முடைய புதிய முயற்சிகளுக்கு இலக்கணம் எந்தளவுக்குத் தடையாய் இருப்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய நிலையேயன்றி இலக்கணமே கூடாது என்பதல்ல.

த. ஜெயகாந்தன்
டிசம்பர் 1966 தீபம்

“ஒரு ‘பைத்தியக்காரன்’ எழுதி இன்னொரு ‘பைத்தியக்காரன்’ அதை ரசித்து மகிழ்ந்தால், புதிதானாலும் பழசானாலும் அதுதான் கவிதை. எனக்குக் கவிஞர்களை விரும்பம் இல்லை.”

த. ஜெயகாந்தன்
கணையாழி ஜூன் 1973

புதுக் கவிதையில் ஆழ்ந்த உணர்வு பிரதிபலிக்கப்படுமானால் அதை வரவேற்பதில் தவறென்ன? கவிதையில் இலக்கண மரபுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. புதுக் கவிதைகள் பல அற்புதமாக இருப்பதை நான் படித்து ரசித்து இருக்கிறேன்.

— தி. ஜானகிராமன்
ஓக்டோபர் 1966 தீபம்

தமிழில் புதுக் கவிதையின் அலகியத்தைப் பற்றிய வரையில் எனக்குச் சந்தேகமில்லை. மரபுக் கவிதை செத்துவிட்டது. புதுக்கவிதை தோன்றியே தீரும். ஆனால் அது எந்த உருவம் எடுக்கும் என்று இப்போது யாரும் திட்டவாட்டமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பலரும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்த்து, வெற்றி தோல்விகள் ஓரளவுக்காவது நிர்ணயமான பின்தான் புதுக்கவிதை உருவாகி இலக்கியப் பூரணத்துவம் பெற்று விமர்சன விஷயமாக முடியும்.

— க. நா. சு.
1958 சரஸ்வதி ஆண்டு மலர்

முருகையனின்

3 பதில்கள்

(1) புதுக்கவிதையின் போக்கு தமிழ்க் கவிதை வளர்ச்சியைப் பாதித்துள்ளதா? ஏன் அப்படிக்கருதுகிறீர்கள்?

இது ஒரு பெரிய கேள்வி. எண்ணலும் கருக்கமாக விடை தர முயல்கிறேன்.

புதுக்கவிதையின் போக்கு எது என்பதை நாம் முதலில் வரையறுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்க் கவிதை நெடியதொரு வரலாற்றை உடையது. ஆகையால், மரபுவழி யாப்புகளில் எண்ணுக்கணக்கற்ற விகற்பங்களும், வேறுபாடுகளும் ஏற்கெனவே இடம்பெற்று விட்டன. அதனால், புதிய சொல்லோசை வடிவங்கள் அனைத்துமே பழைய வடிவக் கூறுகளின் வரிசை மாற்றங்களாகவும், சேர்க்கை மாற்றங்களாகவுமே (Permutations and Combinations) இருத்தல் இயலும். தரங்குன்றிய படைப்பாளிகளின் கைகளில் இவை பழைமையின் சிதைவுகளாகவும் கூட குழப்படியான தேக்கங்களாகவும் இழிந்து விடுகின்றன.

இச்சொல்லோசைச் சிதைவுகளோடு, இவை எடுத்துரைக்க முனையும் எண்ணங்க

களும் உணர்வுகளும் கூட, எமது உடனடிச் சூழலை உறைப்பாக மனங்கொள்ளாது, வேறு நாடுகளில் நிலவிய சூழல்களிற் பிறப்பெடுத்த புதுக்கவிதைகளில் இடம்பெற்ற எண்ணங்களையும் உணர்வுகளையும் நகல் செய்ய முந்தும் ஒரு வேடதாரி மனப்பான்மையின் பெறுபேறுகளாக உள்ளன. "தற்காலத்தில் மேல்நாடுகளில் நாம் காண்கின்ற நம்பிக்கையின்மையும், ஏமாற்றமும், மரபு எதிர்ப்புணர்ச்சியும், ஓர் ஒதுங்கிய தன்மையும்....." தம்முடைய படைப்புக்களில் இடம்பெறல் வேண்டும் என்பது புதுக்கவிஞர்களின் விருப்பம். ஆனால், 'தற்காலம்' என்று இவர்கள் கொள்வது கூட உண்மையான தற்காலம் அன்று. ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன் வேற்று நாட்டுப் புதுக்கவிதைகளின் வாயிலாக உணர்த்தப்பட்ட "தற்காலத்தின்" நிழலே அது.

கருக்கமாகச் சொல்வதானால் அன்னியமான உணர்வுகளை, அன்னியமான சொல்லோசைக் குழாம்பல்களாக வெளிப்படுத்துவதே நமது புதுக்கவிதைகளிற் பலவற்றின் போக்கு.

இப்போக்கு, தமிழ்க் கவிதையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இடையூறு

கவே உள்ளது. ஏனென்றால் எங்களுடைய குழலினின்றும் இயல்பாக நேரவேண்டிய இலக்கிய வரலாற்றைச் சிறிதளவேனும் திசை திருப்பிவிடும் தன்மை இப்புதுக் கவிதைகளுக்கு உண்டு.

(2) மரபுவழிக் கவிதைகளிற் கூறபடியாத விடயங்களைப் புதுக்கவிதைகளில் நயமாகவும், வேகத்துடனும் கவித்துவத்துடனும் வெளியிட முடியும் என்று கருதுகிறீர்களா? ஏன்?

மரபுவழிக் கவிதை கருத்து வெளிப்பாட்டுக்கு இடைஞ்சலானது என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. கவிதை படைக்க நினைப்போர்கள் சொல்லளம் குன்றியவர்களாக இருந்தால், அவர்களுக்குப் பழைய யாப்புகளின் ஒழுங்கும் அமைதியும் பெருந் தொல்லையாகி விடுகின்றன. சொல்வறுமை உடையவர்களுக்கு நல்ல கவிதைகளை எழுதுவது சிரமமாகவே இருக்கும். கவிதை மட்டும் என்ன, நல்ல வசனத்தை எழுதுவதும் கூட அவர்களுக்குச் சிரமமாகவே இருக்கும். ஆகையினால், மரபுவழி உருவங்களைக் கைவிடுவதனால் மாத்திரமே தாம் எழுதுவனவற்றின் நயத்தையும், வேகத்தையும் கவித்துவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அந்த நினைப்பு அனேகமாகத் தோல்வியடைவதையே நாம் நம் அனுபவத்திற் காண்கிறோம்.

ஆனால், உண்மையான கவிஞர்கள் தாம் கையாளப்போவது மரபுவழியாப்பா அல்லது புதிய யாப்பா என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு எழுத முற்படுவதில்லை. அவர்கள் கூற எண்ணும் பொருளுக்கு ஏற்ப அவர்களது யாப்பு, பழையவையாகவோ, பழையவற்றின் விசைநயங்களாகவோ

(Variations), முற்றிலும் புதியவை ஆகவோ வந்து பொருந்தி விடுகின்றன.

(3) ஈழத்தில் இன்று எழுதும் புதுக்கவிதைகளின் தரம்பற்றியும் எதிர்காலத்தில் புதுக்கவிதை வளர்ச்சி இங்கு எவ்வாறிருக்கும் என்றும் கூறுவீர்களா?

தென்னகத்திலே புதுக் கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவுகூட இங்கு அவற்றுக்குக் கிடைக்கவில்லை, அதனால் அண்மைக்காலம் வரையில் யாரும் அந்தப் பாணியில் அதிகம் எழுதவில்லை 'புதுமெய்க்கவிதைகள்', 'காணிக்கை' என்று இரு தொகுப்புகளை வெளியிட்டிரு. தா. இராமலிங்கம் மாத்திரமே இதற்கு விதிவிலக்கு.

ஆனால் சென்ற இரண்டோர் ஆண்டுகளில் இங்கு இத்துறையில் ஒரு புத்தூக்கம் காணப்படுகின்றது. இவ்வூக்கம், தென்னகத்து முயற்சிகளின் நகலாகவே இருக்கிறது. தென்னகத்துப் புதுக்கவிதைகள் வேற்று நாட்டு முயற்சிகளின் நகல்களாக அமைய, ஈழத்து 'ஆக்கங்களோ' தென்னகத்து நகல்களின் நகல்களாக இருக்கின்றன.

இவற்றின் வளர்ச்சியும் இரு பிரதான காரணிகளிலே தங்கியிருக்கும். ஒன்று—இவற்றுக்கு வாசகர் காட்டும் ஆதரவு; இரண்டு தென்னகத்து நிலைமையின் பாதிப்பு.

எப்படிப் பார்த்தாலும் இவை நம் எழுத்துலகினின்றும் மறைவதற்கு அல்லது வேறுவகையிலே ஆரோக்கியமான திசை வளர்ச்சியை எய்துவதற்கு குறைந்த பட்சம் ஐந்தாறு ஆண்டுகளாவது ஆகும் என்பதே எனது நம்பிக்கை.

$$E = M C^2$$

$$\text{சக்தி} = \text{ஐடம்} \times \text{ஒளிவேகம்}^2$$

அனூப் சீவராம்

ஒற்றைக் குருட்டு
வெண்லிழிப் பரிதி
திசையெங்கும் சுதிர்கோல்கள்
நீட்டி
வரட்டு வெளியில் வழி தேடி
காலம் காலமாய்
எங்கோ போகிறது.
“எங்கே?”
என்றார்கள் மாணவர்கள்.

ஒம்பது கோடியே
முப்பது லெச்சம் மைல்
தாரத்தில்
எங்கோ
ஒரு உலகத்துளியின்
இமாலயப் பிதுக்கத்தில்
இருந்து குரல் கொடுத்து,
நைவேத்யத்தை
குருக்கள் திருடித் தின்றதினால்
கூடாய் இழைத்து விட்ட
நெஞ்சைத் தொட்டு
“இங்கே” என்றான் சிவன்.
“அசடு” என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.

ஒரு குழந்தை விரல்பயிற்ற
ஐன்ஸ்டீனின் பியானோ
வெளியாய்
எழுந்து விரிகிறது
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி!
மனித மனத்தின் மணற்கரையில்
தடுமாறும்
ஒரு பழைய பிரபஞ்ச விருஷம்.
நதி பெருகி
காட்டாறு.
காலமும் வெளியும் ஒருமித்து
ஒடும் ஒற்றை நிழலாறு.
ஒரு புதிய பிரபஞ்சம்.

நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒருநாள் அவிந்த
நக்ஷத்திர கோளங்கள்
ஒளி வேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன—
காலமே வெளி!

இன்று கண்டது
நேற்றையது
இன்றையது நாளேக்கு
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறெரு பரிமாணத்தில்.

விரிந்து
விண்மீன்களிடையே
படர்ந்த நோக்கின்
சிறகு குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு குவிந்தால்
அணு,
அணுவைக் கோர்த்த
உள் அணு யாவும்
சத்தியின் சலனம்.

அணுக்கள் குவிந்த
ஜடப்பொருள் யாவும்
சத்தியின் சலனம்
ஒளியின் கதியை
ஒளியின் கதியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சத்தி!

மெக்ளிக் கோவில்
பாலை வெளிச்சாதனை
1945.

ஹிரோஷிமா நாகசாகி.
ஜடமே சத்தி.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்.
கெக்செலித்து
தொடுவான் வரை சிதறும்
கண நேர நிழல்கள்.

பசித்து
செத்துக் கொண்டிருக்கும்
சிவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு.

இசை வெளியின் சிறகு மடிந்து
கருவி ஜடமாகிறது.
பியானோவின் ஸ்ருதி மண்டலம்
வெறிச் சோடிக்கிடக்கிறது.
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.
ஐனிஸ்மனின் கண்ணீர் த்துளியில்
தெறிக்கிறது பரிதி.
ஒருகணப் பார்வை.

நன்றி: அஃ.

வானம்பாடி கவிதா மண்டலத்தில் சிறந்த கவிதையெனப் பாராட்டப்பட்டது.

Creators of Latest Design Jewelleries
Jewelleries Sovereigns and Brilliants

K. T. M. JEWELLERS

Dealers in:-

Jewels, Diamond & Sovereigns

67, KANNATHIDY,
JAFFNA.

Phone: 286

N. V. Kandiah & Sons Jewellers

நா. வ. கந்தையா
அன் சன்ஸ்

நகை வியாபாரிகள்

76/1 & 2, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.

தொலைபேசி: 500

அழகு சாதன பொருட்களுக்கும் ஜவுளி வகைகளுக்கும்
இன்றே விஜயம் செய்யுங்கள்

எஸ். பி. ரெக்ஸ்

5, 6, மக்கள் நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.

எங்களிடம்:

பலவர்ண பட்டு, பருத்தி நூல்கள், நேந்தை, சாறி போடர்,
ஊசிவகைகள், ரெடிமேட் சேட், பிளவ்ஸ், வேட்டி, சாறிகள்,
மற்றும் துணிகள், படுக்கை விரிப்புக்கள், கைத்தறி சாமான்கள்
சகாய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

சிவசக்தி

கடை வீதி, வவுனியா.

எல்லாவிதமான

- சாய்ப்புச் சாமான்கள்
- சில்லறைச் சாமான்கள்
- பித்தளை அலுமினியச் சாமான்கள்
- இரும்புச் சாமான்கள்
- ஆங்கில மருந்துவகைகள்
- கட்டிடங்களுக்குரிய தனபாடங்கள்

இன்னும் இதரபல சாமான்களும்
பெற உகந்த இடம்

Space Donated By

Creators of Lascors Jewellers Sovereigns and Billions



KRISHNARAJ

40, BAZAAR STREET,
VAVUNIYA.

தொலைபேசி: 519

தந்தி: பெரியகடை

ஜி. எச். ஏ. டி. சில்வா அன் கோ. G. H. A. DE SILVA & CO.

பிரதான வீதி, வவுனியா.

எங்களிடம் சகலவிதமான ஹாட்வெயர் பொருட்களும், சகலவிதமான மோட்டார் உதிரிப்பாகங்களும், விவசாய உபகரணங்களும், மற்றும் சி. ஐ. சி. கெமிக்கல், அல்கத்தீன் பைப், பெயின்ஸ், சகலதும் நிதான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

REMEMBER

R. B. S. TAILORS

36, MAIN STREET,
JAFFNA.

For Your Next Tailoring of
Any Description

★ **SUITS**

★ **SHIRTS**

ETC.

for

GENTS & TEENAGERS

With the Best Compliments

of

T. Kumarasamy Textiles

JAFFNA.

*With Best Compliments
from*

LINGAM TEXTILES

52, MAIN STREET,
JAFFNA.

T'Phone: 7456

BRANCH:

SOTHY TEXTILES

14, Model Market,
POWER HOUSE ROAD,
JAFFNA.

எமது நன்றிகள் இவர்கட்கு....

- ★ இம்மலருக்கு நாம் கட்டுரை, கவிதை முதலியன கேட்டபோது மறுக்காமல் சிறந்த படைப்புக்களைத் தந்துதவிய, கட்டுரையாசிரியர்கள், விரிவுரையாளர்கள், இலக்கியகர்த்தாக்கள் ஆகியோருக்கும்,
- ★ வியாபாரம் மோசமான நிலையிலும் எம்மை ஊக்குவிக்குமுகமாக விளம்பரம் தந்துதவிய எமது விளம்பரதாரருக்கும்,
- ★ மலரை வெளியிடுவதற்குப் பல விதங்களிலும் உதவிய எமது துணைக்காப்பாளர், பெரும்பொருளாளர், பதிவாளர் அவர்கட்கும்,
- ★ எமக்குக் காகிதம் தாமதமாக கிடைத்தபோதிலும் தமது கடினமான உழைப்பால், மிக மிகக் குறுகிய காலத்தில் மலரைச் சிறப்பாக அச்சிட்டுத் தந்த இராஞ்சனா அச்சகத்தின் பணியாட்களுக்கும், நிர்வாகத்தினருக்கும்,
- ★ விளம்பரம் சேகரிப்பதற்கு எமக்கு உடலாலும் உள்ளத்தாலும் ஒத்துழைத்த எமதினிய நண்பர்கட்கும்,
- ★ மலரின் அமைப்பில் கவனம் செலுத்தி ஆலோசனைகள் தந்து சிறப்பித்த நண்பர்கட்கும்

எமது இதயநூர்வமான நன்றிகள்.

மேலும் எமது சங்கத்தின் சார்பில்

- ★ நிதியுதவிக்காட்சிகளின் நிறைவுக்கு ஒத்துழைப்பளித்த, சினிமாஸ் லிமிட்டெட் ஸ்தாபனத்தார், சிலோன் தியேட்டர்ஸ் ஸ்தாபனத்தார், மனோகரா படமாளிகை முகாமையாளர், திரு. ரெபின் தம்பு, திரு. கனகசபை, திரு. தேவராஜா ஆகியோருக்கும்,
- ★ மற்றும் நலன் விரும்பிகள் யாபேருக்கும்.....

எமது நன்றிகள்.

இதழாசிரியர் குழு

With the best Compliments

of

S. P. SAMY & CO.

**72, 4TH CROSS STREET,
COLOMBO - II.**

With the best Compliments of

VIJAYA TRADERS

**84, OLD MOOR STREET,
COLOMBO.**

என்றும், எப்பொழுதும், வாங்கிப்
புகைத்து இன்புற வேண்டியவை



ஐலன்ட் சுருட்டுக்கள்

எமது ௩௫ இணையற்ற தயாரிப்புக்கள்:



- | | |
|---|----------------------------|
| 1. 50 கோல்டன் ஸ்டீட் | 2. 100 கோல்டன் ஸ்டீட் |
| 3. 50 ஓர்ச்சிட் | 4. 50 சீலோர்ட் |
| 5. 50 பிளாக் ஸ்டீட் | 6. 50 லெவனியா |
| 7. 100 மூன் ஸ்டீட் | 8. 100 மூன் ஸ்டீட் ஸ்பெஷல் |
| 9. 100 ஸ்டார் ஸ்டீட் | 10. 20 ஐலன்ட் ஸ்பெஷல் |
| 11. 50 சுப்பர் லக்ஸ் | 12. 25 சேர்ச்சில் |
| 13. 50 ரெஜினாஸ் | 14. 50 ஜெம் க்ளோ |
| 15. 100 ஜெம் க்ளோ | 16. 100 ஐலன்ட் மைனர் |
| 17. 100 மூன் ஸ்டீட் (பக்கட்) | (பக்கட்) |
| 18. 100 வெனிலா | 19. 100 மினி மைனர் |
| 20. 100 கோடா | 21. 100 ஐலன்ட் பில்டர் |
| 22. 100 ஐலன்ட் சுப்பர் பில்டர் | பக்கட் |
| 23. 100 சுவீட் ஹாட் (பிளாஸ்டிக் பெட்டி) | |



தொலைபேசி:
கந்தோர்: தொழிற்சாலை:
32260 33060

தந்தி:
"ஐலன்ட்சிகார்"

சுருட்டுக் கார்ட்டி வியாபாரகாலக. 230, ஆட்பட்டித் தெரு, கொழும்பு-13, (த) 32260

ஐலன்ட் சுருட்டுத் தொழிற்சாலை

230, ஆட்பட்டித் தெரு — கொழும்பு-13.